



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,546 — FRIDAY, JULY 3, 1953

Published by Authority

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	1213	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
		North-Central Province	—
		Province of Uva	—
		Province of Sabaragamuwa	—
Land Sales by the Government Agents :—		Land Acquisition Notices	1220
Western Province	—	Notices under the Land Development Ordinance	—
Central Province	—	Land Redemption Notices	1234
Southern Province	—	Land Resumption Notices	—
Northern Province	—	Miscellaneous Land Notices	1242
Eastern Province	—	Lands under Peasant Proprietor Scheme	—
North-Western Province	—		
North-Central Province	—		
Province of Uva	—		
Province of Sabaragamuwa	—		

PART VI published with this Issue contains List of Jurors and Assessors.

## Final Orders

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Order No. 1,124 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,769 of July 25, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Moragolla in the Magul Meda-gandahaye Korale East of the Wann Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 28, 29, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, and 57 in village plan No. 3,142 (vide Settlement Notice No. 2,360)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance.

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this sixth day of March, 1953

CHARLES ABBYASEKERA,  
Assistant Settlement Officer.

#### SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	—	A. B. P 0 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
3	58	7 3 19	—	5 (1)	The Crown	—	—	—	—
3	59	1 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
3	60	1 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
3	61	0 1 4 S	25,685	5 (4) (c)	Heratmudiyanselage Sellawanni-hamige Punchrals of Moragolla	—	Kurunegala	E 225	239
3	62	0 1 1 S	25,686	5 (4) (c)	Adikarmudiyanselage Mudiyanse-Vidanage Ukkuamma of Moragolla	—	Kurunegala	E 225	240
3	63	0 1 2 S	25,755	5 (4) (c)	Heratmudiyanselage Vidanage Mudiyanse of Moragolla	—	Kurunegala	E 225	241
3	64	0 1 1 S	25,687	5 (4) (c)	Mudiyansege Heratbanda of Moragolla	—	Kurunegala	E 225	242
3	65	0 1 1 S	25,762	5 (4) (c)	Heratmudiyanselage Bairalage Ranhamy of Moragolla	—	Kurunegala	E 225	243
3	66	0 1 0 S	25,757	5 (4) (c)	Heratmudiyanselage Naidehamige Herathamy of Moragolla	—	Kurunegala	E 225	244

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
10	103	0 1 4	S 25,743	5 (4) (c)	(1) Jayapatma Heratmudiyanselage Mudiyanselage Dingirimenika of Mahamitawa, and (2) Jayapatma Heratmudiyanselage Mutumonika of Tambarombuwa	Settled in undivided shares of one-half each	Kurunegala	E 225	270
10	104	0 0 39	S 25,744	5 (4) (c)	(1) Jayapatma Heratmudiyanselage Mudiyanselage Vidanage Punchibanda, (2) Jayapatma Heratmudiyanselage Mudiyanselage Vidanage Menuhamy, (3) Mudiyanselavandage Appuhamy, (4) Mudiyanselavandage Banda, (5) Mudiyanselavandage Dingirimenika, (6) Mudiyanselavandage Heratbanda, and (7) Mudiyanselavandage Ranmenika all of Tambarombuwa	Settled in undivided shares of one-seventh each	Kurunegala	E 225	271
10	105	0 1 1	S 25,745	5 (4) (c)	Kawralavidanage Gunarathamy of Tambarombuwa	—	Kurunegala	E 225	272
10	106	1 3 16	S 25,746	5 (4) (c)	(1) Heratmudiyanselage Malhamige Mudiyanselage Velvidane of Moragolla, (2) Heratmudiyanselage Malhamige Ranmenika of Galkadawala, (3) Heratmudiyanselage Malhamige Appuhamy, Velvidane of Mahakirinda, and (4) Heratmudiyanselage Malhamige Ukkubanda of Mahakirinda	Settled in undivided shares of one-fourth each	Kurunegala	E 225	273
10	107	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
10	108	0 3 21	S 25,747	5 (4) (c)	(1) Wasalamudiyanselage Wanniamige Mudiyanselage of Nika-weratiya, (2) Wasalamudiyanselage Wanniamige Kumbanda of Mahamitawa, (3) Wasalamudiyanselage Dingirbandage Kirimudiyanselage of Malabendi-yawa, (4) Wasalamudiyanselage Dingirbandage Ranbanda of Mahamitawa, (5) Mudiyanselage Appuhamy of Palmaduwa, (6) Adikari Mudiyanselage Kapurumige Mudiyanselage, (7) Adikari Mudiyanselage Kapurumige Menikhamy <i>alias</i> Mekamma, (8) Adikarimudiyanselage Kapurumige Bandihamy, (9) Adikarimudiyanselage Kapurumige Dingiri Amma, and (10) Wasala Mudiyanselage Wanniamige Ranmenika all of Mahamitawa	Settled in undivided shares of one-sixth each to (1), (2), (5) and (10), one-twelfth each to (3) and (4), and one-twenty-fourth each to (6), (7), (8) and (9)	Kurunegala	E 225	274
11	109	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
11	110	0 1 32	S 25,750	5 (4) (c)	Ihalagama - Appuhamige Kirimenika of Tambarombuwa	—	Kurunegala	E 225	275
11	111	0 0 31	S 25,766	5 (4) (c)	Heratmudiyanselage Kirihamige Punchibanda of Moragolla	—	Kurunegala	E 225	276
11	112	0 1 3	S 25,748	5 (4) (c)	Heratmudiyanselage Nambirilage Menikhamy of Moragolla	—	Kurunegala	E 225	277
11	113	0 1 39	—	5 (1)	The Crown	—	—	—	—
11	114	1 0 4	S 25,749	5 (4) (c)	(1) Heratmudiyanselage Punchiralage Banda of Monnekulama, (2) Rasnayaka Mudiyanselage Bandage Menikhamy of Alankulama, (3) Rasnayaka Mudiyanselage Bandage Ranmenika, (4) Rasnayaka Mudiyanselage Bandage Dingirimenika, (5) Heratmudiyanselage Kawralage Appuhamy Hitapu Vidane, (6) Rasnayaka Mudiyanselage Punchiralage Heratbanda all of Monnekulama, (7) Rasnayaka Mudiyanselage Punchiralage Punchimenika of Kelegama, and (8) Rasnayaka Mudiyanselage Punchiralage Ranmenika of Alankulama	Settled in undivided shares of one-fourth each to (1) and (5), one-twelfth each to (2), (3), (4), (6), (7) and (8)	Kurunegala	E 225	278
12	115	0 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
12	116	0 0 23	S 25,751	5 (4) (c)	(1) Jayapatma Herat Mudiyanselage Bandage Wanniamige of Hulugalla, (2) Ranhamige Mutumenika, (3) Ranhamige Tikribanda both of Tumbulla, and (4) Jayapatma Heratmudiyanselage Bandage Dingirimenika of Tambarombuwa	Settled in undivided shares of one-third each to (1) and (4), and one-sixth each to (2) and (3)	Kurunegala	E 225	279
12	117	0 1 23	S 25,752	5 (4) (c)	(1) Heratmudiyanselage Wanniamige Ranmenika, (2) Heratmudiyanselage Wanniamige Kapurumenika, and (3) Heratmudiyanselage Wanniamige Mutu Menka all of Mahakirinda	Settled in undivided shares of one-third each	Kurunegala	E 225	280
14	—	0 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 3 11	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 3 24	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A. R. P.							
18	118	1 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
18	119	0 1 2	S 25,753	5 (4) (c)	(1) Moragolle Sumanatissa Thero of Nolongala Vihara, Ratambalawa, Nikaweratiya, and (2) Heratmudyanselage Kirihamige Tikumonika of Mahakirinda	Settled in undivided shares of one-half each	Kurunegala	E 225	281
18	120	0 0 33	S 25,765	5 (4) (c)	Heratmudyanselage Kirihamige PUNCHIBANDA of Moragolla	—	Kurunegala	E 225	282
18	121	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
18	122	1 1 13	S 25,754	5 (4) (c)	Heratmudyanselage Vidanege Mudiyanse of Moragolla	—	Kurunegala	E 225	283
19	123	0 1 17	S 25,756	5 (4) (c)	Heratmudyanselage Naidhamige Herathamige of Moragolla	—	Kurunegala	E 225	284
19	124	0 1 18	S 25,758	5 (4) (c)	Heratmudyanselage Appuhamige Herathamige of Moragolla	—	Kurunegala	E 225	285
19	125	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
20	126	0 1 18	S 25,760	5 (4) (c)	Herat Mudyanselage Sellawannhamige Kalu Banda of Moragolla	—	Kurunegala	E 225	286
20	127	0 2 30	S 25,761	5 (4) (c)	Heratmudyanselage Bairalage Ranhamige of Moragolla	—	Kurunegala	E 225	287
20	128	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
21	129	0 1 7	S 25,763	5 (4) (c)	Heratmudyanselage Kirihamige PUNCHIBANDA of Moragolla	—	Kurunegala	E 225	288
21	130	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
22	131	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
22	132	0 1 31	S 25,767	5 (4) (c)	Heratmudyanselage Mudalhamige Wannhamige of Moragolla	—	Kurunegala	E 225	289
23	—	0 1 23	S 25,689	5 (4) (c)	Heratmudyanselage Sellawannhamige PUNCHIBANDA of Moragolla	—	Kurunegala	E 225	290
24	—	0 2 22	S 25,682	5 (4) (c)	Heratmudyanselage Ukkubandage Ukkhamige of Moragolla	—	Kurunegala	E 225	291
25	—	0 3 29	S 25,683	5 (4) (c)	(1) Heratmudyanselage Sellawannhamige Ukkubanda, (2) Heratmudyanselage Sellawannhamige PUNCHIRALA, and (3) Heratmudyanselage Sellawannhamige Kalubanda all of Moragolla	Settled in undivided shares of one-third each	Kurunegala	E 225	292
20	—	0 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
28	133	0 0 19	S 25,769	5 (4) (c)	(1) Adikarmudyanselage Ranhamige Heratbanda, (2) Adikarmudyanselage Ranhamige Tikiribanda, both of Mahamitawa, and (3) Adikari Mudyanselage Ranhamige Tikurmenika of Tambarombuwa	Settled in undivided shares of one-third each	Kurunegala	E 225	293
28	133½	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
28	134	0 0 28	S 25,770	5 (4) (c)	(1) Adikarmudyanselage Herathamige Appuhamige of Mahamitawa, (2) Adikari Mudyanselage Herathamige Tikirhamige of Mawatagama, and (3) Adikari-mudyanselage Herathamige-Ranmenika of Mahamitawa	Settled in undivided shares of one-third each	Kurunegala	E 225	294
28	135	0 1 18	S 25,734	5 (4) (c)	Heratmudyanselage Wannhamige PUNCHIRALA of Moragolla	—	Kurunegala	E 225	295
29	—	2 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	0 2 17	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	4 3 25	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	0 2 16	—	5 (1)	The Crown	—	—	—	—
34	207	0 1 33	S 26,057	5 (4) (c)	On the persons mentioned in note (1) below	Vide note (2) below	Kurunegala	E 225	206
Note (1)—(1), Heratmudyanselage Kirihamige Dingribanda, and (2) Heratmudyanselage Kirihamige Mudiyanse, both of Moragolla									
Note (2)—Settled in undivided shares of one-half each									
34	208	0 3 24	S 26,055	5 (4) (c)	(1) Heratmudyanselage PUNCHIRALA Gammuledenyage Sirisena, and (2) Heratmudyanselage PUNCHIRALA Gammuledenyage Jinadasa, both of Moragolla	Settled in undivided shares of one-half each	Kurunegala	E 225	297
34	209	1 1 22	S 26,056	5 (4) (c)	On the persons mentioned in note (1) above	Vide note (2) above	Kurunegala	E 225	298
35	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	1 3 5	S 25,684	5 (4) (c)	(1) Heratmudyanselage Nambiralage Menikhamige of Moragolla, (2) Herat Mudyanselage Nambiralage Mudiyanse of Dryagama, (3) Herat Mudyanselage Herathamige PUNCHMENIKA of Moragolla, (4) Heratmudyanselage Herathamige Ranmenika of Hulawa, and (5) Heratmudyanselage Herathamige Kapurumenika of Moragolla	Settled in undivided shares of one-third each to (1) and (2), and one-ninth each to (3), (4) and (5)	Kurunegala	E 225	299
38	—	0 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	4 2 35	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	0 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
43	136	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
43	137	0 0 28	S 25,960	5 (4) (c)	Heratmudiyanselage Appuhamige Sellawanniamy of Moragolla	—	Kurunegala	E 225	300
44	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	0 2 13	S 25,960	5 (4) (c)	Heratmudiyanselage Appuhamige Sellawanniamy of Moragolla	—	Kurunegala	E 225	300'
46	—	1 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
47	138	0 0 20	S 25,771	5 (4) (c)	On the persons mentioned in note (3) below	Vido note (4) below	Kurunegala	E 226	1
<p>Note (3)—(1) Jayasundara Mudiyansegodara Mohottihamige Panchhala, and (2) Jayasundara Mudiyansegodara Mohottihamige Kaluhamy, both of Kivulegama</p> <p>Note (4)—Settled in undivided shares of one-half each</p>									
47	139	0 0 20	S 25,896	5 (4) (c)	Heratmudiyanselage Nambiralage Mudiyanse of Diyagama	—	Kurunegala	E 226	2
47	140	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
47	141	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
47	142	0 1 26	S 25,897	5 (4) (c)	Heratmudiyanselage Vidanege Kombihamy of Moragolla	—	Kurunegala	E 226	3
47	143	0 2 1	S 25,898	5 (4) (c)	Heratmudiyanselage Mudalhamige Kirihamy of Moragolla	—	Kurunegala	E 226	4
48	144	0 3 28	S 25,900	5 (4) (c)	(1) Heratmudiyanselage Herathamige Kapurumenika, (2) Heratmudiyanselage Herathamige Panchmenika alias Ukkuhamy, both of Moragolla, and (3) Heratmudiyanselage Herathamige Ranmenika of Hulawa	Settled in undivided shares of one-third each	Kurunegala	E 226	5
48	145	0 3 19	S 25,920	5 (4) (c)	(1) Heratmudiyanselage Appuhamige Banda, and (2) Heratmudiyanselage Appuhamige Ranhamy both of Moragolla	Settled in undivided shares of one-half each	Kurunegala	E 226	6
49	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
50	146	0 1 20	S 25,921	5 (4) (c)	(1) Heratmudiyanselage Nambiralage Banda, and (2) Heratmudiyanselage Panchhalage Kaluhamy, both of Malpano	Settled in undivided shares of one-half each	Kurunegala	E 226	7
50	147	0 3 25	—	5 (1)	The Crown	—	—	—	—
50	148	0 2 11	S 25,729	5 (4) (c)	Heratmudiyanselage Bandage Ranhamy of Moragolla	—	Kurunegala	E 226	8
51	—	34 3 26	—	5 (1)	The Crown	—	—	—	—
52	—	1 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
53	—	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
54	149	0 2 18	—	5 (1)	The Crown	—	—	—	—
54	150	0 1 4	S 25,901	5 (4) (c)	(1) Heratmudiyanselage Kirihamige Ukkuhamy of Hulugalla, and (2) Heratmudiyanselage Kirihamige Ranmenika of Tambarombuwa	Settled in undivided shares of one-half each	Kurunegala	E 226	9
54	151	0 1 5	S 25,902	5 (4) (c)	(1) Mohottihamige Panchhala, (2) Mohottihamige Appuhamy, and (3) Mohottihamige Tikrimenika all of Tambarombuwa	Settled in undivided shares of one-third each	Kurunegala	E 226	10
54	152	0 1 3	S 25,922	5 (4) (c)	Jayapatma Heratmudiyanselage Panchhralage Ukumenika of Moragolla	—	Kurunegala	E 226	11
54	153	0 1 4	S 25,923	5 (4) (c)	Jayapatma Heratmudiyanselage Vidanege Kombihamy of Tumbulla	—	Kurunegala	E 226	12
54	154	0 1 4	S 25,924	5 (4) (c)	(1) Jayapatma Heratmudiyanselage Panchhralage Ukkuhanda, (2) Abeysingha Heratmudiyanselage Menikralage Ranhamy, and (3) Jayapatma Heratmudiyanselage Appuhamige Ranhamy, all of Tambarombuwa	Settled in undivided shares of one-third each	Kurunegala	E 226	13
54	155	1 0 5	S 25,925	5 (4) (c)	(1) Atapattumudiyanselage Panchhalage Menikhamy, (2) Atapattumudiyanselage Panchhralage Mudiyanse Vidane, both of Hidogama, (3) Heratbandage Kirietana of Nawana, (4) Heratbandage Dinguramma, (5) Panchibandage Dingribanda, both of Hidogama, (6) Panchibandage Mekamma of Tumbulla (7) Panchibandage Ranmenika, and (8) Panchibandage Heratbanda both of Hidogama	Settled in undivided shares of one-fourth each to (1) and (2), one-eighth each to (3) and (4), and one-sixteenth each to (5), (6), (7) and (8)	Kurunegala	E 226	14
54	156	0 2 4	S 25,926	5 (4) (c)	(1) Malhamige Mudiyanse, (2) Kiribandage Ranhamy, (3) Kiribandage Ranmenika, (4) Kiribandage Ranbanda, all of Tambarombuwa, (5) Menikralage Heratbanda, (6) Menikralage Dinguramma, both of Hidogama, (7) Malhamige Panchibanda of Tambarombuwa, (8) Malhamige Kaluhamy of Tambarombuwa, (9) Malhamige Ranmenika of Mahakirinda, (10) Heratmudiyanselage Bandage Mudiyanse, (11) Heratmudiyanselage Bandage Dinguramma, both of Moragolla, and (12) Malhamige Menuhamy of Mivellewa	Settled in undivided shares of one-eighth each to (1), (7), (8), (9) and (12), one-twenty-fourth each to (2), (3) and (4), one-sixteenth each to (5), (6), (10) and (11)	Kurunegala	E 226	15

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No	Folio No.
54	157	0 2 2	S 25,927	5 (4) (c)	Appuhamigo Monikrala of Tambarombuwa	—	Kurunegala	E 226	16
54	158	0 2 25	S 25,928	5 (4) (c)	Heratmudiyanselago Herathamigo Ranmenika of Hulawa	—	Kurunegala	E 226	17
54	159	0 2 6	S 25,929	5 (4) (c)	(1) Adikarimudiyanselago Malhamige Punchibanda uhas Banda of Wasiwowa, (2) Adikarimudiyanselago Jinadasa Appuhamige Tikirimenika, (3) Adikarimudiyanselago Jinadasa Appuhamige Piyadasa, both of Mahamitawa, and (4) Adikarimudiyanselago Jinadasa Appuhamige Kaluhamy of Olupoliyawa	Settled in undivided shares of one-fourth each	Kurunegala	E 226	18
54	160	0 1 30	S 25,930	5 (4) (c)	Heratmudiyanselago Wannhamige Tikirimbanda of Malpano	—	Kurunegala	E 226	19
54	161	0 2 4	S 25,931	5 (4) (c)	Heratmudiyanselago Kapurumhamige Appuhamy of Dullepitiya	—	Kurunegala	E 226	20
54	162	0 1 3	S 25,962	5 (4) (c)	(1) Heratmudiyanselago Elakirihamige Kurimenika, and (2) Heratmudiyanselago Elakirihamige Banda, both of Nika-weratya	Settled in undivided shares of one-half each	Kurunegala	E 226	21
54	163	0 0 35	S 25,963	5 (4) (c)	(1) Heratmudiyanselago Ranhamigo Suddahany of Mahakirinda, (2) Heratmudiyanselago Ranhamige Punchimenika of Tambarombuwa, (3) Heratmudiyanselago Ranhamigo Mudiyanse of Mahakirinda, (4) Heratmudiyanselago Ranhamigo Mutumenika of Digannewatta, (5) Heratmudiyanselago Malhamige Ranmenika, (6) Heratmudiyanselago Malhamige Ukkumhamy, (7) Heratmudiyanselago Malhamige Dingiri Banda, (8) Heratmudiyanselago Malhamige Appuhamy, and (9) Heratmudiyanselago Malhamige Ranbanda all of Mahakirinda	Settled in undivided shares of one-fifth each to (1), (2), (3) and (4), and one-twenty-fifth each to (5), (6), (7), (8) and (9)	Kurunegala	E 226	22
54	164	0 2 8	S 25,964	5 (4) (c)	(1) Herat Mudiyanselago Kalubandage Kapurubanda, (2) Heratmudiyanselago Kalubandage Tikurubanda, (3) Heratmudiyanselago Kalubandage Mudiyanse, (4) Herat Mudiyanselago Kalubandage Srisena, and (5) Herat Mudiyanselago Kalubandage Mekamma all of Mahakirinda	Settled in undivided shares of one-fifth each	Kurunegala	E 226	23
54	165	0 1 3	S 25,965	5 (4) (c)	Heratmudiyanselago Tikralago Herathamy of Mahakirinda	—	Kurunegala	E 226	24
54	166	0 1 4	S 25,966	5 (4) (c)	Heratmudiyanselago Tikralago Appuhamy Vel Vidane of Mahakirinda	—	Kurunegala	E 226	25
54	167	0 1 10	S 25,967	5 (4) (c)	(1) Mudiyansego Kaluhamy of Moragolla, (2) Mudiyansego Tikirubanda of Konwewa, (3) Mudiyansego Menkhamy of Balagolla, (4) Appuhamige Dingiramma, (5) Appuhamige Ranmenika, and (6) Appuhamige Kapurumenika all of Alan-kulama	Settled in undivided shares of one-fourth each to (1), (2) and (3), and one-twelfth each to (4), (5) and (6)	Kurunegala	E 226	26
54	168	0 1 3	S 25,968	5 (4) (c)	(1) Jayapatma Herat Mudiyanselago Mudiyansego Dingirimenika, (2) Jayapatma Herat Mudiyanselago Mudiyansego Tikirubanda, (3) Jayapatma Herat Mudiyanselago Mudiyansego Punchibanda, (4) Jayapatma Herat Mudiyanselago Selappuge Punchimenika, and (5) Jayapatma Herat Mudiyanselago Mudiyansego Heratbanda all of Tambarombuwa	Settled in undivided shares of one-ninth each to (1), (2) and (3), and one-third each to (4) and (5)	Kurunegala	E 226	27
54	169	0 1 0	S 25,969	5 (4) (c)	Moragolle Heratmudiyanselago Punhamige Wannhamy of Murukkahana in Rajawanni Pattu of Demala Hatpattu	—	Kurunegala	E 226	28
54	170	0 1 6	S 25,970	5 (4) (c)	Heratmudiyanselago Bandirralago Kurimenika of Ihala Ambale	—	Kurunegala	E 226	29
54	171	1 3 8	—	5 (1)	The Crown	—	—	—	—
54	172	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
54	173	14 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
54	174	0 3 35	—	5 (1)	The Crown	—	—	—	—
54	175	0 2 4	S 25,961	5 (4) (c)	Heratmudiyanselago Appuhamige Sellawannhamy of Moragolla	—	Kurunegala	E 226	30

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
54	176	0 1 4	S 26,000	5 (4) (c)	Heratmudiyanselage Sellawannhamige Ukkumenika of Moragolla	—	Kurunegala	E 266	31
55	—	2 0 5	S 26,010	5 (4) (c)	On the persons mentioned in Note (5) below	Vide note (6) below	Kurunegala	E 226	32
<p>Note (5)—(1) Heratmudiyanselage Sellawannhamige Panchirala, and (2) Heratmudiyanselage Sellawannhamige Kalubanda, both of Moragolla</p> <p>Note (6)—Settled in undivided shares of one-half each</p>									
56	—	0 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
57	177	0 1 4	S 26,001	5 (4) (c)	(1) Heratmudiyanselage Kalubandage Panchibanda, and (2) Malala Alokabandaralage Kumbandage Heratbanda both of Moragolla	Settled in undivided shares of one-half	Kurunegala	E 226	33
57	178	0 2 4	S 26,002	5 (4) (c)	Heratmudiyanselage Sellawannhamige Ukkubanda of Moragolla	—	Kurunegala	E 226	34
57	179	0 0 11	S 26,003	5 (4) (c)	(1) Sirmalhamige Panchibanda; (2) Sirmalhamige Menikhamy, both of Turubulla, (3) Sirmalhamige Tikumonika of Mahakirinda, (4) Sirmalhamige Sitamma of Hidogama, and (5) Sirmalhamige Dingnamma of Tumbulla	Settled in undivided shares of one-fifth each	Kurunegala	E 226	35
57	180	0 0 11	S 26,004	5 (4) (c)	(1) Appuhamige Mudiyanse of Diyagama, (2) Appuhamige Menikhamy of Nawana, (3) Ranhamige Mekanma of Ihala Ambala, (4) Ranhamige Mutumenika of Kelegama, (5) Ranhamige Tikubanda, and (6) Ranhamige Menuhamy both of Monnekulama	Settled in undivided shares of one-third each to (1) and (2), one-twelfth each to (3), (4), (5) and (6)	Kurunegala	E 226	36
57	181	0 1 2	S 26,005	5 (4) (c)	(1) Heratmudiyanselage Bairalago Tikurhamy, (2) Heratmudiyanselage Bairalage Ranhamy, both of Moragolla, (3) Heratmudiyanselage Bairalage Menuhamy of Tambaiombuwa, (4) Heratmudiyanselage Bairalage Kaluhamy of Mahakirinda and (5) Heratmudiyanselage Appuhamige Kumbonika of Hidogama	Settled in undivided shares of one-fifth each	Kurunegala	E 226	37
57	182	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
57	183	0 1 22	S 25,691	5 (4) (c)	Heratmudiyanselage Panchiralage Monuhamy of Moragolla	—	Kurunegala	E 226	38
57	184	0 2 32	S 25,731	5 (4) (c)	Heratmudiyanselage Panchiralage Appuhamy of Moragolla	—	Kurunegala	E 226	39
57	185	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
57	186	2 2 20	—	5 (1)	The Crown	—	—	—	—
57	187	0 0 23	S 26,006	5 (4) (c)	(1) Manapperuma Mudiyanse Appuhamige Panchihamy of Kivulegama, (2) Manapperuma Mudiyanse Appuhamige Menuhamy of Mahakirinda, (3) Manapperuma Mudiyanse Appuhamige Hawadhamy, (4) Manapperuma Mudiyanse Appuhamige Tikubanda, (5) Manapperuma Mudiyanse Appuhamige Kapuruhamy all of Balagolla, and (6) Heratmudiyanselage Mudiyanse Sirisena of Kudamitawa	Settled in undivided shares of one-sixth each	Kurunegala	E 226	40
57	188	0 1 18	S 25,771	5 (4) (c)	On the persons mentioned in note (3) above	Vide note (4) above	Kurunegala	E 226	1
57	189	4 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
57	190	0 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
57	191	0 3 5	S 25,899	5 (4) (c)	Heratmudiyanselage Mudalhamige Kiruhamy of Moragolla	—	Kurunegala	E 226	41
57	192	0 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
57	193	2 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
57	194	36 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
57	195	2 2 15	—	5 (1)	The Crown	—	—	—	—
57	196	0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
57	197	0 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
57	198	0 1 4	S 26,007	5 (4) (c)	Heratmudiyanselage Appuhamige Heratbanda of Moragolla	—	Kurunegala	E 226	42
57	199	0 1 3	S 26,008	5 (4) (c)	Heratmudiyanselage Appuhamige Ranhamy of Moragolla	—	Kurunegala	E 226	43
57	200	0 1 3	S 26,009	5 (4) (c)	Heratmudiyanselage Kurihamige Mudiyanse of Moragolla	—	Kurunegala	E 226	44
57	201	0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
57	202	4 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
57	203	0 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
57	204	0 1 31	S 26,010	5 (4) (c)	On the persons mentioned in note (5) above	Vide note (6) above	Kurunegala	E 226	32

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No.
57	205	A. B. P. 2 0 4, S	26,011	5 (4) (c)	(1) Jayasundara Mudiyanalago Sella-wannihillogodara Ukkubandago Appuhamy, (2) Jayasundara Mudiyanalago Sella-wannihillogodara Ukkubandago Herathamy, (3) Jayasundara Mudiyanalago Sella-wannihillogodara Ukkubandago Mudiyanaso, (4) Jayasundara Mudiyanalago Sella-wannihillogodara Ukkubandago Dingiribanda, (5) Jayasundara Mudiyanalago Sella-wannihillogodara Ukkubandago Monihamy, all of Tumbulla, (6) Jayasundara Mudiyanalago Sella-wannihillogodara Ukkubandago Ranhamy, and (7) Jayasundara Mudiyanalago Sella-wannihillogodara Ukkubandago Monihamy both of Monnekulama	Settled in undivided shares of one-seventh each	Kuunegala	E 226	45
57	206	29 1 37	—	5 (1)	The Crown	..	—	—	—

## LAND SETTLEMENT ORDINANCE

## Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 30th day of April, 1953

B. MAHADEVA,  
for Permanent Secretary to the Ministry of  
Lands and Land Development

## Land Acquisition Notices

Reference No. LP. 6479.

## THE LAND ACQUISITION ACT, No. 9, OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Twenty-four allotments of land situated in the villages of Telwatte and Godagama in Wellaboda Pattu, Gallo District, more particularly described below —

- (1) A portion, in extent about 9 perches out of the land called Ratgahawatta; and bounded as follows:—  
North, east and west by portions of the same land,  
South by cart track
- (2) A portion, in extent about 2 perches out of the land called Daraweovita; and bounded as follows:—  
North by cart track,  
East, south and west by portions of the same land.
- (3) A portion, in extent about 7 perches out of the land called Vidanegewatte, and bounded as follows:—  
North, east, south and west by portions of the same land.
- (4) A portion, in extent about 3 perches out of the land called Balegewatta, and bounded as follows:—  
North, east and west by portions of the same land,  
South by footpath.
- (5) A portion, in extent about 6 perches out of the land called Pokunabodawatte, and bounded as follows:—  
North by cart track  
East, south and west by portions of the same land.
- (6) A portion, in extent about 8 perches out of the land called Kopparawatte and; bounded as follows:—  
North by the land called Maradanewatte,  
East, south and west by portions of the same land
- (7) A portion, in extent about 9 perches out of the land called Radawatta, and bounded as follows:—  
North by cart track,  
East, south and west by portions of the same land
- (8) A portion, in extent about 4 perches out of the land called Bamunuwatte and bounded as follows:—  
North and south by portions of the same land,  
East, by cart track, west by Wape ela
- (9) A portion, in extent about 7 perches out of the land called Bandyawatta, and bounded as follows:—  
North and west by portions of the same land,  
East and south by cart track
- (10) A portion, in extent about 3 perches out of the land called Sarappu Podmehune-watte, and bounded as follows:—  
North by Bandyawatte, east by Bogahawatte,  
West and south by portions of the same land
- (11) A portion, in extent about 6 perches out of the land called Bogahawatte, and bounded as follows:—  
North, south and west by portions of the same land,  
East by footpath.

- (12) A portion in extent about 6 perches out of the land called Hettawatte ; and bounded as follows :—  
North by Bogahawatte, east by Bakmeegahawatte,  
South by V. C. road and Bakmeegahawatte,  
West by portion of the same land.
- (13) A portion, in extent about 1 perch out of the land called Imabodawatte ; and bounded as follows .—  
North by footpath, east by portions of the same land,  
West and south by cart track.
- (14) A portion, in extent about 2 perches out of the land called Eramudugahawatte , and bounded as follows :—  
North by footpath,  
East, south and west by cart track.
- (15) A portion, in extent about 1 perch of the land called Pelenewatta ; and bounded as follows .—  
North, west and south by portions of the same land,  
East by cart track.
- (16) A portion, in extent about 2 perches out of the land called Pelenewatte ; and bounded as follows :—  
North by foot path, east and south by cart track,  
West by a portion of the same land.
- (17) A portion, in extent about 2 perches out of the land called Pelenewatte ; and bounded as follows :—  
North, east, south and west by cart track.
- (18) A portion, in extent about 5 perches out of the land called Kaluwagahawatte ; and bounded as follows :—  
North by Talgahawatte,  
East by Dosegewatte and portion of the same land,  
South by Bilingahawatte,  
West by V. C. road and Ambagahawatte.
- (19) A portion, in extent about 3 perches out of the land called Bilingahawatte ; and bounded as follows :—  
North and east by portions of the same land,  
South and west by cart track.
- (20) A portion, in extent about 6 perches out of the land called Talgahawatte ; and bounded as follows :—  
North, east and south by portions of the same land,  
West by cart track.
- (21) A portion, in extent about 5 perches out of the land called Lindamullawatte , and bounded as follows :—  
North, south and west by portions of the same land,  
East by cart track.
- (22) A portion, in extent about 10 perches out of the lands called Pokunubeddawatte, Mandewatte and Mandewatte ; and bounded as follows :—  
North by Lindamulawatte,  
East by portion of the same lands,  
South by Baknigahawatte *alias* Kapugewatte,  
West by Talgahawatte.
- (23) A portion, in extent about 20 perches out of the land called Dombagahawatte *alias* Baknigahawatte *alias* Kapugewatte ; and bounded as follows :—  
North by Mandewatte, Pokunawatte,  
East by Galagawawatte and Alhyagewatte,  
South by Diyabetiyawatte,  
West by a portion of the same land.
- (24) A portion, in extent about 7 perches out of the land called Gorakagahawatte ; and bounded as follows :—  
North, south and west by portion of the same land,  
East by cart track.

Ref. No. J/HLG/1824.  
Colombo, May 8, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

- (1) An allotment of land in extent about 1 rood and 30 perches, situated at Minuwangoda village, Madawalamulla Village Headman's Division, Four Gravets, Galle District, claimed by Mrs. P. K. J. A. de Silva, 276, Wakwella Road, Galle; and bounded as follows :—  
North by property of Muhandram W. Wijeratne,  
East by property of Dr. Fred Abeysuriya and Mr. Ranjit Abeysuriya,  
South by property of Mrs. P. K. J. A. de Silva,  
West by Wakwella Road.
- (2) An allotment of land in extent about 3 roods and 10 perches, situated at Minuwangoda village, Madawalamulla Village Headman's Division, Four Gravets, Galle District, claimed by Dr. Fred Abeysuriya and Mr. Ranjit Abeysuriya, Havelock Road, Galle; and bounded as follows :—  
North by property of Mr. A. Piyadasa,  
East by property of R. Lusunona,  
South and west by property of Mrs. P. K. J. A. de Silva.
- (3) An allotment of land in extent about 1 acre, situated at Minuwangoda village, Madawalamulla Village Headman's Division, Four Gravets, Galle District, claimed by Mrs. P. K. J. A. de Silva, 276, Wakwella Road, Galle; and bounded as follows :—  
North by properties of Mrs. P. K. J. A. de Silva, Dr. Fred Abeysuriya and R. Abeysuriya,  
East by property of A. Babunona,  
South by property of Maha Bodhi Society,  
West by Wakwella Road.

Ref. No J/E/2217.  
Colombo, April 25, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.



## THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the lands described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about  $\frac{1}{2}$  acre of the land called Gorakagahawatta, situated at Mukalangomuwa, Aluthkuru Korale North (A), Colombo District; and bounded as follows —

North by Crown land called Dadayakkara Mudiyanselogo Kurunduwatta depicted in P. P. 18107,  
East by part of Gorakagahawatta claimed by Mr K M de Silva and Mr. M. D. Waasin Appu,  
South by land acquired for the Oil Factory,  
West by portion of ditch and part of same land claimed by Mrs P D R Panditharatne.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary

Ref. No Q. 4615/J/LE/238/53,  
Colombo, May 26, 1953

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

L D 4719

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 1 rood and 15.15 perches out of the land called Kintyre Estate, situated in Maskeliya, Uda Bulathgama, Kandy District; and bounded as follows :—

North by Kintyre Estate—Tea,  
East by the existing bus park,  
South by portion of tea land belonging to Kintyre Estate, recently acquired by Government,  
West by Kintyre Estate—Tea.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No J/TW/247/53,  
Colombo, June 11, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

(1) A portion, in extent about 16 perches out of the land called Palammullawatta, situated at Artigala-Hanwella Pahala, Hewagam Korale, Colombo District; and bounded as follows :—

North by Colombo-Avissawella Low Level Road,  
East by Colombo-Avissawella Low Level Road and a portion of the same land,  
South by a portion of the same land,  
West by Palammulla.

(2) A portion, in extent about 33 perches out of the land called Epamullawatta, situated at Artigala-Hanwella Pahala, Hewagam Korale, Colombo District; and bounded as follows :—

North by Colombo-Avissawella Low Level Road,  
East by stream,  
South by a portion of the same land,  
West by a portion of the same land and Colombo-Avissawella Road.

(3) A portion, in extent about 16 perches out of the land called Palammulla, situated at Artigala-Hanwella Pahala, Hewagam Korale, Colombo District; and bounded as follows :—

North by Colombo-Avissawella Low Level Road,  
East by Palammullawatta,  
South by a portion of the same land,  
West by stream.

Ref. No. Q. 4320/J/TW/2426,  
Colombo, June 8, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

Reference No. LA/Misc./53/2/J/LG/61/53

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about  $\frac{1}{4}$  acre out of the land called Dangahakumbura, situated in Diulkumbura village, Udupola Palata, Dambadeni Hatpattu, Kurunegala District; and bounded as follows :—

North by the land claimed by Pakir Thamby (chena),  
East by the land claimed by Kapuruhamy (paddy field);  
South by the field;  
West by the Railway line.

Ref. No. J/LG/61/53,  
Colombo, June 3, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of the Act:

Three blocks of land, all in extent about 4A. 1a. 0p., known as Nethulyakani, Sillikodiadasal, Moondadappuvadda and Kilakodumula, all situated in Sorikalmunai Village, Sammanturai Pattu, Batticaloa District; and all bounded separately on all sides by Crown land.

Colombo, June 5, 1953,  
Ministry's Ref. No. J/LLD/2870,  
Batticaloa Kachcheri's Ref. No. LD 3390.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

Reference No. LA/7710/J/HA/2790.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 2 acres out of the land called Pinkumbura, situated in Wattegedera Village, Wattegedera Palata, Katugampola Hatpattu, Kurunegala District; and bounded as follows:—

North by the remaining portion of the same land;  
East by paddy fields belonging to the Buddhist Priest of Rannasgalla Temple,  
South by coconut estate of C. S. Wattegedera, Registrar of Births and Marriages, Muruthenge,  
West by paddy fields of M. Matta Naide and others of Muruthenge

Ref. No. J/HA/2790,  
Colombo, June 13, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 14 acres, from lot No. 17 in Negombo Town Survey Sheet No. 1-21/53-2 East, situated at Admives Road, Periyamulla, within the Municipal Limits of Negombo, Aluthkuru Korale North (A), Colombo District; and bounded as follows:—

North by lot 30 in T. S. S. No. 1-21/45-4 East and St. Antony's Road;  
East by Railway reservation;  
South by lot No. 2 in T. S. S. No. 1-21/53-2 East and the remaining portion of lot 17 of the same plan; and  
West by canal reservation on towpath and lot Nos. 2, 3 and 4 in T. S. S. No. 1-21/53-2 East.

Ref. No. Q. 4281/J/HLG/2303,  
Colombo, September 3, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

Reference No. LA/7670/J/TW/2048.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All the under-mentioned allotments of lands, situated in Nelawa and Thambagalla Villages, Mahagalboda Egoda Korale, Hiriyala Hatpattu, Kurunegala District.

Name of Land	Extent		Boundaries
	A.	R. P.	
(1) Pansalawatta	0	0 36	North by V. C. road to Nelawa East by a portion of same land South by Vilakatupotha-Hiripitiya Road West by Ganewatta-Maho Road
(2) Pansalawatta	0	1 23	North by Railway land East by Ganewatta-Maho Road South by Vilakatupotha-Ganewatta Road West by a portion of same land
(3) Pinwatta	0	0 17	North by paddy field called Pinkumbura East by a portion of same land South by V. C. road to Nelawa West by Ganewatta-Maho Road
(4) Pinkumbura	0	0 6	North by a portion of same paddy field East by a portion of same paddy field South by Pinkumbura West by Ganewatta-Maho Road
(5) Pansalawatta	0	0 10	North and east by portions of same land South by Pinkumbura West by Ganewatta-Maho Road
(6) Pansalawatta	0	0 4	North and east by Pansalawatta South and west by Ganewatta-Maho Road
(7) Mahapitiya	0	0 4	North by Ganewatta-Maho Road East and south by Railway land West by a portion of same land
(8) Mahapitiya	0	0 3	North and east by Ganewatta-Maho Road South by land of M. Rathohamy West by a portion of the same land
(9) Mahapitiya	0	0 3	North by Ganewatta-Maho Road East by land of H. M. Kapuruhamy South and west by portions of same land
(10) Mahapitiya	0	0 3	North by Ganewatta-Maho Road East by land of L. M. Punchi Banda South by a portion of the same land West by land owned by M. Bendi Menika

Name of Land	Extent		Boundaries
	A.	R. P.	
(11) Mahapitiya ..	0	0 2	North by Ganewatta-Maho Road East by land owned by L. M. Punchibanda South by portion of the same land West by land owned by S. D. Haramanis Appuhamy
(12) Mahapitiya ..	0	0 12	North by Ganewatta-Maho Road East by land owned by A. Bendi Menika South by a portion of same land West by land owned by James Appuhamy
(13) Meegahamukalanahena ..	0	0 10	North by Ganewatta-Maho Road East by land owned by S. D. Haramanis Appuhamy South and west by land owned by R. A. Martin Singho
(14) Meegahamulahena ..	0	0 8	North by Ganewatta-Maho Road East by land owned by Janus Appuhamy South by a portion of same land West by land of S. A. Piloris Appuhamy
(15) Meegahamulahena ..	0	0 3	North by Ganewatta-Maho Road East by land of R. A. Martin Singho South by a portion of same land West by land of R. A. Helen Nona
(16) Meegahamulahena ..	0	0 3	North by Ganewatta-Maho Road East by land of S. A. Piloris Appuhamy South by a portion of same land West by land of R. D. Haramanis Appuhamy
(17) Ganewelapillawa ..	0	0 6	North by Ganewatta-Maho Road East by land of R. A. Helenona South by a portion of same land West by paddy field
(18) Wattege ..	0	0 7	North by a portion of same land East by land owned by S. G. Aron Singho South by Ganewatta-Maho Road West by Muruthalagama Tank
(19) Wilandagahawatta ..	0	0 5	North and east by Railway land South by Ganewatta-Maho Road West by land of W. Isabelhamy
(20) Ganewela ..	0	0 12	North by Ganewatta-Maho Road East by land of S. D. Haramanis Appuhamy South by a portion of same paddy field West by Galwetiawatta of A. E. Perera
(21) Galwetiawatta ..	0	0 24	North by Ganewatta-Maho Road East by paddy field South by a portion of same land West by land of R. M. Punchibanda
(22) Thambagallawatta ..	0	0 25	North by land of H. J. Perera East by a portion of same land South by land of R. M. Punchibanda West by a portion of same land
(23) Thambagallawatta ..	0	0 23	North by land owned by Mrs. I. Godellege East by Ganewatta-Maho Road South by land owned by A. E. Perera West by a portion of same land
(24) Thambagalla Estate ..	0	0 16	North by land owned by James Appuhamy East by a portion of same land South by land owned by R. M. Punchibanda West by Ganewatta-Maho Road
(25) Thambagalla Estate ..	0	0 13	North by land owned by Mrs. Godellege East by Ganewatta-Maho Road South by land of R. M. Punchibanda West by Ganewatta-Maho Road
(26) Gogamuwela-Purana ..	0	0 11	North by land owned by Mrs. Godellege East by a portion of same land South by land of Mr. J. H. Perera West by Ganewatta-Maho Road
(27) Bogamugamawatta ..	0	1 2	North by land of Mrs. H. J. Perera East by Ganewatta-Maho Road South by land of John Appuhamy West by land of John Appuhamy
(28) Bogamugamawatta ..	0	1 34	North by land of Mrs. H. J. Perera East by a portion of same land South by land of James Appuhamy West by Ganewatta-Maho Road
(29) Thambagalla Estate ..	0	0 24	North by V. C. road East by a portion of same land South by land of Mrs. Godellege West by Ganewatta-Maho Road
(30) Thambagalla Estate ..	0	0 22	North by Crown reservation East and west by Ganewatta-Maho Road South by land of Mrs. Godellege
(31) Thambagallawatta ..	0	0 6	North by Crown land East by Ganewatta-Maho Road South by channel reservation West by a portion of same land
(32) Thambagalla Estate ..	0	1 26....	North by land owned by H. M. Ukkubanda East by a portion of same land South by land owned by Mrs. H. J. Perera West by Ganewatta-Maho Road
(33) Thambagalla Estate ..	0	1 26	North by land owned by H. M. Ukkubanda East by Ganewatta-Maho Road South by Crown land West by a portion of same land
(34) Wanawatta ..	0	0 29	North by Warawatta of H. M. Ukkubanda and others East by Maho-Ganewatta Road South by Thalagahahena owned by Mrs. H. J. Perera West by a portion of same land

Name of Land	Extent A. R. P.	Boundaries
(35) Wanawatta ..	0 0 30 ..	North by Wawaparelawatta owned by T. Ranmenika East by a portion of same land South by Thambagalla Estate West by Ganewatta-Maho Road
(36) Wanawatta ..	0 0 3 ..	North by land of S. D. Y. M. Punchibanda East by Ganewatta-Maho Road South by Wawewatte owned by H. M. Ukkubanda West by a portion of same land
(37) Wewapaulawatte ..	0 0 9 ..	North by Bulugahumulawatte of H. M. Ukkubanda East by a portion of same land South by land of H. M. Ukkubanda West by Ganewatta-Maho Road
(38) Kohombagahumulawatta ..	0 0 10 ..	North by Kohombagahumulawatta owned by F. B. M. Dingiribanda East by Ganewatta-Maho Road South by Wanawatta of H. M. Ukkubanda and others West by a portion of same land
(39) Bulugahumulawatte ..	0 0 12 ..	North by land of R. M. Tikiribanda East by a portion of same land South by Wewapaulawatta West by Ganewatta-Maho Road
(40) Kohombagahumulawatta ..	0 0 6 ..	North by Pitalawatta of B. S. M. Dingiribanda East by Ganewatta-Maho Road South by land of S. D. M. Punchibanda West by a portion of the same land
(41) Pitalawatte ..	0 0 4 ..	North by Kohombagahumulawatta owned by S. D. M. Mudiyanse East by Ganewatta-Maho Road South by Kohombagahumulawatta of F. B. M. Dingiribanda West by a portion of the same land
(42) Bulugahumulawatto ..	0 0 6 ..	North by land of S. D. M. Kiribanda and others East by a portion of same land South by Bulugahumulawatta owned by H. M. Ukkubanda West by Ganewatta-Maho Road
(43) Kohombagahumulawatte ..	0 0 20 ..	North by Pitalahena of H. M. Ukkubanda East by Ganewatta-Maho Road South by Pitalawatte of S. B. M. Dingiribanda West by a portion of the same land
(44) Kadurugahakumbura ..	0 0 8 ..	North by Paranawatte of H. M. Ukkubanda East by a portion of same paddy field South by land owned by R. M. Tikiribanda West by Ganewatta-Maho Road
(45) Paranawatta ..	0 1 9 ..	North by Helembagahumulagala owned by S. B. M. Dingiribanda East by a portion of the same land South by land of S. B. M. Kiribanda and others West by Ganewatta-Maho Road
(46) Pitalahena ..	0 0 17 ..	North by V. C. Road East by Ganewatta-Maho Road South by Kohombagahumulawatte owned by S. D. H. Mudiyanse West by a portion of the same land
(47) Helembagahumulagala ..	0 0 6 ..	North by land owned by S. B. M. Kiribanda East by a portion of same land South by land owned by H. M. Ukkubanda West by Ganewatta-Maho Road
(48) P. P. Settlement ..	0 0 12 ..	North by Crown land East by a portion of same land South by Helembagahumula owned by S. D. M. Dingiri Amma West by Ganewatta-Maho Road
(49) P. P. Settlement, lot 49 ..	0 0 23 ..	North by Kanduwela-ela East by Ganewatta-Maho Road South by Crown land West by a portion of same land
(50) Kanduwelawatte ..	0 0 7 ..	North by paddy field owned by S. D. M. Dingiribanda East by Ganewatta-Maho Road South by Kanduwela-ela West by a portion of same land
(51) Kanduwelawatte ..	0 0 8 ..	North by paddy field of S. D. M. Dingiri Banda East by a portion of same land South by Kanduwela-ela West by Ganewatta-Maho Road
(52) Kanduwelakumbura ..	0 0 10 ..	North by lot 36 of D. P. Selestuwa East by Ganewatta-Maho Road South by land of S. D. Y. M. Dingiribanda West by a portion of same land
(53) Kanduwelakumbura ..	0 0 10 ..	North by Pansalawatta owned by T. Rathnapala East by a portion of same land South by land owned by S. D. Y. M. Dingiribanda West by Ganewatta-Maho Road
(54) P. P. Settlement, lot 36 ..	0 0 11 ..	North by lot 35 owned by K. A. Ranatunga East by Ganewatta-Maho Road South by paddy field West by a portion of same land
(55) Pansalawatte ..	0 0 23 ..	North by paddy field owned by T. Rathnapala East by a portion of same land South by paddy field owned by S. D. Y. M. Dingiribanda West by Ganewatta-Maho Road
(56) Pansalakumbura ..	0 0 3 ..	North by lot 68 of W. A. Premaratne East by a portion of same paddy field South by Pansalawatte West by Ganewatta-Maho Road
(57) P. P. Settlement, lot 35 ..	0 0 9 ..	North by lot 23 P. P. Settlement of B. George East by Ganewatta-Maho Road South by lot 36 of W. P. Selestuwa West by a portion of same land

Name of Land	Extent A. R. P.	Boundaries
(58) P. P. Settlement, lot 23	0 0 9	North by lot 23, P. P. Settlement of B George East by Ganewatta-Maho Road South by lot 36 of W P Selestuwa West by a portion of same land
(59) P. P. Settlement, lot 68	0 0 9	North by P. P. Settlement, lot 67 of R J Julis East by a portion of same land South by Fansalkumbura of T. Ratnapala West by Ganewatta-Maho Road
(60) P. P. Settlement, lot 67	0 0 9	North by P. P. Settlement, lot 65 owned by D William East by a portion of same land South by lot 68, P. P. Settlement West by Ganewatta-Maho Road
(61) P. P. Settlement, lot 65	0 0 17	North by P. P. Settlement of D. Hendrick East by a portion of same land South by P. P. Settlement, lot 67 West by Ganewatta-Maho Road
(62) P. P. Settlement	0 0 6	North by Gonadeniya-ela East and West by portions of same land South by lot 65 of D William
(63) P. P. Settlement	0 0 10	North by P. P. Settlement, lot 43 of W. G. Appuhamy East by Ganewatta-Maho Road South by Crown land West by a portion of same land
(64) P. P. Settlement	0 0 14	North by Settlement, lot 34, D. A. John Singho East by a portion of same land South by Gomadiya-ela West by Ganewatta-Maho Road
(65) P. P. Settlement, lot 43	0 0 39	North by P. P. Settlement, lot 8 of H. A. James Appuhamy East by Ganewatta-Maho Road South by Church land West by a portion of same land
(66) P. P. Settlement, lot 34	0 0 7	North by P. P. Settlement, lot 26 of H. M. Tikirimenika East by a portion of same land South by P. P. Settlement of S. T. John West by Ganewatta-Maho Road
(67) P. P. Settlement, lot 26	0 0 9	North by lot 25 of J. M. Mahasena East by a portion of same land South by lot 34 of D. P. John Singho West by Ganewatta-Maho Road
(68) P. P. Settlement, lot 8	0 0 15	North by P. P. Settlement, lot A of J. A. Davith Singho East by Ganewatta-Maho Road South by lot 43 of W. G. Appuhamy West by a portion of same land
(69) P. P. Settlement, lot 25	0 0 10	North by P. P. Settlement, lot 1 of P. Don Pelis East by a portion of same land South by lot 26 of H. M. Tikirimenika West by Ganewatta-Maho Road
(70) P. P. Settlement, lot 1	0 0 10	North by P. P. Settlement, lot 4 of Simeon Fernando East by portion of same land South by lot 25 of J. M. Mahasena West by Ganewatta-Maho Road
(71) P. P. Settlement, lot A	0 0 17	North by Crown land East by Ganewatta-Maho Road South by lot 8 of H. A. Jamis Appu West by a portion of same land
(72) P. P. Settlement, lot 4	0 0 10	North by road reservation East by a portion of same land South by P. P. Settlement of P. Don Pelis West by Ganewatta-Maho Road
(73) P. P. Settlement	0 0 15	North by Crown land East by a portion of same land South by road reservation West by Ganewatta-Maho Road

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/TW/2648.  
Colombo, June 3, 1953

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

#### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

##### Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of about 0 A. 0 R. 20 P., out of the land called Katugahaowita, situated in Atulgama Village, Village Headman's Division of Atulgama-Magammana, D. R. O's Division of Atulgama and Panawal Korales Kegalla District; and bounded as follows:—

North by land claimed by C. K. David,  
East by P. W. D. road,  
South by land claimed by Punched Mahatmaya Menike,  
West by Kanagama-ela.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/TW/165/53/LM 5523,  
Colombo, May 13, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 4 perches out of the land called Storukadewatta, described as lot 63 in Final Village Plan 236, situated at Kahangama, Kuruwiti Korale, Ratnapura District and bounded as follows:—

North and East by Waliaddola;  
South and West by remaining portions of the same land.

Ref. No. J/LLD/196/53/LL/A. 5587.  
Colombo, June 29, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

Reference No. LA/7714/J/LLD/154/53

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of about 218' x 12' out of the land called Diulgomawela, described lot 13 in F. V. P. 1416, situated in Pahala Rambepitiya Village, Galwewa Palata, Katugampola Hatpattu, Kurunegala District and bounded as follows:—

North by the fields belonging to W. M. Ranhamy, W. M. Dingiri Menika, and S. A. Charles Appuhamy,  
East by the L. D. O. Allotments of M. P. D. Simon Fernando and B. M. Manuhamy;  
South by the field belonging to W. M. Ranhamy, W. M. Ranhamy, and S. A. Charles Appuhamy;  
West by lot 10 ca.—

Ref. No. J/LLD/154/53  
Colombo, June 3, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 131 acres out of the land called Kingsway Estate, situated in Hapuwela Village, Village Headman's Division of Hapuwela, Uda Hewaheta Division, Nuwara Eliya District and bounded as follows:—

North by land belonging to villagers;  
East by Hanguranketa-Unantenna P. W. D. Road, Ambahyadde V. C. Road, private and Crown lands;  
South by Kandure, Crown lands and land belonging to the villagers,  
West by land belonging to villagers.

Signed by me.  
S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/LLD/167/53 (VE).  
Colombo, June 17, 1953

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 100 acres out of the land called Alma Estate (uncultivated), situated in Ambagaspiya Village, Village Headman's Division of Ambagaspiya, Uda Hewaheta Division, Nuwara Eliya District and bounded as follows:—

North by Mala Kandura and Boundare-hena;  
East by old road and ridge;  
South by Estate road;  
West by Maha Oya and part of Unagolla village.

Signed by me.  
S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/LLD/168/53 (VE).  
Colombo, June 9, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND-ACQUISITION ACT, No. 9 OF 1950.

## Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Kudaluwiliwatta, in extent about 10 acres, situated at Tunnana, Hewagam Korale, Colombo District and more particularly described in Preliminary Plan No. 20,318 and bounded as follows:—

North by private land T. P. 64478;  
East by private land T. P. 135777;  
South by paddy fields;  
West by private land T. P. 59827.

Ref. No. Q 4490/J/DEA/2830.  
Colombo, May 29, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Kongahalanda, in extent about 13 acres, situated at Tunnana, Hewagam Korale, Colombo District; and bounded as follows:—

North by lands described in P. P. A. 202 and P. P. 15,300 ;  
East by lands described in P. P. A. 202 and Reservation for Ela Dola ,  
South by paddy fields ;  
West by High Level Road.

Ref. No. Q. 4491/J/DEA/2831.  
Colombo, May 29, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent approximately 1 A. 1 R. 04 P. out of the land called Ambatalewatte more particularly described as part of lot 1 in P. P. A. 1,106, situated in the village of Ambatale, Hewagam Korale, Colombo District and bounded as follows:—

North by Kelani Ganga ;  
East by Ambatalewatte coconut garden and rubber claimed by Mr. D A J. Wijewardena and the remaining portion of lot 1 in P. P. A. 1,106 ;  
South by Low Level Road ;  
West by Ambatale Ela and lots 1 and 2 in P. P. 19533.

Ref. No. Q. 4542/J/LG/2838.  
Colombo, June 11, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q. 3733/J/AL/700

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan A 3,316. Villages—Borakadawatta and Galoluwa				Extent A. R. P.
Lot	Name of Land	Description	Name of Claimant	
1	Karanda-atta	Paddy field and part of channel channel	D. Maria Wijesuriyahamne, Borakadawatta, Minuwangoda	0 0 1.4
2	Do.	do.	J. P. Wanigasungha, Kalawana	0 0 6.7
3	Do.	do.	S. H. A. P. Appuhami, Asgiriya	0 0 10.5
4	Ketapitaya	do.	P. Velunhamy, Ellangala	0 0 8.6
5	Do.	do.	M. A. Dona Pabilinahamne, Borakadawatta	0 0 7.7
6	Do.	do.	L. B. D. Danial Appuhami, Borakadawatta	0 0 8.8
7	Do.	do.	L. B. D. Martin Jayasungha, Aluthapola	0 0 22.4
8	Do.	Paddy field	M. A. D. Pabilinahamne, Borakadawatta	0 0 0.3
9	Do.	Paddy field and part of bund	L. B. D. Danial Appuhami, Borakadawatta	0 0 11.6
10	Do.	do.	S. G. V. Dona Engaltinahamne, Borakadawatta	0 0 14.1
11	Do.	do.	H. A. D. Danial Seneviratne, Borakadawatta	0 0 6.0
12	Meegahakumbura	Bund	L. B. D. Danial Appuhami, Borakadawatta	0 0 0.3
13	Dangahakumbura	Paddy field and bund	Gunawardane, Mademulla	0 0 20.9
14	Ketapitaya	do.	S. G. V. D. Engaltinahamne, Borakadawatta	0 0 10.8
15	Dangahakumbura	do.	H. A. D. Millh Nona, Borakadawatta	0 0 12.2
16	Aswedduma	Paddy field	L. B. D. Danial Appuhami, Borakadawatta	0 0 8.5
17	Ambagahakumbura	Paddy field and bund	L. B. D. Girisiris Appuhami, Borakadawatta	0 0 26.0
18	Kanuketiyakumbura	do.	H. A. D. Haramanis Appuhami, Borakadawatta	0 0 17.2
19	Dangahakumbura	Paddy field and part of channel	O. D. Peduru Fonseka, Borakadawatta	0 0 20.4
20	Mairawella	do.	Polwatte Nandaloka Thero and ditto Dipaloka Thero, Polwatte Temple, Minuwangoda	0 0 14.5
21	Dangahakumbura	do.	G. D. Clement, G. D. M. Sophia, G. D. I. Wilfred, all of Burullapitaya, G. D. S. Joseph, "River View", Peliyagoda and G. D. D. Aloysius, Galkarakanda Estate, Galatura, Kirinella	0 0 23.7
22	Telambugahakumbura	do.	D. A. Thamby Singho, Ellangala	0 0 8.5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on September 21, 1953, at the above given time and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 7, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, June 27, 1953.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No Q. 3841/J/HLG/896

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,451	Village—Deltara	Name of Claimant	Extent		
						A.	R.	P.
1	Kowilawatta	Garden			K A Alfred Fernando, Deltara, Pulyandala	0	0	0.5
2	Do	do			A William Silva and M Mans Silva, both of Deltara	0	0	2.1
3	Do	do			do.	0	0	1.9
4	Do	do			A William Silva of Deltara and A. Thomas Silva, Gorakapola, Panadua	0	0	1.4
6	Do	Coconut garden			K A. Abraham Fernando, Deltara	0	0	16.1
7	Do.	do			K Richard Silva of Deltara, K Magge Silva, K. Idm Silva and K A Missiona Fernando, all of 79, Jampetiah Street, Colombo	0	0	3.0
8	Do	Garden			A Albert Silva, A Niko Silva, A Semi Silva and A. Gunawathie Silva, all of Deltara	0	0	0.7
9	Do.	do			K A Remans Fernando, K A Samel Fernando and K. A. Sopina Fernando, all of Deltara	0	0	4.9
10	Gongekotuwa <i>alias</i> Kowilawatta	Coconut garden			A M Seyanis Pennis of Deltara	0	0	1.0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on September 12, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 29, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, June 27, 1953

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No L. H. 906

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,437	Village—Horana (part) (within the U C limits of Horana)	Name of Claimant	Extent		
						A.	R.	P.
1	Sorana Estate assessment No. 150 (part) Ratnapura Road	Rubber 30-40 years, and waste land contains 2 mango trees, 2 murunga trees, 2 arecanut trees and 8 rubber trees 30-40 years and a masonry tomb			The Consolidated Estates Co., Ltd. Agents—Messrs George Stewart & Co., Ltd., Colombo	2	2	32.0
2	Do.	Rubber 30-40 years and owita			do	2	2	22.0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on August 15, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 7, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kalutara, June 25, 1953.

I. L. FERDINANDS,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. L. D. 4467.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired —

A portion of land called Bogahakumburewatta, in extent 03.7 P., situated in Wela Ihala Udugoda Village, Pallegampaha Korale, Pata Dumbara Division, Kandy District, Central Province, surveyed and described as lots 1 and 2 in P. P. A. 1982.

Names of Claimants

A. W. W. Heen Banda,  
A. W. W. Anula Kumarihamy and  
A. W. W. Podi Menike all of Udugoda

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on August 6, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 30, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, June 24, 1953.

O. RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. L.D. 4427

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired —

A portion of land called Darawalla Estate, in extent 5.9 P., situated in Darawalla Village, Ambagamuwa Korale, Uda Bulathgama Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in P. P. A. 1,975.

Name of Claimant.—The Anglo Ceylon and General Estates Co. Ltd.

Agents—C J Strachan, Bois Brothers & Co, Ltd Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the U C Office, Hatton, on August 15, 1953, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 8, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, June 29, 1953.

O. RAINE WRIGHT,  
Assistant Government Agent.



## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LD 4443/J/HLG/1740.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired.

All that portion of land in extent 1 A 3 R. 20 7 P., from Ratmalgoda, Medawala Village, Medasiyapattu, Kandy District, Central Province and more fully described as lot 1 in P. P. A 1,973

Claimed by K. W. David, 127, Katugastota Road, Kandy

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on August 6, 1953, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 29, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kandy, June 30, 1953.

OSWIN RAINE WRIGHT,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LD 681 A

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land or servitude to be acquired

Name of land Craigie Lea Estate.

Situation . In Dimbula Town (Patana), Dimbula Korale, Kotmale Division, Nuwara Eliya District, Central Province

Extent : Acres 2, Roods 0, Peiches 0 5, Lot 1 of P.P.A. 1,676

Description Tea over 30 years and garden contains 3 jak trees, 2-15 years, 3 orange trees 6 years, 2 mango trees 5-15 years, 1 avocado pear tree 3 years, 6 coffee plants 5 years, 6 guava trees 5-10 years, 2 lime trees 3-10 years, temporary cultivation and one permanent building.

Name of Claimant : The Anglo Ceylon and General Estates Co., Ltd.

Agents : Bois Bros & Co, Ltd, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Nuwara Eliya Kachcheri on August 18, 1953, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 10, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Nuwara Eliya, June 20, 1953.

C. J. SERASINGHE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LP 6532

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose—G/Meddewela Government S. M. School.

Description of the land to be acquired.

Lot	Name of Land	Description of Land	Advance Extract I V P. 665. Village—Diviture	Claimant	Extent		
					A	R	P.
1	Kosgahabedda	Cinnamon (scattered) 10-15 years, contains two cadjan thatched mud-walled buildings, 1 jak tree, 5 coconut and 2 mango trees 10 years	Mrs Andarawas Patabendi Milentmona de Vas Wickremasooriya of Porabba, Ambalangoda	2	0	3 9	
2	Do.	Cinnamon (scattered) 10-15 years contains 2 coconut trees 10-15 years	Ditto and William Wimalasooriya, retired Station Master, Gampaha	0	0	13	
				Total	2	0 16 9	

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the D. R. O's Office, Baddegama, on August 6, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 29, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Galle, June 23, 1953.

C. VISWASAM,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD 3344-J/E/2177

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for Bt/Kalmunai Government Sinhalese Mixed School —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Plan No 1—Preliminary plan A 1,082 Village—Naipaddimunai South (Tamil)	Claimants	Extent		
					A	R	P.
1	Koolavadipoomi	Coconut garden 15 years		Kahakache Patabandige Gauthamadasa of Kodaikallar, Kallar	1	0	22
2	Do.	Coconut garden 20 years, contains 1 permanent school building, a masonry well and part of a temporary mud hut		Kahakache Patabandige Dharmadasa of Panduruppu, Kalmunai	0	2	13
				Total	1	2	35

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at D. R. O's Office, Kalmunai, on August 14, 1953, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 6, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be produced before me at the time of enquiry.

The Kachcheri,  
Batticaloa, June 25, 1953.

B. R. DEVARAJAN,  
Assistant Government Agent,

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD 3340—J/HLG/2092

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for Maternity Home at Pottuvil —

## Description of the land to be acquired

Preliminary plan No. A 1,073 Village—Pottuvil, Division No. 3.

Lot	Name of Land	Description	Claimants	Extent A. R. P.
1	Mavadiyalavu	Coconut garden over 40 years, contains a masonry well, a masonry water tub and a temporary shed	The heirs of the lato Mudaliyar, K. V. Marcandu, c/o K V M Subramaniam, Proctor, S C., Batticaloa	1 0 1.5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Batticaloa Kachcheri on August 11, 1953, at 10 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 3, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be produced before me at the time of enquiry

The Kachcheri,  
Batticaloa, June 25, 1953

B. R. DEVARAJAN,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD 2884-J/HLG/1644

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for Pottuvil Sea Beach Road —

## Description of the land to be acquired

Preliminary plan No. A 1,066. Village—Pottuvil, Division No. 2

Lot	Name of Land	Description	Claimants	Extent A. R. P.
1	Thennanthotam	Coconut garden contains 1 coconut tree 25 years, 1 coconut plant 2 years and 4 plantain bushes	K. M. Sikkander, Division No. 2, Pottuvil	0 0 18
2	Do	Coconut garden contains 3 coconut trees 25 years, and 11 coconut plants 2 years	A. Meera Lebbai, Division No 2, Pottuvil	0 0 16.5
Total				0 0 34.5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at D. R. O's Office, Pottuvil, on August 18, 1953, at 10 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 10, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be produced before me at the time of enquiry.

The Kachcheri,  
Batticaloa, June 25, 1953.

B. R. DEVARAJAN,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LD 3343—J/H/17/53

(This reference should be quoted in all letters in this connection.)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for future extensions to Maha Oya Hospital —

## Description of the land to be acquired

Preliminary plan No. A 771. Village—Maha Oya

Lot	Name of Land	Description	Claimant	Extent A. R. P.
2	Veherawatta	Garden contains plantains, lime and orange 1 year	A. H. Henry Silva, Maha Oya	0 1 37

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at D. R. O's Office, Maha Oya, on August 12, 1953, at 3 30 p m and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 4, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be produced before me at the time of enquiry.

The Kachcheri,  
Batticaloa, June 25, 1953.

B. R. DEVARAJAN,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LD 3230—J/AL/694

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz, for construction of flood bund along Central Branch Channel, Unnichchai Scheme —

Description of the lands to be acquired

Preliminary plan No A 1070. Village—Naripulotam

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Periyamadu	Paddy field (old) waste land contains parts of cart track and channel	M Sulutankandupody, Noor Mohamadu and others of Eravur Division No 3 in undivided shares	1	0	5.1
2	Kekkarikachenai, Periyamadu	Owita contains part of bund	do	0	2	11.7
3	Kekkarikachenai	do	Mrs H Stewart of Batticaloa	0	2	7.5
Total				2	0	24.3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Batticaloa Kachcheri, on August 11, 1953, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 3, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be produced before me at the time of enquiry.

The Kachcheri,  
Batticaloa, June 25, 1953

B. R. DEVARAJAN,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LD 3288—J/E/1387

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, for Bt/Valaichchenai Government Junior School —

Description of the land to be acquired.

Preliminary plan No A 1,081 Village—Valaichchenai (Tamil)

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A	R	P
1	Marunkayadipooval	Coconut garden contains 21 coconut trees 40-50 years	K Sithamparappillai and N Thanganayaki, both of Valaichchenai	0	2	3.4
2	Do.	Coconut garden contains 10 coconut trees, 1 jak tree 40-50 years and a temporary thatched wattle and daub hut	T. Kanapathipillai of Valaichchenai	0	0	8.7
3	Do.	Coconut garden contains 20 coconut trees 40-50 years	Velavannan Periyavannan of Valaichchenai	0	0	20
4	Do.	Coconut garden contains 20 coconut trees 40-50 years, 2 jak trees 30-40 years, 4 mango trees 10-15 years and a masonry wall	N Sellanachy of Vakanneri	0	0	37
5	Do.	Coconut garden contains 5 coconut trees, 2 jak trees and 1 mango tree 40-50 years	Thambinayinar Kathirkamathamby of Valaichchenai	0	0	25
6	Do.	Coconut garden contains 5 coconut trees, 1 mango tree and 2 jak trees 40-50 years	Nannithamby Chelliah of Valaichchenai	0	0	19.9
7	Do.	Coconut garden contains 12 coconut trees 40-50 years	Nannithamby Arulampalam and Nannithamby Kaththamuthy, both of Valaichchenai	0	1	8.1
8	Do.	Coconut garden contains 25 coconut trees and 1 mango tree 40-50 years	Kanappan Nallathamby of Valaichchenai	0	1	9
9	Do.	Coconut garden contains 15 coconut trees, 4 mango trees, 2 jak trees 10-40 years, 2 temporary thatched wattle and daub huts and a masonry shrine	Kanapathipillai Kasupathy and V Ummani, both of Valaichchenai	0	0	28.9
Total				2	0	0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Valaichchenai Government Junior School, on August 15, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 7, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be produced before me at the time of enquiry

The Kachcheri,  
Batticaloa, June 25, 1953

B. R. DEVARAJAN,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LA/7659/J/E/2534

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

An extent of 2 A. 2 R. 0 7 P, out of the land called Hewapolawatta alias Hewapola Estate situated in Hewapola Village, Tiragandahaye Korale East, Weudawili Hatpattuwa in Kurunegala District and surveyed and more particularly described as Lot 1 in P. A. 1261.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on August 27, 1953, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 20, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kurunegala, June 23, 1953.

N. N. D. JILLA,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LA/7443/J/AL/1585.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

## Description of the lands to be required

An extent of 9 A 1 R 3 P out of the lands called Pimmewela, Attikkagahakumbura or Attikkagahamulawela, Kongahakumbura, Wetyewelalanda and Wetyewelalanda situated in Moragollagama and Nagollegama, Katuwanna Korale, Wannu Hatpattu in Kurunegala District and surveyed and more particularly described as lots 48, 51, 52, 53 and 54 in Combined Supplement No 1 to Final Village Plans 1916 and 1918.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on August 24, 1953, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 17, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, June 24, 1953

N. N. D. JILLA,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LW 3567

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

## Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Preliminary plan A 289. Village—Badulupitiyegama		Extent A. R. P.
			Name of Claimant		
1	Niladanduarawa, part of assessment Nos. 46 and 46/1, Greenland Drive	Paddy field	R. V. D. E. Wijeratna of 1 and 3 Gurandawatta Road, Badulla, and P. D. S. Perera of Pavilion Stores, Badulla		0 0 6.28
2	Niladanduarawa, part of assessment No. 46/2, Greenland Drive	do	K. V. A. Wijesundera, Telegraph Inspector, Badulla		0 0 0.27

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Badulla Kachcheri, on August 8, 1953, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 1, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of the claim should be produced before me at the inquiry

The Kachcheri,  
Badulla, June 23, 1953.

A. I. MOHIDEEN,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. J/LLD/2322 (VE) /LM 5456

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

## Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 764. Villages—Puhulegama and Thalagahadeniya		Extent A. R. P.
			Name of Claimant		
1	Mayfair Estate	Rubber 45 years, contains 4 permanent buildings with zinc roofs and masonry walls, a temporary building and 2 masonry wells	H. C. Bagot Esqr., S. E. Brown Esqr., Mrs. E. M. Black, Trustees of John Phillippa (deceased)		77 2 19
2	Do	Waste Land	C/o Messrs. Harrisons & Crosfield, Ltd, P. O. Box 96, Prince Building, Colombo		0 1 26
3	Do	Rubber 45 years, contains a permanent building with zinc roof and masonry walls	do.		49 2 39
4	Do	Rubber 45 years	do.		87 2 34
Total					215 1 38

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kegalla Kachcheri, on August 10, 1953, at 10 a m and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 3, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kegalla, June 30, 1953

M. G. V. P. W. SAMARASINGHE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. J/AL/2046 (VE)/LM 5262.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following allotments of land which are required for a public purpose —

## Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 732 Village—Niwatuwa and Weligalla		Extent A. R. P.
			Name of Claimant		
1	Etnawala Estate	Rubber 35 years	V. S. C. Singham of 93, Mac Carthy Road, Colombo		0 3 38
2	Do	do.	do.		1 2 18
3	Do	do.	do.		5 1 39
4	Do	Rubber Nursery 1 year	do.		0 3 9
Total					8 3 24

Final village plan No 115 Village—Etnawala				
No.	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
386	Etnawala Estate	Chena	V. S. C. Singham, 93, Mac Carthy Road, Colombo	15 2 26
387	Do.	Rubber 35 years	do	3 2 19
388	Do.	do	do.	7 3 33
Total				27 0 37
Advance Extract of B S. P. P 131. Village—Weligalla				
28½	Etnawala Estate	Chena	V. S. C. Singham, 93, Mac Carthy Road, Colombo	0 1 19
Grand Total				36 2 0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kegalla Kachcheri on August 10, 1953, at 9 a.m. and are hereby requested to notify me in writing (in duplicate) on or before August 3, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kegalla, June 22, 1953

M. G. V. P. W. SAMARASINGHE,  
Assistant Government Agent

## Land Redemption Notices

No. LD 4723/LRO/APL 5900 A/J/LLD/263/53

### DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942,

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary  
Colombo, April 29, 1953

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

#### Schedule

Preliminary plan No. A 1,932. Village—Batagoda				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Galpadikumbura	Paddy field 100 years	A. Deen of Nagolla Factory, Danture, Kadugannawa	0 0 28
2	Do	do	do	0 0 38
3	Do	do	do	0 0 19
4	Do	do	do	0 0 9
Total				0 2 14

Ref No. LRO/APL 1838—J/LLD/300/53.

No LA 3492

### DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942,

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of the Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.  
Colombo, May 15, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

#### Schedule

Preliminary plan No. A 1,868 Village—Enasalmada				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Katukitulgahamulahona	Tea 7 years	Egodagedera Rankara of Ovilikanda, Matale	0 2 13
2	Do	do	do.	0 0 4
3	Kahatagahamulawatta Metihakkehena	Garden 40 years, contains a temporary mud hut	Wilketiya Udahagedera Rankara of Ovilikanda, Matale	2 0 26
4	Do.	Garden 40 years	do	0 0 8
5	Do	Garden 40 years, contains part of temporary mud hut	do.	0 1 0
6	Do.	do.	do.	0 0 8
7	Do.	Garden 40 years	do.	0 0 4
Total				3 0 23

Ref LRO/APL 3466—J/LLD/292/53.

My No LA 3495.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942;

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me

S. F. AMERASINGHE,  
Permanent Secretary,  
Colombo, May 11, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**Schedule**

Preliminary plan No. A 1,924 Village—Dullewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Dehigahamulayaya and Hemagollewatta	Paddy field and garden contains rubber, cocoa and coconuts about 10 to 35 years	Y M Ukku Banda and U. B. Dissanayake, both of Dullewa, Matale	1 0 31
2	Do	Paddy field and garden contains rubber, cocoa and coconuts about 10 to 35 years	do	0 1 29
3	Do	Garden contains cocoa, rubber and coconuts about 10 to 35 years and 2 temporary huts	do	1 0 5
4	Do	Garden contains cocoa, rubber and coconuts, about 10 to 35 years	do	0 0 26
Total				2 3 11

Ref No LRO/APL/800/J/LLD/258/53

Kachcheri, Ref. No. LA 3494.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942;

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary  
Colombo, April 29, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**Schedule**

Supplement No. 1 to final village plan No. 62 Village—Suduhakurugama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
165	Gederawola Landagawapela	Paddy field	Mrs. K. Tikiri of Suduhakurugama, Pallepola	0 0 3.0
166	Do	do	do	0 1 14.0
Total				0 1 17.0

L.B. 2196—LRO/APL/5632/J/LLD/349/53

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942;

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me

S. F. AMERASINGHE,  
Permanent Secretary  
Colombo, June 18, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**Schedule**

Preliminary plan No A 1,448 Village—Kapugama West

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Mahahena	Coconut garden 30-50 years, contains 2 masonry wells and a thatched mud building	K. H. Samaris Silva, Dondra, Matale.	10 0 35
2	Do	Coconut garden 30-50 years, contains 43 coconut trees and 1 cadju tree	Do	0 2 10
Total				10 3 5

Reference No. 4629/LRO/APL 1013.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942,

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare, under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

Signed by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary,

Colombo, April 6, 1953.

## Schedule

Preliminary plan No. A 3367. Village—Weliveriya East

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Gorakagahawatta alias Podiweekanatta	Rubber	I B Simon Naide of Pahala Imbulgoda, Imbulgoda	0	0	1
2	Do	Rubber, contains 2 earth wells	do	0	2	17
3	Do	Rubber	do	0	0	5
Total				0	2	23

Reference No. Q 4636/LRO/APL 5840

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

Signed by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary

Colombo, May 2, 1953

## Schedule

Preliminary plan No. A 3370. Village—Kimbulpitaya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Wellimdelagahawatta, Delgahawatta, Dewatagahakurunduwatta, Horagahawatta, now known as Pathayanwatta	Coconut garden about 35 years contains an abandoned lavatory without roof and a wire fence	E. A. Don Nicholas of Leprosy Hospital, Hendala, Wattala	4	2	36
2	Pathayanwatta	Coconut garden about 35 years	do.	0	0	31
Total				4	2	27

Reference No. Q. 4631/LRO/APL 5822.

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

Signed by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary

Colombo, April 6, 1953

## Schedule

Preliminary plan No. A 3354. Village—Paliyatayana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Kosgahahena	Coconut garden (old)	Anuraga Pedige Gawariya of Horanpella, Minuwangoda	0	1	14
2	Do	do	do	0	0	10
3	Do	Coconut garden (old), contains a temporary house, a well and part of a well	do	7	0	12
4	Do	Coconut garden (old), contains part of a well	do	0	0	32
Total				7	2	28

Ref. Q. 4604/LRO/APL 5687.

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under the Act.

Signed by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.  
Colombo, March 10, 1953

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## Schedule

Preliminary plan No. A 3,307. Village—Katuwellegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Bulugahawatta formerly known as Bulugahawatupanguwa	Coconut garden (old) contains a footpath and includes the following servitude:—The right of adjoining land owner to use the footpath which exists through this land	Sesapura Devage Cornelis Fernando, Head Teacher, Eswatta, Puwakpitiya	1	0	10
Total				1	0	10

Ref. Q. 4600/LRO/APL 5114.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942 ;

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under the Act.

Signed by me.

S F AMERASINGHE,  
Permanent Secretary  
Colombo, February 13, 1953.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**Schedule**

Preliminary plan No. A 3,207. Village—Marapola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Bakmeegahawaturukumbuna	Paddy field	W. L. P. Wijeratne, Tarzan Bus Co., Kadugannawa	0	0	13
2	Do	Paddy field and deniya	do.	0	2	9
3	Do	Paddy field contains 1 coconut tree 35 years, and coconut garden 35 years, contains kohila yams	do	0	2	9
4	Do.	Paddy field	do.	0	0	3
Total				1	0	34

Reference No. 4630/LRO/APL 265.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942 ;

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

Signed by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo, April 6, 1953

**Schedule**

Preliminary plan No. A 3,284. Village—Aluthgam Bogamuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Delgahalanda	Coconut garden 30 years	D R M. Rajapakse, Matale and Ovale Government Estates, Matale	0	2	38
2	Do	do	do.	3	1	14
3	Do.	Footpath	do.	0	0	9
Total				4	0	21

No. LD. 4726/LRO/APL 5295-J/LLD/260/53.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942 ;

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.  
Colombo, April 29, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**Schedule**

Preliminary plan No. A 1,923. Village—Kehelwala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Uspanawewatta	Garden contains part of a permanent building	P. E. Kotuwagedara of the Police Station, Gampola	0	0	4
2	Uspanawehena	Tea and garden 30 years, contains part of a permanent building	do	0	2	32
3	Do.	Waste land	do.	0	0	4
Total				0	3	0

No. LD. 4725/LRO/APL. 3636/J/LLD/276/53.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be required for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942 ;

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary  
Colombo, May 6, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.



Schedule					
Lot	Name of Land	Preliminary plan No. A 1,935	Village—Andideniya	Name of Claimant	Extent A R P
1	Udakumbura, Udakumbure-wanatha	Paddy field and chena	Madugoda	Mrs Don Luwisa Dissanayake Hamme of Andideniya	Pallewola 0 3 38 3
2	Udakumburewanatha	Chena	do	do	0 0 11 5
4	Do.	do	do	do	0 0 4 4
Total					1 0 14 2

Reference No Q 4605/LRO/APL 3896

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under the Act

Signed by me

S F AMERASINGHE,  
Permanent Secretary  
Colombo, February 13, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

Schedule						
Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,268.	Village—Paragoda	Name of Claimant	Extent A R P
1	Taranakanda and Bula-kandanwatta	Coconut garden (old)	Namanayaka	Paragoda	Patirunnaholago Jayasena, ditto Karunastano ditto Nanda Soma, ditto Gunawardana, all of Paragoda, Kotadeniyawa	7 3 5
2	Taranakanda	do	do	do	do	0 0 35
3	Do	do	do	do	do	0 0 4
Total						8 0 4

No LD 4232/LRO/APL 2533/J/AL/551

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942,

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S F. AMERASINGHE,  
Permanent Secretary  
Colombo, March 28, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

Schedule						
Lot	Name of Land	Description	Preliminary plan No. A 1,521.	Village—Dippitiya	Name of Claimant	Extent A R P
1	Amunepihillehena	Tea 20 years contains jak, arecanut and alhisiya trees 10-15 years	do	do	A. M. Appuhami of Dippitiya, Alawatugoda	0 1 35
2	Do	Tea 20 years	do	do	do	0 0 6
Total						0 2 1

Ref No LRO/APL/3466A—J/LLD/293/53

Kachcheri, Ref No LA 3493

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942,

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S F. AMERASINGHE,  
Permanent Secretary  
Colombo, May 11, 1953

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

Schedule						
Lot	Name of Land	Description	Preliminary plan No. A 1,925	Village—Waalaggama	Name of Claimant	Extent A R P
1	Munkotuwa	Garden contains rubber, cocoa and coconuts about 35 years	do	do	D R Jayatileko and D Abasin Banda, both of Dullewa, Matale	0 0 31
2	Do	ditto and a temporary hut	do	do	do	1 0 31
3	Do	Garden contains rubber, cocoa and coconuts about 35 years	do	do	do	0 1 3
4	Do	do	do	do	do	0 1 4
5	Do	do	do	do	do	3 2 21
Total						5 2 10

Ref No Q 4593/LRO/APL 4466

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942,

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of the Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S. F. AMERASINGHE,  
Permanent Secretary  
Colombo, February 16, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## Schedule

Preliminary plan No A 3,315 Village—Welihena (part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Millagahawatta	Coconut garden contains 4 coconut trees 45 years, 3 coconut trees 8 to 15 years and 1 mara tree 25 years	W W Fernando of Welihena, Kochehikade	0	0	4
2	Do	Coconut garden contains coconut trees over 35 years and two temporary buildings	do	0	3	24
Total				0	3	28

Ref Q. 4606/LRO/APL 3896A.

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942,

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S F. AMERASINGHE,  
Permanent Secretary,  
Colombo, February 13, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## Schedule

Preliminary plan No A 3,179 Village—Paragoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Etambagahakumbure-pillewa formerly known as Etambagahamula Pillewa	Coconut garden (old)	Nananayaka Patirannahelage Jayasena, Nainayaka Patirannahelage Karunaratne, Nainayaka Patirannahelage Gunawardena, Nainayaka Patirannahelage Nanda Soma, all of Paragoda, Kotadeniyawa	0	0	4
2	Ditto and Etambagahakumbura, formerly known as Etambagahamula Pillewa and Nagahadeniya Kumbura	Paddy field and coconut garden (old) contains an earthen well and part of a foot path	do.	0	3	38
Total				1	0	2

Ref No Q. 4607/LRO/APL 3896.

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942,

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of the Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S F AMERASINGHE,  
Permanent Secretary  
Colombo, February 13, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## Schedule

Preliminary plan No A 3,180. Village—Paragoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Kahatagollewatta	Coconut garden (old)	Nananayaka Patirannahelage Seeladasa of Paragoda, Kotadeniyawa	0	0	18
2	Ditto Murutagahakumbura	Paddy field and coconut garden contains an earthen well	do	1	1	16
3	Murutagahakumbura	Paddy field	do	0	0	8
Total				1	1	22

Reference No Q 4617/LRO/APL 1106 B

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare, under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

Signed by me

S F AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo March 28 1953

## Schedule

Preliminary Plan No. A 3,419. Village—Siyambalagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Siyambalahawatta	Coconut garden	A. A Wirasinghe of Calverly House, Turret Road, Colpetty	0	3	3
2	Do	do	do.	0	0	5
3	Do	do	do.	0	0	8
Total				0	3	16

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Ivor Lorensz Ferdinands, Additional Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on August 5, 1953, at 9 a.m. and
  - (b) notify to me in writing on or before July 28, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. Such claims should be sent to me in duplicate

The Kachcheri,  
Kalutara, June 29, 1953

IVOR LORENZ FERDINANDS,  
Additional Assistant Government Agent.

## Schedule

Preliminary plan No. A 3,278. Village—Owitagala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Nawitigaladeniya and Nawitigaladeniyagoddella	Rubber, paddy field and garden contains rubber, jak, coconut and mango trees, one kottan tree and part of foot path	Panwila Vithanago Dias Singho of Welikotaya, Owitagala, Matugama	2	3	38
2	Nawitigaladeniya	Rubber	do.	0	2	7
Total				2	5	

No. LD. 4725/LRO/APL 3636/J/LLD/276/53

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachcheri on August 11, 1953, at 9.15 a.m., and
  - (b) notify to me in writing (in duplicate), on or before August 4, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, June 23, 1953.

O. RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## Schedule

Preliminary plan No. A 1,935. Village—Andideniya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Udakumbure, Udakumbure-wanatha	Paddy field and chena	Mrs. Don Luwisa Dissanayake Hamme of Andideniya, Pallewela, Madugoda	0	3	38.3
2	Udakumburewanatha	Chena	do.	0	0	11.5
4	Do.	do.	do.	0	0	4.4
Total				0	3	54.2

No. LD 4447A/LRO/APL/1102/J/AL/1944

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on August 11, 1953, at 9.45 a.m., and
  - (b) notify to me in writing (in duplicate), on or before August 4, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount

The Kachcheri,  
Kandy, June 23, 1953.

OSWIN RAINE WRIGHT,  
Assistant Government Agent

## Schedule

Preliminary plan No. A 1,697. Village—Wewala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Layangollewatte	Tea, 22 years, contains 1 jak tree 18 years	K. M. A Seyado Mahammadu, Vidana Arachchi, Bulukohotenna, Akurana	0	2	17
2	Pallethagodellahena alias Bitowatte	Tea 22 years, paddy field, and garden contains coconut 7 years and arecanut 25 years	do.	1	2	34
3	Do.	Garden contains 1 coconut tree 5 years and 22 arecanut trees 25 years	do.	0	0	5
Total				1	4	56

No. LD. 4232/LRO/APL 2533/J/A 2/551

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Kandy Kachchhari, on August 11, 1953, at 9 30 a.m., and

(b) notify to me in writing (in duplicate) on or before August 4, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Kandy, June 23, 1953.

OSWIN RAINE WRIGHT,  
Assistant Government Agent.**Schedule**

Preliminary plan No. A 1,521. Village—Dippitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Amunophillohena	Toa 20 years contains jak, aracanut and alibisiya trees 10-15 years	A. M. Appuhami of Dippitiya, Alawatugoda	0 1 35
2	Do.	Toa 20 years	do.	0 0 6
Total				0 2 1

No. LD. 4726/LRO/APL 5295—J/LLD 260/53

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachchhari, on August 11, 1953, at 10 40 a.m., and

(b) notify to me in writing (in duplicate), on or before August 4, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation and the details of the computation of such amount.

The Kachchhari,  
Kandy, June 23, 1953.O. RAINE WRIGHT,  
Assistant Government Agent.**Schedule**

Preliminary plan No. A 1,923. Village—Kehelwala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Uspanawattala	Garden contains part of a permanent building	P. E. Kotuwagedara of the Police Station, Gampola	0 0 4
2	Uspanawachena	Toa and garden 30 years contains part of a permanent building	do.	0 2 32
3	Do.	Waste land	do.	0 0 4
Total				0 3 0

No. LD 4723/LRO/APL 5900A/J/LLD 263/53

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachchhari, on August 11, 1953, at 10 15 a.m., and

(b) notify to me in writing (in duplicate) on or before August 4, 1953; the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Kandy, June 23, 1953

O RAINE WRIGHT,  
Assistant Government Agent.**Schedule**

Preliminary plan No. A 1,932. Village—Batgoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Galpadikumbura	Paddy field 100 years	A. Deen of Nagolla Factory, Danture, Kadugannawa	0 0 28
2	Do.	do.	do.	0 0 38
3	Do.	do.	do.	0 0 19
4	Do.	do.	do.	0 0 9
Total				0 2 14

LA/7393/LRO/APL/4107 &amp; 4107A/J/AL/1488.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Nariman Nassorwanji Dadasbhoy Jilla, Assistant Government Agent of Kurunegale, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and

(3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunogala Kachchori, on August 3, 1953, at 9.30 a.m.; and  
 (b) notify me in writing on or before July 27, 1953, the nature of his interests in the land, the particulars of his claims for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachchori,  
 Kurunogala, June 29, 1953

N. N. D. JILLA,  
 Assistant Government Agent.

Schedule

Supplement No. 1 to final plan No. 310. Village—Worohora

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
70	Bemmokumbura	.. Paddy field	.. Mrs. W. Thoresa Fernando of Haldanduwana, Dankotuwa	1	1	22
80	Gamwasamokumbura	.. do.	.. do.	1	0	9
				2	1	31

## Miscellaneous Land Notices

### SALE OF LEASES OF BUILDING SITES IN NUWARA ELIYA

NOTICE is hereby given that the Assistant Government Agent, Nuwara Eliya (hereinafter referred to as the Assistant Government Agent) will, at 10 a.m., on Saturday, August 15, 1953, at the Nuwara Eliya Kachchori, sell by public auction, the leases of the building sites indicated in the schedule below. These sites are situated within the Municipal limits of Nuwara Eliya.

2. The bidding will be on the annual rent, and the leases will ordinarily be sold to the persons who bid the highest amounts. No bids below the upset rentals indicated in the schedule below will be accepted;

3. The Crown reserves the right, in case the rent bid or tendered for the site exceeds twice the upset rent:—

- (a) To fix the rent payable at such lower figure as is considered reasonable, and  
 (b) to require the lessee to pay a premium of at least twenty times the difference between the rent bid and the rent thus fixed.

4. The Assistant Government Agent, before accepting any bid, satisfy himself of the bona fides of the persons making it and of his ability to comply with the conditions of the lease; and in suitable cases the Assistant Government Agent may refuse to accept such bid and continue the sale as if no such bid has been made.

5. The successful bidder shall, immediately after his bid is accepted, pay to the Assistant Government Agent, a sum equal to one-tenth of the first year's rent. The balance of the first year's rent shall be paid within one month of the date of the sale. Where the rent payable is modified in the manner indicated in clause 3, the Assistant Government Agent will intimate to the purchaser the annual rental and the premium payable. The purchaser shall pay to the Assistant Government Agent within one month of such intimation, the premium and the balance of the first year's rent.

6. The lease will include the following conditions amongst others:

- (a) The term of the lease shall be for 99 years.  
 (b) The rent will be subject to revision at the end of 30 years. At such revision the annual rent shall not be increased by more than 50 per cent. of the rent payable before such revision.  
 (c) During each of the first three years of the lease, the rent payable shall be only one-third of the annual rent.  
 (d) The lessee shall erect and complete upon the demised premises in accordance with plans approved by the Assistant Government Agent, a residential building of not less than Rs. 7,500 in value.  
 (e) The lessee shall not sublet, sell, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner on the lessor's behalf.  
 (f) The lessee shall maintain all buildings erected by him upon the demised premises in good repair to the satisfaction of the Assistant Government Agent.  
 (g) The lessee shall pay all rates, taxes and other assessments due in respect of the demised premises.  
 (h) The lessee shall erect and keep in good repair to the satisfaction of the Assistant Government Agent a substantial fence or boundary wall round the demised premises.  
 (i) The lessee shall, at the expiry of the term of the lease or on its sooner determination, surrender to the Assistant Government Agent or his duly authorized Agent, the demised premises and all additions, improvements and fixtures in good repair and condition and shall not be entitled to any payment of any compensation in respect of the said buildings, additions, improvements or fixtures, on any account whatever.

7. For any further particulars regarding this lease, application should be made to the Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Extent			Upset Rent Rs. c
			A.	R.	P.	
2	St. Andrew's land	.. Chona contains 64 cyprus plants and 7 canarian pine trees about 2 to 3 years old	1	0	78	210 0
2	Hawa Eliya Patana, part of assessment No.-124, Lady McCallum's Drive	Preliminary plan No A 1,059 Garden contains vegetables and flowers	0	0	178	11 0
25	Pedro Jungle, no assessment number	Preliminary plan No A 228 .. Patana	0	1	23	63 0

The Kachchori,  
 Nuwara Eliya, June 25, 1953.

C. J. SERASINGHA,  
 Assistant Government Agent.

LS. 2859.

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs M. H. B. Herath Banda, I D Ranhamy and E. K. Herat of Imbulgodayagama—trustees of the Rural Development Society, Imbulgodayagama—have applied for a lease of about two acres of Crown land from lot 32E in F. V. P. 2360, situated in Imbulgodayagama village, Kurunegala District, for use as a site for a meeting hall, weaving school and playground.

2. The land applied for is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 10 years;  
 (b) Rent: 50 cents per annum;  
 (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a meeting hall and weaving school on the land and prepare a playground thereon to the satisfaction of the Government Agent, North-Western Province.  
 (d) The lessees shall use the land as a site for a meeting hall, weaving school and playground and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, July 3, 1953.  
 E. K. R. ASERAPPA,  
 for Land Commissioner.

No. LS 2479

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

Mr D. G. A. Seneviratne of Batalagoda Estate, Ibbagamuwa, has applied for the sale to him of lot 18 in P. P. 1197, in extent five perches, situated in Batalagoda, Kurunegala District.

2. This land, which is surrounded on three sides by the applicant's private land and on another side by a road, is not required for any Government or village purpose. It is, therefore, proposed to sell the land to the applicant for a sum of Rs 125.

3. The land will be sold unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

4. The notification published in Gazette No 10,420 of July 4, 1952, relating to this land is hereby cancelled.

Colombo, July 3, 1953

E. K. R. ASERAPPA,  
 for Land Commissioner.

**ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීමයි**

සට්ටෙනි අංකය. J/HLG/1824.

1950න් ආරම්භ වූ දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 50වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත ශිෂ්කර කර තිබෙන ඉඩම් පොදු කළමනාකරණ උවද්‍රානා කර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් ආරම්භ වූ දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් ගො ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි සිංහා මූලාන්කුරුමේ නමැති මම මෙසින් ප්‍රකාශ කරමි :

ගාලු දිකුණකොස් වැල්ලොඩඩ පත්තුවේ, තෙල්වත්ත සහ ගොඩකම යන ගම්හි පිහිටි ශිෂ්කර මිශ්‍රයෙන් මෙහි පහත සඳහන් කර ඇති, ඉඩම් කැබැල්ලි ශිෂ්කර කරමි.

(1) රත්ගමවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 9 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම් —

උතුරට : නැගෙනහිරට සහ බස්නාහිරට. එම ඉඩමෙන්ම කොටස්; දකුණට ; කරත්ත පාර.

(2) දරවම්මිට නමැති ඉඩමෙන් පර්චස් 2ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම් —

උතුරට : කරත්ත පාර; දකුණට, නැගෙනහිරට සහ බස්නාහිරට : එම ඉඩමෙන්ම කොටස්.

(3) විදුහලගමවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 7ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට, දකුණට, නැගෙනහිරට සහ බස්නාහිරට : එම ඉඩමෙන්ම කොටස්.

(4) බාලගමවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 3ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක් එහි මායිම්:—

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට : එම ඉඩමෙන්ම කොටස්, දකුණට : අඹිපාර.

(5) පොකුණබොඩවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 6 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට : කරත්ත පාර; නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට : එම ඉඩමෙන්ම කොටස්.

(6) ගොප්පරවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 8ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට : මරදනවත්ත නමැති ඉඩම; නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට : එම ඉඩමෙන්ම කොටස්.

(7) රදවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 9 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට. කරත්තපාර; නැගෙනහිරට, බස්නාහිරට සහ දකුණට : මෙම ඉඩමෙන්ම කොටස්.

(8) බිඹුණුවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 4 පමණ බිම් ප්‍රමාණය ඇති බිම් කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට සහ දකුණට : එම ඉඩමෙන්ම කොටස්, නැගෙනහිරට : කරත්ත පාර; බස්නාහිරට : වෛපඇල.

(9) මත්තියවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 7 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම් —

උතුරට සහ බස්නාහිරට : එම ඉඩමෙන්ම කොටස්; නැගෙනහිරට සහ දකුණට : කරත්ත පාර,

(10) සරපු පොඬිවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 3 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම් :

උතුරට : බත්තියවත්ත; නැගෙනහිරට : බත්තියවත්ත; බස්නාහිරට සහ දකුණට : එම ඉඩමෙන්ම කොටස්.

(11) බෝගමවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 6 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්

උතුරට, දකුණට සහ බස්නාහිරට : එම ඉඩමෙන්ම කොටස්; නැගෙනහිරට : අඹිපාර.

(12) බෙට්ටවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 6 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට : බෝගමවත්ත; නැගෙනහිරට : බත්තියවත්ත; දකුණට : බත්තියවත්ත ගම්සභා පාර; බස්නාහිරට : එම ඉඩමෙන්ම කොටස්.

(13) ඉඩබොඩවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 1 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට. අඹිපාර; නැගෙනහිරට : එම ඉඩමෙන්ම කොටස්; බස්නාහිරට සහ දකුණට : කරත්ත පාර.

(14) එරමුදුගමවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 2 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට : අඹිපාර; දකුණට, නැගෙනහිරට සහ බස්නාහිරට : කරත්ත පාර.

(15) පැලෑහෙවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 1 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට, බස්නාහිරට සහ දකුණට : එම ඉඩමෙන්ම කොටස්; නැගෙනහිරට : කරත්ත පාර.

(16) පැලෑහෙවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 2 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට : අඹිපාර; නැගෙනහිරට සහ දකුණට : කරත්ත පාර, බස්නාහිරට. එම ඉඩමෙන්ම කොටස්.

(17) පැලෑහෙවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 2 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට, දකුණට, නැගෙනහිරට සහ බස්නාහිරට : එම ඉඩමෙන්ම කොටස්.

(18) කලුගමවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 5 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට : නල්ගමවත්ත; නැගෙනහිරට : දොරසමවත්ත සහ එම ඉඩමෙන්ම කොටස්; දකුණට : බිලිගමවත්ත; බස්නාහිරට. ගම්සභාපාර සහ අඹිගමවත්ත.

(19) බිලිගමවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 3 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට සහ නැගෙනහිරට : එම ඉඩමෙන්ම කොටස්; දකුණට සහ බස්නාහිරට : කරත්ත පාර,

(20) කල්ගමවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 6 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්.

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට : එම ඉඩමෙන්ම කොටස් බස්නාහිරට : කරත්ත පාර.

(21) ලීදමුල්ලවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 5 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට, දකුණට සහ බස්නාහිරට : එම ඉඩමෙන්ම කොටස්; නැගෙනහිරට : කරත්ත පාර.

(22) පොකුණබැද්දවත්ත, මැන්දෙවත්ත සහ මේන්දෙවත්ත නමැති ඉඩම්වලින් පර්චස් 10 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට : ලීදමුල්ලවත්ත, නැගෙනහිරට : එම ඉඩමෙන්ම කොටස්, දකුණට : බත්තියවත්ත නොහොත් කපුගමවත්ත; බස්නාහිරට : නල්ගමවත්ත.

(23) දෙඹිගමවත්ත නොහොත් බිඳිනිගමවත්ත නොහොත් කපුගමවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 20 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම්:—

උතුරට : මැන්දෙවත්ත සහ පොකුණවත්ත; නැගෙනහිරට : ගලගාවවත්ත සහ අල්ලියගෙදිවත්ත; දකුණට : දියබේරියවත්ත; බස්නාහිරට : එම ඉඩමෙන්ම කොටස්.

(24) ගොරකුගමවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 7 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම් :

උතුරට, දකුණට සහ බස්නාහිරට : එම ඉඩමෙන්ම කොටස්; නැගෙනහිරට : කරත්ත පාර.

පී. බී. මූලාන්කුරුමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා, මේ 1953න් වූ මැයි මස 8 වැනි දින කොළඹදීය.

නො. L. D. 4719.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට  
උමමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වෛ  
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ  
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ  
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම රෙසිදන්  
ප්‍රකාශ කරමි :

මහනුවර දිසත්‍රිකයේ උඩබුලත්ගම මස්කොට්ටේ පිහිටි  
කිත්ටයර් වත්තන් ආකර 0, රූඹ 1, පර්චස් 15.15 පමණකු  
කොටසට මායිම් :—

උතුරට : කිත්ටයර් වත්තන් ආකර නේ වත්තන් ;  
නැගෙනහිරට : දුනට තිබෙන බස් නැවතුම්පොළ ;  
දකුණට : ලොදී ආණ්ඩුව විසින් ගත් කිත්ටයර් වත්තන් ආකර  
යේ වත්තන් කොටසක් ;  
බස්නාහිරට : කිත්ටයර් වත්තන් ආකර නේ වත්තන්.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

සහතික කොට ආත්තන් කරන්ට ගෙදුගත්,  
ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
ආචාර්ය ලේකම්නැත.

නො. J/TW/247/53.

මේ 1953 වෛ ජූනි මස 11 වැනි දින  
රකාලයේදීය.

අංකය : LA/7710/J/HA/2790.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට  
උමමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වෛ  
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ  
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ  
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම රෙසිදන්  
ප්‍රකාශ කරමි :

සුරැකුණල දිසත්‍රිකයේ කටුගම්පොල හත් පත් කුටුම්භ  
වත්තකොඳර පළාතේ වත්තකොඳර නම් ගමේ පිහිටි පිත්කුඹුර නම්  
ඉඩමක් ආකර 2ක් පමණ විශාලත්වයක් ඇති බිම් කොටසකට  
මායිම් :—

උතුරට : එම ඉඩමේ ඉතිරි කොටස,  
නැගෙනහිරට : රනක්කල්ලේ පත්තලේ ආචාර්ය වත්තන්ගේ  
අයිති කුඹුර ;  
දකුණට : මුරුකන්ගේ විවාහ උපපැත්ත ලියාපදිංචි කරන  
ලේකම්තුමා වන C. S. වත්තකොඳරට හිමි පොල් ඉඩම් ;  
බස්නාහිරට : මුරුකන්ගේ ඇම. මනානසිට්ටේ සහ නවත්  
අගමල්ලන්ට අයිති කුඹුර.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : J/HA/2790

මේ 1953 වෛ ජූනි මස 13 වැනි දින  
රකාලයේදීය.

අංකය : LA/7714/J/LLD/154/53.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට  
උමමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වෛ  
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ  
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ  
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම රෙසිදන්  
ප්‍රකාශ කරමි :

සුරැකුණල දිසත්‍රිකයේ කටුගම්පොල හත් පත් කුටුම්භ  
ගල්ලේම පළාතේ පහල රේඛිපිටිය නමැති ගමේ පිහිටි  
නො. 1416 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 13 වැනි  
කැබැල්ල නමැති දිලීරගොමමල නමැති ඉඩමක් 218' x 12'  
අඩු පමණ විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණයකට මායිම් :—

උතුරට : W. M රත්නාමි, W. M බිංගිරි මැනිකාට සහ S A  
වාර්ල්ස් අප්පුහාමිට හිමි කුඹුර ;  
නැගෙනහිරට : M. P D. සම්මන් ප්‍රනාදුවන් සහ B. M.  
මැනුහාමිටත් ඉඩම් සංවිධිත ආඥාපනතේ යටතේ දී තිබෙන  
කැබැල්ල ;

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : J/TW/2426.

මේ 1953 වෛ ජූනි මස 26 වැනි දින  
රකාලයේදීය.

දකුණට : W. M. රත්නාමි, W. M. රත්නාමි සහ S. A.  
වාර්ල්ස් අප්පුහාමි යන අගමල්ලන්ට හිමි කුඹුර,  
බස්නාහිරට : 10 ටොන් කැබැල්ල.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : LA/7714/J/LLD/154/53.

මේ 1953 වෛ ජූනි මස 3 වැනි දින  
රකාලයේදීය.

අංකය : Q. 4615 J/IF/238/53.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට  
උමමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ අංක 9 දරණ  
ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප  
වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ  
පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම රෙසිදන් ප්‍රකාශ කරමි :

රකාලයේ දිසත්‍රිකයේ උතුරු අවන්කුරු කෝරළේ (a)  
කොට්ඨාශයේ මුකලන්ගොඩුවේ පිහිටි ගොරකගචන්ත යන  
ඉඩමක් ආකර 1 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

උතුරට : P. P. 18,107 වෛ විස්තර කරන ලද රජයට අයිති  
දඩයක්කාර මුදියන්සේලාගේ සුරැඳුවත්ත යන ඉඩම ;

නැගෙනහිරට : කේ. ඇම්. ද සිල්වා විහත්මයා සහ ඇම්. බී.  
වාසින් අප්පු මහත්මයා අයිතිකම් තිබෙන ගොරකගචන්තේන්  
කොටසක් ;

දකුණට : කෙල් කම්පන්ත ශාලාවට ගන්නා ලද ඉඩම ;  
බස්නාහිරට : පී. බී. ආර්. පණ්ඩිතරත්න නෝනා මහත්මයා  
අයිතිකම් තිබෙන එම ඉඩමේම කොටසක් සහ අගලේ කොටසක්.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
ආත්තන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
ආචාර්ය ලේකම්නැත.

මේ 1953 වෛ මැයි මස 26 වැනි දින  
රකාලයේදීය.

අංකය : Q. 4329 J/TW/2426.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට  
උමමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ අංක 9  
දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි  
උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවර  
යා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම රෙසිදන් ප්‍රකාශ කරමි.

(1) කොළඹ දිසත්‍රිකයේ බත්වාගම් කෝරළේ ආචාර්ය-හ.  
මැල්ල පහසු පිහිටි පාලමුල්ලවත්ත යන ඉඩමක් පාර්චස් 16 ක  
පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

උතුරට : රකාලය-අවිස්සාවේල්ල රෝලෑම්ල් පාර,  
නැගෙනහිරට : එම සහ එම ඉඩමේම කොටසක් ;  
දකුණට : එම ඉඩමේම කොටසක් ;  
බස්නාහිරට : පාලමුල්ල.

(2) කොළඹ දිසත්‍රිකයේ බත්වාගම් කෝරළේ ආචාර්ය-හ.  
මැල්ල පහසු පිහිටි පාලමුල්ලවත්ත යන ඉඩමක් පාර්චස් 33 ක  
පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

උතුරට : කොළඹ-අවිස්සාවේල්ල රෝලෑම්ල් පාර,  
නැගෙනහිරට : දියපාර,  
දකුණට : එම ඉඩමේම කොටසක් ;  
බස්නාහිරට : එම සහ රකාලය-අවිස්සාවේල්ල පාර.

(3) කොළඹ දිසත්‍රිකයේ බත්වාගම් කෝරළේ ආචාර්ය-හ.  
මැල්ල පහසු පිහිටි පාලමුල්ලවත්ත යන ඉඩමක් පාර්චස් 16 ක  
පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

උතුරට : කොළඹ-අවිස්සාවේල්ල රෝලෑම්ල් පාර ;  
නැගෙනහිරට : පාලමුල්ලවත්ත ;  
දකුණට : එම ඉඩමේම කොටසක් ;  
බස්නාහිරට : දියපාර.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953 වෛ ජූනි මස 8 වැනි දින  
රකාලයේදීය.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

අංකය : Q. 4281/J/HLG/2303.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක  
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ  
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ  
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලාම නමැති මම මෙයින්  
ප්‍රකාශ කරමි :

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක  
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ  
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ  
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලාම නමැති මම මෙයින්  
ප්‍රකාශ කරමි :

කාගල දිඤ්ඤිකයේ අවුලුගල සහ පනාවල් රැකවරුන්ගේ  
අදාළ පාලන කිරීමට අදාළව පුංචි බණ්ඩා මුලත්තුලාම නමැති  
ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන්  
අ. 0, රූ. 0, ප. 20ක් පමණ විශාල වූ බිම් කැබලි ලෙස

කොළඹ දිඤ්ඤිකයේ උතුරු අර්ධකුරු කෝරළේ (A)  
කොට්ඨාසයේ මහලු නාගරික සභාව තුළ පර්මිට් ලේ ඇති බිම්  
පාර් පිහිටි නො. 1-21/53-2 නැගෙනහිර දරණ මහලු නගර  
සිතියමට නො. 17 දරණ ඉඩමෙන් අක්කර 14ක පමණ ප්‍රමාණය,  
ඊට මායිම් :—

උතුරට : සී. ඩබ්. ඩබ්ලිව් අයිතිකම් දක්වන ඉඩම,  
නැගෙනහිරට : ප්‍රසිද්ධ මහ පාර;  
දකුණට : පුංචි මහත්මයා මැණිකට අයිති ඉඩම;  
බස්නාහිරට : කහගම් ඇට.

උතුරට : T. S. S. නො. 1-21/45-4 නැගෙනහිර දරණ  
සිතියමේ 30 වැනි කැබැල්ල සහ සාන්ත ආන්තෝනි පාර ;  
නැගෙනහිරට : ඊල් දෙපාර්තමේන්තුව සතු ඉඩම ;

පී. බී. මුලත්තුලාම,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

දකුණට : නො. T. S. S. 1-21/53-2 නැගෙනහිර දරණ  
සිතියමේ 2 වැනි කැබැල්ල සහ එම සිතියමේ විස්තර කරන ලද  
17 වැනි කැබැල්ලේ ඉතිරි කොටස ;

මෙයින් සහතික කරන ලදී,  
අත්සන් කළේ : ඇස්. ආර්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

බස්නාහිරට : ඇටට වෙන් කරන ලද කොටස සහ නො. T. S. S.  
1-21/53-2 නැගෙනහිර දරණ සිතියමේ 2, 3 සහ 4 වැනි  
කැබලි.

අංකය : ජේ. /වී. බී.ලී.බී /165/53/ඇල්. ඇම් 5523.

පී. බී. මුලත්තුලාම,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ආර්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

මේ 1953ක් වූ ඉ.සී. මස 13 වැනි දින  
කොළඹදීය.

මේ 1952ක් වූ සැප්තැම්බර් මස 3 වැනි දින  
කොළඹදීය.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

සම්බන්ධ අංකය : J/E/2217/LP 6512.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක  
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ  
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ  
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලාම නමැති මම මෙයින්  
ප්‍රකාශ කරමි :

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක  
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ  
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ  
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලාම නමැති මම මෙයින්  
ප්‍රකාශ කරමි :

රත්නපුර දිඤ්ඤිකයේ කුරුවිටි කෝරළේ කන්තකම් පිහිටි  
නො. F. V. P. 236 දරන පලාතේ පලාතේ නො. 63 දරන ස්වර්ණ  
කබලිවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 4ක් පමණ විශාල කොටසක්,  
එහි මායිම් :—

(1) ගාලු දිඤ්ඤිකයේ කඩවත්තකර තුළ මඩවල මුල්ල ගම්  
මූලාදුති කොට්ඨාසයේ මිනුවම්ගොඩ ගමෙහි පිහිටි බිම් ප්‍රමා  
ණය අ. 0, රූ. 1, ප. 30 පමණ ඇති ගාල්ලේ වත්තලාම පාරේ  
නමුර 276බී පී. ඩබ්. ජේ. ඒ. බී. සිල්වා මහත්මයාට අයිති ඉඩම්  
කැබැල්ල, එහි මායිම් මෙසේය :—

උතුරට සහ නැගෙනහිරට : මිලියන් දෙදල ;  
දකුණට සහ බටහිරට : එම ඉඩමේම ඉතිරි කොටස.

උතුරට : මහන්දිරම් බඩලීවි. ටැංජර්නම් මහත්මයාගේ ඉඩම ;  
නැගෙනහිරට : චේන්ද්‍රවංශී රේප්‍රබ් අචේන්ද්‍රය මහතාට සහ  
රත්නපුර අචේන්ද්‍රය මහතාට අයිති ඉඩම ;

පී. බී. මුලත්තුලාම,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

නො. J/LLD/196/53/LL/A. 5587.

දකුණට : පී. ඩබ්. ජේ. ඒ. බී. සිල්වා මහත්මයාට අයිති ඉඩම ;  
බස්නාහිරට : වත්තලාම පාර.

මේ 1953ක් වූ ජූනි මස 29 වැනි දින  
කොළඹදීය.

(2) ගාලු දිඤ්ඤිකයේ කඩවත්තකර තුළ මඩවල මුල්ල ගම්  
මූලාදුති කොට්ඨාසයේ මිනුවම්ගොඩ ගමෙහි පිහිටි බිම් ප්‍රමා  
ණය අ. 0, රූ. 3, ප. 10 පමණ ඇති ගාල්ලේ ගාමිලොක්  
පාරෙහි චේන්ද්‍රවංශී රේප්‍රබ් අචේන්ද්‍රය මහතාට සහ රත්නපුර  
අචේන්ද්‍රය මහතාට අයිති ඉඩම් කැබැල්ල, එහි මායිම්  
මෙසේය :—

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක  
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ  
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ  
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලාම නමැති මම මෙයින්  
ප්‍රකාශ කරමි :

උතුරට : ඒ. පියරසේන මහතාට අයිති ඉඩම ;  
නැගෙනහිරට : ආර්. ලුසිනෝනා මහත්මයාට අයිති ඉඩම ;  
දකුණට සහ බස්නාහිරට : පී. ඩබ්. ජේ. ඒ. බී. සිල්වා මහත්ම  
යාට අයිති ඉඩම.

මඩකලපු දිඤ්ඤිකයේ සම්මන්තර පත්තුච්චි සොරිකල්ලියන්  
ගමෙහි පිහිටි රනත්තලියකට සිල්ලිකෝබඩ්දෙල් මුත්ඛඩාප්පු  
විවිලිය සහ කිරිඳිකොට්ටිය, අක්කර 4යි, රූ. 3යි පමණ  
ප්‍රමාණය ඇති ඉඩම් කැබලි 3ය. මේ ඉඩම්වලට වෙන් මිසයෙන්  
සෑම පැත්තකින්ම ආණ්ඩුවට අයිති මායිම්වී තිබේ.

(3) ගාලු දිඤ්ඤිකයේ කඩවත්තකර තුළ මඩවල මුල්ල ගම්  
මූලාදුති කොට්ඨාසයේ මිනුවම්ගොඩ ගමෙහි පිහිටි බිම් ප්‍රමා  
ණය අ. 1 පමණ ඇති ගාල්ලේ වත්තලාම පාරෙහි නමුර  
276බී පී. ඩබ්. ජේ. ඒ. බී. සිල්වා මහත්මයාට අයිති ඉඩම්  
කැබැල්ල, එහි මායිම් මෙසේය :—

පී. බී. මුලත්තුලාම,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

ඇමතිතුමාගේ අංකය : J/LLD/2870.

උතුරට : පී. ඩබ්. ජේ. ඒ. බී. සිල්වා මහත්මයාටද, චේන්ද්‍රවංශී  
රේප්‍රබ් අචේන්ද්‍රය සහ ආර්. අචේන්ද්‍රය මහතාට අයිති ඉඩම ;  
නැගෙනහිරට : ඒ. බඩුගෝනා මහත්මයාට අයිති ඉඩම ;  
දකුණට : මහාබෝධි සමාගමට අයිති ඉඩම,  
බස්නාහිරට : වත්තලාම පාර.

මඩකලපු කවිචේරියේ අංකය. LD. 3390.

පී. බී. මුලත්තුලාම,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953ක් වූ ජූනි මස 5 වෙනි දින  
කොළඹදීය.

මේ 1953ක් වූ අප්‍රේල් මස 25 වැනි දින  
කොළඹදීය.





අංකය: LA/7670/J/TW/2648.

1950෧෦ ඉඩකඩ 9 දරන ඉඩම් ලබාගැනීමට ආදාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශනයයි

මෙහි මහන මස්තර කර තිබෙන ඉඩම් රජයේ කටයුතුකට උචිතව පාවිච්චි කිරීමට, එය ආරක්ෂාවට ඉඩම් ලබාගැනීමේ ආදාපනතක් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950෧෦ ඉඩකඩ 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආදාපනතේ 5 වැනි වගන්තියේ (1) ඒකී උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ඒ බඳවා වූ ලන්කුලලේ නමැති මම මෙහි ප්‍රකාශකරමි:

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරියල හත්පත්තුවේ මහලේබොඩ එංගොඩ රකාරලේ රහලුව සහ නබලේල නම් ගම්වල පිහිටි පහත සඳහන් ඉඩම් ලබාදීමට මායිම් —

කැබලි නො.	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.	මායිම්
1	පත්සලවත්ත	.. 0 0 36	උතුරට: හෙලවට යන ගම්සභා පාර නැගෙනහිරට: එම ඉඩමේ කොටසක් දකුණට: පිලාකටුපොත, හිරිපිටිය පාර බස්නාහිරට: ගනේවත්ත, මහව පාර
2	එම	.. 0 1 23	උතුරට: රේල් දෙපාර්තමේන්තුවට අයිති ඉඩම නැගෙනහිරට: ගනේවත්ත, මහව පාර දකුණට: පිලාකටුපොත, ගනේවත්ත පාර බස්නාහිරට: එම ඉඩමේ කොටසක්
3	පිත්වත්ත	.. 0 0 17	උතුරට: පිත්කුඹුර නමැති කුඹුරක් නැගෙනහිරට: එම ඉඩමේ කොටසක් දකුණට: හෙලවට යන ගම්සභා පාර බස්නාහිරට: ගනේවත්ත
4	පිත්කුඹුර	.. 0 0 6	උතුරට: එම කුඹුරේ කොටසක් නැගෙනහිරට: එම දකුණට: පිත්කුඹුර බස්නාහිරට: ගනේවත්ත, මහව පාර
5	පත්සලවත්ත	.. 0 0 10	උතුරට; එම ඉඩමේ පත්සලවත්තේ කොටසක් නැගෙනහිරට: එම ඉඩමේ කොටසක් දකුණට: පිත්කුඹුර බස්නාහිරට: ගනේවත්ත, මහව පාර
6	එම	.. 0 0 4	උතුරට: පත්සලවත්ත නැගෙනහිරට: එම දකුණට: ගනේවත්ත, මහව පාර බස්නාහිරට: එම
7	මහපිටිය	.. 0 0 4	උතුරට: ගනේවත්ත, මහව පාර නැගෙනහිරට: රේල් දෙපාර්තමේන්තුවේ ඉඩම දකුණට: එම බස්නාහිරට: එම ඉඩමේ කොටසක්
8	එම	.. 0 0 3	උතුරට: ගනේවත්ත, මහව පාර නැගෙනහිරට: එම දකුණට: M. රනෝභාමිගේ ඉඩම බස්නාහිරට: එම ඉඩමේ කොටසක්
9	එම	.. 0 0 3	උතුරට: ගනේවත්ත, මහව පාර නැගෙනහිරට: H. M. කපුරුගාමිගේ ඉඩම දකුණට: එම ඉඩමේ කොටසක් බස්නාහිරට: එම
10	එම	.. 0 0 3	උතුරට: ගනේවත්ත, මහව පාර නැගෙනහිරට: L. M. පුංචිබඳවාගේ ඉඩම දකුණට: එම ඉඩමේ කොටසක් බස්නාහිරට: බුද්ධන්සේගේ බඩත්තිමැණිකාට අයිති ඉඩම
11	එම	.. 0 0 2	උතුරට: ගනේවත්ත, මහව පාර නැගෙනහිරට: L. M. පුංචිබඳවාගේ ඉඩම දකුණට: එම ඉඩමේ කොටසක් බස්නාහිරට: S. D. හරමානිස් අප්පුහාමිට අයිති ඉඩම
12	එම	.. 0 0 12	උතුරට; ගනේවත්ත, මහව පාර නැගෙනහිරට: භූමියගෙ බඩත්තිමැණිකාට අයිති ඉඩම දකුණට: එම ඉඩමේ කොටසක් බස්නාහිරට: ජේම්ස් අප්පුහාමිට අයිති ඉඩම
13	මහබඩුකලානාගේන	.. 0 0 10	උතුරට: ගනේවත්ත, මහව පාර නැගෙනහිරට: S. D. හරමානිස් අප්පුහාමිට අයිති ඉඩම දකුණට: R. A. මාවන්සිඤ්ඤාට අයිති ඉඩම බස්නාහිරට: එම
14	මහබඩුලගේන	.. 0 0 8	උතුරට: ගනේවත්ත, මහව පාර නැගෙනහිරට: ජේම්ස් අප්පුහාමිට අයිති ඉඩම දකුණට: එම ඉඩමේ කොටසක් බස්නාහිරට: S. එපිලෝරිස් අප්පුහාමිගේ ඉඩම
15	එම	.. 0 0 3	උතුරට: ගනේවත්ත, මහව පාර නැගෙනහිරට: R. A. මාවන්සිඤ්ඤාට අයිති ඉඩම දකුණට: එම ඉඩමේ කොටසක් බස්නාහිරට: R. A. හෙලන්තෝනාගේ ඉඩම
16	එම	.. 0 0 3	උතුරට: ගනේවත්ත, මහව පාර නැගෙනහිරට: S. A. පිලෝරිස් අප්පුහාමිට අයිති ඉඩම දකුණට: එම ඉඩමේ කොටසක් බස්නාහිරට: R. D. හරමානිස් අප්පුහාමිගේ ඉඩම
17	ගනේමලපිල්ලාව	.. 0 0 6	උතුරට: ගනේවත්ත, මහව පාර නැගෙනහිරට: R. A. හෙලන්තෝනාගේ ඉඩම දකුණට: එම ඉඩමේ කොටසක් බස්නාහිරට: කුඹුරු

කැබලි නො. ඉඩමේ නම	ප්‍රමාණය, අ ර. ප.	මායිම
18 වත්තේ	.. 0 0 7 ..	උතුරට : එම ඉඩමේ කොටසක් නැගෙනහිරට : S G. ආරෝන්සිංහයාට අයිති ඉඩම දකුණට : ගනේවත්ත, මහව පාර බස්නාහිරට : මුරුකල්ගම වැව
19 පිලිප්පයාමිත්ත	.. 0 0 5 ..	උතුරට : රේල් දෙපාර්තමේන්තුවේ ඉඩම නැගෙනහිරට : එම දකුණට : ගනේවත්ත, මහව පාර බස්නාහිරට : W. ඉසබෙල්ලාගේ ඉඩම
20 ගනේවෙල ..	.. 0 0 12 ..	උතුරට : ගනේවත්ත, මහව පාර නැගෙනහිරට : S D හරමානිස් අප්පුහාමිගේ ඉඩම දකුණට එම කුඹුරේ කොටසක් බස්නාහිරට : A. E. පෙරේරාට අයිති හල්වැටියාමිත්ත
21 හල්වැටියාමි	.. 0 0 24 ..	උතුරට : ගනේවත්ත, මහව පාර නැගෙනහිරට : කුඹුර දකුණට : එම ඉඩමේ කොටසක් බස්නාහිරට : R. M. පුංචිබණ්ඩාගේ ඉඩම
22 නම්හල්ලවත්ත	.. 0 0 25 ..	උතුරට : H. J. පෙරේරාට අයිති ඉඩම නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : R. M. පුංචිබණ්ඩාගේ ඉඩම බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
23 එම ..	.. 0 0 23 ..	උතුරට : I. ගොඩල්ලගේ තෝනාමහත්මියට අයිති ඉඩම නැගෙනහිරට : ගනේවත්ත, මහව පාර දකුණට : A. E. පෙරේරාට අයිති ඉඩම බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
24 නම්හල්ල එස්වෙලි	.. 0 0 16 ..	උතුරට : ජේම්ස් අප්පුහාමිට අයිති ඉඩම නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : R. M. පුංචිබණ්ඩාට අයිති ඉඩම බස්නාහිරට : ගනේවත්ත, මහව පාර
25 එම ..	.. 0 0 13 ..	උතුරට : ගොඩල්ලගේ මහත්මියට අයිති ඉඩම නැගෙනහිරට : ගනේවත්ත, මහව පාර දකුණට : R. M. පුංචිබණ්ඩාගේ ඉඩම බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
26 ගෝභූමිවෙලපුරන	.. 0 0 11 ..	උතුරට : ගොඩල්ලගේ මහත්මියට අයිති ඉඩම නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : J. H. පෙරේරාට අයිති ඉඩම බස්නාහිරට : ගනේවත්ත, මහව පාර
27 ගෝභූමිමමිත්ත	.. 0 1 2 ..	උතුරට : H. J. පෙරේරා මහත්මියට අයිති ඉඩම දකුණට : ජෝන් අප්පුහාමිට අයිති ඉඩම නැගෙනහිරට : ගනේවත්ත, මහව පාර බස්නාහිරට : ජෝන් අප්පුහාමිට අයිති ඉඩම
28 එම ..	.. 0 1 34 ..	උතුරට : H. J. පෙරේරා මහත්මියට අයිති ඉඩම නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : ජේම්ස් අප්පුහාමිගේ ඉඩම බස්නාහිරට : ගනේවත්ත, මහව පාර
29 නම්හල්ල එස්වෙලි	.. 0 0 24 ..	උතුරට : ගම්පහා පාර නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : ගොඩල්ලගේ මහත්මියට අයිති ඉඩම බස්නාහිරට : ගනේවත්ත, මහව පාර
30 එම ..	.. 0 0 22 ..	උතුරට : ආණ්ඩුවට හිමි භූමිභාගය නැගෙනහිරට : ගනේවත්ත, මහව පාර දකුණට : ගොඩල්ලගේ මහත්මියට අයිති ඉඩම බස්නාහිරට : ගනේවත්ත, මහව පාර
31 නම්හල්ලවත්ත	.. 0 0 6 ..	උතුරට : රජයට අයිති ඉඩම නැගෙනහිරට : ගනේවත්ත, මහව පාර දකුණට : ඇල සදහා වෙන්කරන ලද භූමි කොටසක් බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
32 නම්හල්ල එස්වෙලි	.. 0 1 26 ..	උතුරට : H. M. උක්කුබණ්ඩාට අයිති ඉඩම, නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : H. J. පෙරේරා මහත්මියට අයිති ඉඩම බස්නාහිරට : ගනේවත්ත, මහව පාර
33 එම ..	.. 0 1 26 ..	උතුරට : H. M. උක්කුබණ්ඩාට අයිති ඉඩම නැගෙනහිරට : ගනේවත්ත, මහව පාර දකුණට : රජයේ ඉඩම බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
34 වනවත්ත ..	.. 0 0 29 ..	උතුරට : H. M. උක්කුබණ්ඩාට සහ නවත් අයටත් අයිති මිරියවත්ත නැගෙනහිරට : ගනේවත්ත, මහව පාර දකුණට : H. J. පෙරේරා මහත්මියට අයිති කලහභගේන බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
35 එම ..	.. 0 0 30 ..	උතුරට : T. රත්මැණිකාට අයිති වව්පරලවත්ත නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : H. J. පෙරේරා මහත්මියට අයිති නම්හල්ල එස්වෙලි බස්නාහිරට : ගනේවත්ත, මහව පාර
36 එම ..	.. 0 0 3 ..	උතුරට : S. D. Y. M. පුංචිබණ්ඩාට අයිති ඉඩම නැගෙනහිරට : ගනේවත්ත, මහව පාර දකුණට : H. M. උක්කුබණ්ඩාට අයිති මීවේ වත්ත බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්

කැබලි නො.	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.	මායිම
37	මෑවපාටුලවත්ත	.. 0 0 9	උතුරට : H. M. උක්කුබිඤ්ඤාට අයිති බුදුගහමුලවත්ත නැගෙනහිරට එම ඉඩමේ කොටසක් දකුණට : H. M. උක්කුබිඤ්ඤාට අයිති ඉඩම බස්නාහිරට ගනේවත්ත, මහව පාර
38	කොහොඹගහමුලවත්ත	.. 0 0 10	උතුරට : F. B. M. ඩී.බී.බී.ඤ්ඤාට අයිති කොහොඹගහමුල වත්ත නැගෙනහිරට ගනේවත්ත, මහව පාර දකුණට : H. M. උක්කුබිඤ්ඤාට සහ නුවන් අයවත් මහ මත්ත බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
39	බුදුගහමුලවත්ත	.. 0 0 12	උතුරට : R. M. විකීර්ඛිඤ්ඤාට අයිති නැගෙනහිරට එම ඉඩමේ කොටසක් දකුණට : මෑවපාටුලවත්ත බස්නාහිරට : ගනේවත්ත, මහව පාර
40	කොහොඹගහමුලවත්ත	.. 0 0 6	උතුරට : B. S. M. ඩී.බී.බී.ඤ්ඤාට අයිති පිටලවත්ත නැගෙනහිරට ගනේවත්ත, මහව පාර දකුණට : S. D. M. පු.වී.බී.ඤ්ඤාට අයිති බස්නාහිරට එම ඉඩමේ කොටසක්
41	පිටලවත්ත	.. 0 0 4	උතුරට : S. D. M. මුදියන්සේට අයිති කොහොඹගහමුලවත්ත නැගෙනහිරට ගනේවත්ත, මහව පාර දකුණට : F. B. M. ඩී.බී.බී.ඤ්ඤාට කොහොඹගහමුලවත්ත බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
42	බුදුගහමුලවත්ත	.. 0 0 6	උතුරට : S. D. M. කීර්ඛිඤ්ඤාට සහ නුවන් අයවත් අයිති ඉඩම නැගෙනහිරට එම ඉඩමේ කොටසක් දකුණට : H. M. උක්කුබිඤ්ඤාට අයිති බුදුගහමුලවත්ත බස්නාහිරට ගනේවත්ත, මහව පාර
43	කොහොඹගහමුලවත්ත	.. 0 0 20	උතුරට : H. M. උක්කුබිඤ්ඤාට අයිති පිටලවත්ත නැගෙනහිරට ගනේවත්ත, මහව පාර දකුණට S. B. M. ඩී.බී.බී.ඤ්ඤාට අයිති පිටලවත්ත බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
44	කඳුරුගහකුඹුර	. 0 0 8	උතුරට : H. M. උක්කුබිඤ්ඤාට අයිති පරණ මත්ත නැගෙනහිරට : එම කුඹුරේ කොටසක් දකුණට R. M. විකීර්ඛිඤ්ඤාට අයිති ඉඩම බස්නාහිරට ගනේවත්ත, මහව පාර
45	පරණමත්ත	.. 0 1 9	උතුරට : S. B. M. ඩී.බී.බී.ඤ්ඤාට අයිති හෙලඹගහමුලගල නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : S. B. M. කීර්ඛිඤ්ඤාට සහ නුවන් අයවත් අයිති ඉඩම බස්නාහිරට : ගනේවත්ත, මහව පාර
46	පිටලවත්ත	.. 0 0 17	උතුරට : ගම්සභා පාර නැගෙනහිරට ගනේවත්ත, මහව පාර දකුණට : S. D. H. මුදියන්සේට අයිති කොහොඹගහමුලවත්ත බස්නාහිරට එම ඉඩමේ කොටසක්
47	හෙලඹගහමුල ගල	.. 0 0 9	උතුරට : S. B. M. කීර්ඛිඤ්ඤාට අයිති එබම නැගෙනහිරට එම ඉඩමේ කොටසක් දකුණට : H. M. උක්කුබිඤ්ඤාට අයිති ඉඩම බස්නාහිරට : ගනේවත්ත, මහව පාර
48	ගම් විශාලකීර්මේ දී නිබේන ඉඩම	0 0 12	උතුරට : අණුවෙල ඉඩම ; නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : S. D. ඩී.බී.බී.ඤ්ඤාට අයිති හෙලඹගහමුල බස්නාහිරට : ගනේවත්ත, මහව පාර.
49	ගම් විශාලකීර්මේ දී නිබේන ඉඩම කැබලි නො. 49	0 0 23	උතුරට : කඳුවෙල ඇල නැගෙනහිරට : ගනේවත්ත, මහව පාර දකුණට : රජයට අයිති ඉඩම බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
50	කන්ඩුවෙලවත්ත	.. 0 0 7	උතුරට : S. D. M. ඩී.බී.බී.ඤ්ඤාට අයිති කුඹුර නැගෙනහිරට : ගනේවත්ත, මහව පාර දකුණට : කන්ඩුවෙල ඇල බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
51	එම	.. 0 0 8	උතුරට : S. D. M. ඩී.බී.බී.ඤ්ඤාට අයිති කුඹුර නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : කන්ඩුවෙල ඇල බස්නාහිරට : ගනේවත්ත, මහව පාර
52	කන්ඩුවෙලකුඹුර	.. 0 0 10	උතුරට : D. P. හෙලප්පුමාගේ 36වෙනි කැබැල්ල නැගෙනහිරට : ගනේවත්ත, මහව පාර දකුණට : S. D. Y. M. ඩී.බී.බී.ඤ්ඤාට අයිති ඉඩම බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
53	එම	.. 0 0 10	උතුරට : T. රත්නපාලට අයිති පන්සල මත්ත නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක්, (කුඹුර) දකුණට : S. D. Y. M. ඩී.බී.බී.ඤ්ඤාට අයිති ඉඩම බස්නාහිරට ගනේවත්ත, මහව පාර
54	ගම් විශාලකීර්මේ දී නිබේන ඉඩම කැබැල්ල 36	0 0 11	උතුරට : K. A. රනතුංගට අයිති 35වෙනි කැබැල්ල නැගෙනහිරට : ගනේවත්ත, මහව පාර දකුණට : කුඹුර බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
55	පන්සල්වත්ත	.. 0 0 23	උතුරට : T. රත්නපාලට අයිති කුඹුර නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : S. D. Y. M. ඩී.බී.බී.ඤ්ඤාට අයිති කුඹුර බස්නාහිරට : ගනේවත්ත, මහව පාර.

කැබලි නො. ඉඩමේ නම.	ප්‍රමාණය, අ රූ. ප.	මායිම
56 පන්සල්කුඹුර..	0 0 3	උතුරම : W. A. ඔප්පිරන්නට අයිති 68වැනි කැබැල්ල නැගෙනහිරට : එම කුඹුරේ කොටසක් දකුණට : පන්සල්විත්ත බස්නාහිරට : ගඟවිත්ත, මහව පාර
57 ගම් විශාලකිරීමේ දී තිබෙන ඉඩම් කැබැල්ල 35	0 0 9	උතුරට : ගම් විශාලකිරීමේ දී තිබෙන B. ඔප්පිරට අයිති 23වැනි කැබැල්ල නැගෙනහිරට , ගඟවිත්ත, මහව පාර දකුණට : W. P. සෙලෙස්තුමාගේ 36වැනි කැබැල්ල බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
58 ගම් විශාලකිරීමේ දී තිබෙන 23වැනි ඉඩම් කැබැල්ල	0 0 9	උතුරම : ගම් විශාලකිරීමේ දී තිබෙන B. ඔප්පිරට අයිති 23වැනි කැබැල්ල නැගෙනහිරට : ගඟවිත්ත, මහව පාර දකුණට W. P. සෙලෙස්තුමාගේ 36වැනි කැබැල්ල බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
59 ගම් විශාලකිරීමේ දී 68වැනි කැබැල්ල	0 0 9	උතුරට : ගම් විශාලකිරීමේ දී තිබෙන R. J ජූලියට අයිති 67වැනි කැබැල්ල නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : T. රත්නපාලගේ පන්සල් කුඹුර බස්නාහිරට : ගඟවිත්ත, මහව පාර
60 ගම් විශාලකිරීමේ දී 67වැනි කැබැල්ල	0 0 9	උතුරට : ගම් විශාලකිරීමේ දී තිබෙන D. මිලියම්ට අයිති 65වැනි කැබැල්ල නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : ගම් විශාල කිරීමේ දී තිබෙන 68වැනි කැබැල්ල බස්නාහිරට , ගඟවිත්ත, මහව පාර
61 ගම් විශාලකිරීමේ දී 65වැනි කැබැල්ල	0 0 17	උතුරට : ගම් විශාලකිරීමේ දී තිබෙන D. ගඟදිව්ට අයිති ඉඩම කැබැල්ල නැගෙනහිරට . එම ඉඩමේ කොටසක් දකුණට . ගම් විශාල කිරීමේ දී තිබෙන 67වැනි කැබැල්ල බස්නාහිරට ගඟවිත්ත, මහව පාර
62 ගම් විශාලකිරීමේ දී කැබැල්ල	0 0 6	උතුරට . ගෝනාදෙණිය ඇල නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : D මිලියම්ගේ 65වැනි කැබැල්ල බස්නාහිරට . එම ඉඩමේ කොටසක්
63 එම	0 0 10	උතුරට . ගම් විශාලකිරීමේ දී තිබෙන W. G. අප්පුහාමිගේ, 43වැනි බිම් කැබැල්ල නැගෙනහිරට : ගඟවිත්ත, මහව පාර දකුණට : රජයට අයිති ඉඩම බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
64 එම	0 0 14	උතුරට . ගම් විශාල කිරීමේ දී තිබෙන D. A. ඔප්පිර සිකුණට අයිති 34වැනි බිම් කැබැල්ල නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : ගෝමාදිය ඇල බස්නාහිරට : ගඟවිත්ත, මහව පාර
65 ගම් විශාලකිරීමේ දී 43වැනි කැබැල්ල	0 0 39	උතුරට : ගම් විශාලකිරීමේ දී තිබෙන H. A. ඔප්පිර අප්පුහාමිගේ 8වැනි කැබැල්ල නැගෙනහිරට : ගඟවිත්ත, මහව පාර දකුණට : පල්ලිය ඉඩම බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
66 ගම් විශාලකිරීමේ දී 34වැනි කැබැල්ල	0 0 7	උතුරට : ගම් විශාලකිරීමේ දී තිබෙන H. M. විකිරිමැතිකාට අයිති 26වැනි කැබැල්ල නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : ගම් විශාලකිරීමේ දී තිබෙන S. T. ඔප්පිරට අයිති කැබැල්ල බස්නාහිරට : ගඟවිත්ත, මහව පාර
67 ගම් විශාලකිරීමේ දී 26වැනි කැබැල්ල	0 0 9	උතුරට : J. M. මහසේනගේ 25වැනි කැබැල්ල නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : D. P. ඔප්පිර සිකුණට අයිති 34වැනි කැබැල්ල බස්නාහිරට : ගඟවිත්ත, මහව පාර
68 ගම් විශාලකිරීමේ දී 8වැනි කැබැල්ල	0 0 15	උතුරට : J. A. දුවිත්සිකුණට අයිති ගම් විශාලකිරීමේ දී තිබෙන "A" කැබැල්ල නැගෙනහිරට : ගඟවිත්ත, මහව පාර දකුණට : W. G. අප්පුහාමිගේ 43වැනි කැබැල්ල බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
69 ගම් විශාලකිරීමේ දී 25වැනි කැබැල්ල	0 0 10	උතුරට : P. බොන් පැලියට අයිති ගම් විශාලකිරීමේ දී තිබෙන 1වැනි කැබැල්ල නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : H. M. විකිරිමැතිකාට අයිති 26වැනි කැබැල්ල බස්නාහිරට : ගඟවිත්ත, මහව පාර
70 ගම් විශාලකිරීමේ දී 1වැනි කැබැල්ල	0 0 10	උතුරට : ගම් විශාලකිරීමේ දී තිබෙන සිමෙන් ප්‍රනාන්දුට අයිති 4වැනි කැබැල්ල නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : J. M මහසේනට අයිති 25වැනි කැබැල්ල බස්නාහිරට : ගඟවිත්ත, මහව පාර
71 ගම් විශාලකිරීමේ දී "A" කැබැල්ල	0 0 17	උතුරට : රජයට අයිති ඉඩම නැගෙනහිරට ගඟවිත්ත, මහව පාර දකුණට : H. A ඔප්පිර අප්පුගේ 8වැනි කැබැල්ල බස්නාහිරට : එම ඉඩමේ කොටසක්
72 ගම් විශාලකිරීමේ දී 4වැනි කැබැල්ල	0 0 10	උතුරට : පාරට වෙන්කරන ලද ඉඩම නැගෙනහිරට : එම ඉඩමේ කොටසක් දකුණට : ගම් විශාලකිරීමේ දී තිබෙන P බොන් පැලියට අයිති කැබැල්ල බස්නාහිරට . ගඟවිත්ත, මහව පාර

කැබලි අංක. 9 වැනි නම ප්‍රමාණය, අ.ර.ප. මාසිම්  
 73 ගම් විශාලතීරේ දී නිවෙහ සිට 0 0 15 .. උතුරට . රජයට අයිති ඉඩම  
 කැබැල්ල නැවත නැවත පිටුපසට එම ඉඩමේ කොටසක්  
 දකුණට . පාරට වෙන්කරන ලද ඉඩම  
 බස්නාහිරට . ගස්වත්ත, මහම පාර

පි. සී. බුලත්කුලමේ,  
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අංශපරිදී,

අංකය. J/TW/2648.

මේ 1953ක්වූ ජූනි මස 5 වැනි දින  
 කොළඹදීය.

අත්සන්කළේ ඇස්. ඇල් අමරසිංහ,  
 සාමර ලේකම්තුමා.

අංකය: Q. 3841/J/HLG/896.

1950ගේ ඉඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස්කරන බැවි 1950ගේ ඉඩක 9 දරණ ඉඩම්  
 ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

පලාතේ නො. A 3,451. ගම්—දෙල්තර

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.ර.ප.
1	කෝවිලුමිත්ත	ඉඩම ..	කේ. ඒ. ඇල්ප්පුඩි ප්‍රනාන්දු, දෙල්තර, පිලිකන්දල ..	0 0 0.5
2	එම	එම ..	ඒ. විලියම් සිල්ව් සහ ඇම්. මානිස් සිල්ව් දෙදෙනාම දෙල්තර ..	0 0 2.1
3	එම	එම ..	එම ..	0 0 1.9
4	එම	එම ..	ඒ. පිලියම් සිල්ව් දෙල්තර සහ ඒ. කෝමිස් සිල්ව්, ගොරකපොල, පානදුර ..	0 0 1.4
6	එම	පොල් ඉබට ..	කේ. ඒ. ඒබ්‍රහම් ප්‍රනාන්දු, දෙල්තර ..	0 0 16.1
7	එම	එම ..	කේ. ජිවිති සිල්ව්, දෙල්තර, කේ. ඇනි සිල්ව්, කේ. අයිතින් සිල්ව් සහ ..	0 0 3
8	එම	ඉඩම ..	කේ. ඒ. මිසිනෝනා සියලුදෙනාම නො. 79, ජම්පවාර් විවිස, කොළඹ ..	0 0 0.7
9	එම	එම ..	ඒ. ඇල්බට් සිල්ව්, ඒ. නිකො සිල්ව්, ඒ. සැම් සිල්ව් සහ ඒ. අණවති ..	0 0 4.9
10	ගොන්ගෙ කොටුම් නොකොත්කෝවිලු වත්ත	පොල් ඉබට ..	කේ. ඒ. ගරමානිස් ප්‍රනාන්දු, කේ. ඒ. සාමෙල් ප්‍රනාන්දු සහ කේ. ඒ. ..	0 0 1.0

ඉහත සඳහන් ඉඩම්වලට කිවීමේ දුසිත්විධානම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම කවමක්  
 හෝ බවුක්කන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ මිසි 1953ක්වූ සැප්තැම්බර් මස 12 වැනි දින පෙරමුරු 9.30 වැනිවිට  
 කොළඹ නවීනවිද්‍යාලයේදී මා සම්මුඛව විභූතියි.

කවද මිසි 1953ක්වූ අගෝස්තු මස 29 වැනි දිනට මත්කන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුක්කන් අයිතිවිධානම්වල කිසිවක්  
 එකී ඉඩම් ලබාගැනීම ගැන මත්දී ඉල්ලීමට ඇති කාරුණික පිළිබඳ විස්තරක් මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා  
 වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දීම යුතුයි.

මිසි 1953ක්වූ ජූනි මස 27 වැනි දින  
 කොළඹ නවීනවිද්‍යාලයේදීය.

ඒ. සෙන්ට් වි. විජේමාන්න,  
 කොළඹ දිනපත්‍රකරුගේ අණවිලි උප ඒජන්තතුමා.

No. Q. 3733/J/AL/700.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස්කරන බැවි 1950ගේ ඉඩක 9 දරණ ඉඩම්  
 ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

පලාතේ නො. A 3,316. ගම්—බොරගොඩවත්ත සහ ගල්මඩව

කැබලි 1 සිට 11 දක්වා පුළුඹාය 9.30ට සහ 12 සිට 22 දක්වා අපරහාය 2.30ට

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.ර.ප.
1	කාරදඹුත්ත	කුඹුර සහ ඇල් කොටසක් ..	දෙවන මරියා විජේසූරිය හාමිනේ, බොරගොඩවත්ත, මිනුම්කරුගොඩ ..	0 0 1.4
2	එම	එම ..	ඒ. පී. විනිගසිංහ, කලමාන, මිනුම්කරුගොඩ ..	0 0 6.7
3	එම	එම ..	ඇස්. එම්. ඒ. පී. අප්පුහාමි, අස්ගිරිය, ගම්පහ ..	0 0 10.5
4	කැටපිටිය	එම ..	පී. වේලුන්කාමි, එල්ලන්ගල, මිනුම්කරුගොඩ ..	0 0 8.6
5	එම	එම ..	මුතුකුඹුරු අරච්චිනේ දෙනා පසිලිනා හාමිනේ, බොරගොඩ ..	0 0 7.7
6	එම	එම ..	වත්ත, මිනුම්කරුගොඩ ..	0 0 8.8
7	එම	එම සහ බැමිමේ කොටසක් ..	ලොකු බාලසූරියගේ දෙවන බැනියෙල් අප්පුහාමි, බොරගොඩවත්ත, මිනුම්කරුගොඩ ..	0 0 22.4
8	එම	කුඹුර ..	ලොකු බාලසූරියගේ දෙවන මාරිත් ජයසිංහ, අර්භාපොල, දුනාහහ ..	0 0 0.3
9	එම	කුඹුර සහ බැමිමේ කොටසක් ..	මුතුකුඹුරු අරච්චිනේ දෙනා පසිලිනා හාමිනේ, බොරගොඩ ..	0 0 11.6
10	එම	එම ..	ලොකු බාලසූරියගේ දෙවන බැනියෙල් අප්පුහාමි, බොර ..	0 0 14.1
11	එම	එම ..	ගොඩවත්ත, මිනුම්කරුගොඩ ..	0 0 6
12	මහකුඹුර	බැමිම ..	ඇල්. සී. දෙවන බැනියෙල් අප්පුහාමි, බොරගොඩවත්ත ..	0 0 0.3
13	දත්තකුඹුර	කුඹුර සහ බැමිම ..	අණවිලින මැඩදලුල්ල, මිනුම්කරුගොඩ ..	0 0 20.9
14	කැටපිටිය	එම ..	ඇ. ඒ. පී. දෙවන එන්ගල්කිනාහාමිනේ, බොරගොඩවත්ත ..	0 0 10.8
15	දත්තකුඹුර	එම ..	එම්. ඒ. දෙවන මිලිනෝනා, බොරගොඩවත්ත ..	0 0 12.2
16	අස්මැද්දම්	කුඹුර ..	ඇල්. සී. දෙවන බැනියෙල් අප්පුහාමි, බොරගොඩවත්ත ..	0 0 8.5

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.ර.ප.
17 අම්බන්කුමාර ..	කුඹුර පහ බැමිමේ කොටසක්	ආල්. ඩී. දෙවන්තිරිංකෝර්ස් අප්පුහාමි, බොරගොඩවත්ත	0 0 26
18 කනුකැටියෙකුමාර ..	කුඹුර, බැමිමේ සහ ආල් කොටස්	එච්. ඒ. ආදන් හරවානිස් අප්පුහාමි, බොරගොඩවත්ත	0 0 17.2
19 දන්ගහකුමාර ..	කුඹුර සහ ආල් කොටසක්	ඕ. දෙවන් පේදුරු පොත්ගස්සා, බොරගොඩවත්ත	0 0 20.4
20 මාඉරමැල්ල ..	එම	පොල්වත්තන් නන්දලෝක සම්පීරනුමා සහ පොල්වත්තන් දිපාලෝක සම්පීරනුමා, පොල්වත්තන් විහාරය, මිනුම්පිටිය	0 0 14.5
21 දන්ගහකුමාර ..	එම	ඒ. ඩී. කුරුමුල්ල, ඒ. ඩී. ආම්. සෝමවංශ, ඒ. ඩී. අම්. මල්පුඩ, සියලුදෙනාම මුරුල්ලපිටිය, ඒ. ඩී. ආල්. පෝසප්, "පිම්පිම්" පැලියගොඩ, ඒ. ඩී. ඩී. ආල්. සියල්ලන්ගේ "ගල්කරකන්ද ආල්පේට්" ගලකුර, කිරිආල්ල	0 0 23.7
22 හෙලුම්පහකුමාර ..	එම	ඩී. ඒ. නමිසිසේන, එල්ලන්ගල, මිනුම්පිටිය	0 0 8.5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිදුදෙනාම නම් නමින් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ ආපදානම්බර් මස 21 වෙනි දින ඉහත සඳහන් මෙලාවට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛයෙහි යුතුයි.

තවද වම් 1953ක්වූ ආපදානම්බර් මස 7 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ආදායම් පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූනි මස 27 වෙනි දින කොළඹ කම්මේරියේදීය. ඒ. සෙන්ට් වි. මිලේමාන්ගා,  
කොළඹ දිනත්තයේ අණුවෙහි උප ඒජන්තතුමා.

1950 අග්‍රහ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනයේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමකි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවෙහි අදහස් කරන බැව් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනයේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :-

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.ර.ප.
1 සොරණආල්පේට්, වර්පණම් නො. 150 (කොටසක්), රත්නපුර පාර	අවුරුදු 30-40ක් අතර වයස ඇති අම් ගස් 2ක්ද, මුරුංගා ගස් 2ක්ද, පුම්ප්ප් 2ක් සහ රබර් ගස් 8ක්ද, බදුමෙන් කැණු සොහොනක්ද නිබෙන අවුරුදු 40-30ක් අතර වයස රබර් ඉඩම සහ මුහුම්මි	සීමාසහිත කොන්සොලිඩේටඩ් වතු සමාගම, ඒජන්තවරු සීමාසහිත පේරිප් ස්ටුම්ප් සහ සමාගම, කොළඹ	2 2 32
2 එම	අවුරුදු 30-40 අතර වයස ඇති රබර් ඉඩම සහ ඕට්ට	එම	2 2 22

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිදුදෙනාම නම් නමින් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 15 වැනි දින පෙරවරු 10 30ට කථනාර කම්මේරියේදී මා සම්මුඛයෙහි යුතුයි.

තවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 7 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ආදායම් පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූනි මස 25 වෙනි දින කථනාර කම්මේරියේදීය. අ. සී. ආල්. පර්ඩිනන්ඩ්ස්,  
කථනාර දිනත්තයේ අණුවෙහි අතිරේක උප ඒජන්තතුමා.

අංක L D. 4467.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනය. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවෙහි අදහස් කරන බැව් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනයේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :-

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොඩාගයේ පල්ලේගම පහ කෝරළයේ මෙලදුගල උඩුගොඩ ගමේ පිහිටි බෝගහකුමාර වත්තෙන් පර්චස් 3.7 විශාල ප්‍රාථමික සැලැස්ම ඒ 1,982 විස්තර කර නිබෙන ලොව 1 සහ 2.

අයිතිකරුගේ නම උඩුගොඩ පදිංචි ඒ බඩලිපි. බඩලිපි. හීන්බන්ඩා, ඒ බඩලිපි. බඩලිපි. අනුලා ආමාර්නාමි සහ ඒ. බඩලිපි බඩලිපි. පොම්මැනියන්.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිදුදෙනාම නම් නමින් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 6 වෙනි දින පෙරවරු 10 30ට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛයෙහි යුතුයි.

තවද වම් 1953ක්වූ ජූලි මස 30 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ආදායම් පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූනි මස 24 වෙනි දින මහනුවර කම්මේරියේදීය. ඕ. ජේන් රජවි,  
මහනුවර දිනත්තයේ අණුවෙහි උප ඒජන්තතුමා.

LD 4443/J/HLG/1740.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනය. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවෙහි අදහස් කරන බැව් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනයේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :-

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ භාරිපත්තුව කොඩාගයේ මැදසියපත්තුවේ මැදමල පිහිටි මුල් පලාත් නො. A 1,973. ලොව නො. 1 දරණ රත්මල්ගොඩ නමැති ඉඩමෙන් අක්කර 1, රැඹි 3, පර්චස් 20.7 ක්වූ කොටස. අයිතිවාසිකම් කියන්නන් මහනුවර අංක. 127 කඩුගස්තොට පදිංචි කේ. බඩලිපි. බඩලිපි මහතා.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, උසිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වර් 1953ක්වූ අගෝස්තු මස 6වන දින පෙරවර 11ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛ විභවයයි.

තවද වම් 1953ක්වූ ජූලි මස 29වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවශයෙන්, එක් ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූනි මස 30වන දින මහනුවර කවිචේරියේදීය. බී. ජේ. රසිලි,  
මහනුවර දිස්ත්‍රික්කයේ අණකුම්භේ උප ඒජන්තතුමා.

ඇල්. ඩී. 4427.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණකුම්භේ අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩමුලුවන්ගම කොමසාරිස් ඉඩමක දරවල පිහිටි දරවල වත්තෙන් ප්‍රාථමික සැලැස්ම ඒ 1,975 ලොරි 1 කිසා විස්තර කර තිබෙන පර්චස් 5.9ක් වශාල කොටස

අයිතිකරුවන් නම : සීමාසහිත ඇන්ග්ලෝ සිලෝන් ඇන්ඩ් ජෙනරල් එස්. ඩී. ජයවර්ධන සමාගම,  
ඒජන්තවරු සී. ජේ. ස්ට්‍රාවන්, සීමාසහිත බොසිස් සහෝදරයෝ සහ සමාගම, කොළඹ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 15වන දින පෙරවර 10ට හැටින්-දික්බය නගර සභා කාර්යාලයේදී මා සම්මුඛ විභවයයි.

තවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 8වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවශයෙන්, එක් ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූනි මස 29වන දින මහනුවර කවිචේරියේදීය. බී. ජේ. රසිලි,  
මහනුවර දිස්ත්‍රික්කයේ අණකුම්භේ උප ඒජන්තතුමා.

වර්ග සම්බන්ධතා සියලුම ලියවිලිවලට මේ අංකය දැන්විය යුතුයි. අංකය : LD. 631 (J/HLG 946).

1950 ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණකුම්භේ අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ කොමසාරිස් ඉඩමක දරවල පිහිටි දරවල (පහත) ගමේ සී. පී. ඒ 1,676 දරණ පලාතේ අංක 1 දරණ කැබැල්ල—

ඉඩමේ නම ක්‍රෙහිලිවත්ත

විස්තර. අවුරුදු 30ට වැඩි වත් සහ වත්තෙන් කොස්ගස් 3ක්ද, අවුරුදු 2-15 දෙබඩගස් 3ක්ද, අවුරුදු 6ක් ඇති අඹගස් 2ක්ද, අවුරුදු 5-15 අලිගැටපෙරගස්ද, අවුරුදු 3-10 ඇති දෙඹිගස් 2ක්ද, නාවකාලික ගොවිතැන් සහ සේර ගොවිතැන්වලින් තිබේ.

මේ ඉඩමට අයිතිකම් කිසිවක් : සීමාසහිත ඇන්ග්ලෝ සිලෝන් සහ ජෙනරල් එන්. ඩී. ජයවර්ධන සමාගම,  
ඒජන්තවරු : සීමාසහිත බොසිස් සහෝදරයෝ සහ සමාගම, කොළඹ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 18 වැනි දින පෙරවර 10ට කවිචේරියේදී මා සම්මුඛ විභවයයි.

තවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 10 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවශයෙන්, එක් ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූනි මස 20වන දින නුවරඑළිය කවිචේරියේදීය. සී. ජේ. සේරසිංහ,  
නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ අණකුම්භේ උප ඒජන්තතුමා.

සම්බන්ධ අංකය L. P. 6532.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණකුම්භේ අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. ඒ/මැද්දෙවල රජයේ ස්වභාවික මිශ්‍ර පාඨශාලාව සඳහා

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කොස්ගස්බැද්ද.	අවුරුදු 10-15 (විසි පැවති) කුරුඳු ඇති ඉඩමේ මැවියෙන් තනා අනුසම්ප්‍රදායික ගොවිතැනිලි දෙකක්ද, අවුරුදු 10 කොස්ගස්ද, පොල්ගස් 5ක්ද, අඹගස් 2ක්ද තිබේ.	අම්බලන්ගොඩ පෝරට් පදිංචි අන්දරවස් පවබැඳි මිලෝන් නොන්ගා, ඩිමාස් වික්‍රමසූරිය මහත්මයා	2 0 3.9
2	එම	අවුරුදු 10-15 (විසි පැවති) කුරුඳු ඇති ඉඩමේ අවුරුදු 10-15 පොල්ගස් 2ක් තිබේ	එම්. සහ ගම්පහ විශ්‍රාමලත් දුම්රිය ස්භාගාඩ් පති විලියම් විමලසූරිය මහතා	0 0 13
				එකතුව .. 2 0 16.9

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1953ක්වූ අගෝස්තු මස 6 වැනි දින පෙරවර 10ට බද්දෙවල අදායම්පාලක නිලධාරී තුමාගේ කාර්යාලයේදී මා සම්මුඛ විභවයයි.

තවද වම් 1953ක්වූ ජූලි මස 29 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවශයෙන්, එක් ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූනි මස 23වන දින ගාල්ලේ කවිචේරියේදීය. සී. විස්වාසම්,  
ගාල්ල දිස්ත්‍රික්කයේ අණකුම්භේ උප ඒජන්තතුමා.



අංකය : LD. 3230 J/AL/694.

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩමක් පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. උන්කිවිච්චේ වනපාරකැනා මැද වතුර ඇඳ දීමේ ගම්වතුර සඳහා වැව් කන්ඩියක් හැදීම සඳහා

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො. ඉඩමේ නම	මුලික පලාඥා නො. A 1,070. ගම—නරිපුල්කෝව්වම විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 පෙරියමඩු	කරන්ත හිය රෝදපාර සහ මැම් කන්ඩියෙන් කොටසක් නිබෙන වැඩි නොකරපු පරන කුඹුරක්	ඇම්. සුල්කාන් කන්ඩුපෝඩි. කුර් මොහමද සහ අනිකුත් නොමෙදුපු කොටස්, 3වෙනි කොට්ඨාස, ඒරවුර්	1 0 5.1
2 කැකිරිවෙහෙයි පෙරියමඩු	වැම් කන්ඩිය කොටස් ඇති බිම්පය	එම	0 2 11 7
3 කැකිරිවෙහෙයි	එම	එම්. ස්ලුවට් නෝනාමහත්මි, මඩකලපුව	0 2 7.5
එකතුව			2 0 24.3

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කීසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 11වෙනි දින පෙරවරු 9.30 වේලාවට මඩකලපුව කවිච්චේදී මා සම්මුඛව පෙනෙමි.

තවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 3වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි. අයිතිවාසිකම් ඔප්පුකිරීම වෙනුවෙන් නිබෙන සියලුම ලියවිලි විභාගකරන වේලාවේදී මා ඉදිරියේදී පෙනෙමි යුතුයි.

වම් 1953ක්වූ ජූනි මස 25වෙනි දින මඩකලපුව කවිච්චේදීය.

ඩී. ආර්. දේවරජන්, මඩකලපුව දිනුකියාගේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය LD. 3340-J/HLG/2092.

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩමක් පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. පොතුමල පුදුනිකාගාරයක් සාදන සඳහා—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

නො. ඉඩමේ නම	මුලික පලාඥා නො. A. 1,073. ගම—3වෙනි කොට්ඨාසය, පොතුමල අන්දම	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 මාවිච්චලම්	ගල් බැම්මෙන් බැඳුපු ලිදක්ද, ගල් බැම්මෙන් බැඳුපු මතුර බාල්දියක් සහ කාමකාලිකපැලක් ඇති අවුරුදු 40කට වැඩිවූ පොල් වත්ත	මඩකලපුවේ කේ. ඩී. ඇම්. සුමුනිගම් පෙරකපේරු මහතා බාගේ සිසිගේ කේ. ඩී. මාර්කන්ඩු මුදලිතුමාගේ උරුමකරුවන්	1 0 1.5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කීසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 11වෙනි දින පෙරවරු 10.30 වේලාවට මඩකලපුව කවිච්චේදී මා සම්මුඛව පෙනෙමි.

තවද වම් 1953ශේ අගෝස්තු මස 3 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි. අයිතිවාසිකම් ඔප්පුකිරීම වෙනුවෙන් නිබෙන සියලුම ලියවිලි විභාගකරන වේලාවේදී මා ඉදිරියේදී පෙනෙමි යුතුයි.

වම් 1953ක්වූ ජූනි මස 25වෙනි දින මඩකලපුව කවිච්චේදීය.

ඩී. ආර්. දේවරජන්, මඩකලපුව දිනුකියාගේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය : LD. 3343 J/H/17/53

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩමක් පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. කෙටුම් මහලය ස්ප්‍රිකාලය ලොකුකිරීම සඳහා—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

නො. ඉඩමේ නම	මුලික පලාඥා නො. A 771 ගම—මහලය විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
2 මෙහෙරවත්ත	අවුරුද්දේ කොසෙල්, දෙහි හා දෙබම් ඇති වත්තක්	ඒ. එම්. හෙයු සිල්වා, මහලය	0 1 37

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කීසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 12 වැනි දින පස්වරු 3.30ශේ වේලාවට මහලය ඩී. ආර්. ඩී. කන්තෝරුවේදී මා සම්මුඛව පෙනෙමි.

තවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 4 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි. අයිතිවාසිකම් ඔප්පුකිරීම වෙනුවෙන් නිබෙන සියලුම ලියවිලි විභාගකරන වේලාවේදී මා ඉදිරියේදී පෙනෙමි යුතුයි.

වම් 1953ක්වූ ජූනි මස 25 වැනි දින මඩකලපුව කවිච්චේදීය.

ඩී. ආර්. දේවරජන්, මඩකලපුව දිනුකියාගේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය : L. D. 3344. J/E/2177.

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවරණ පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැව් 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. BT/කල්ලුගේ ආණ්ඩුමේ සංභල මිශ්‍ර පාඨශාලාවේ සඳහා—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො. අඩවි නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප
1	ආවුරුදු 15ක ටපාල්වත්ත	කහකඩ පටබැඳිගේ ගවුනමදස, කොඹට්ටි කල්ලාර්, කල්ලාර්	1 0 22
2	එම .. සඳකාලික පාඨශාලාව ගොඩනැගිල්ලක්ද, ගල් බැම්ම ප්‍රදක්ද, මැටිගෙත් බැඳුණු නාමිකාලික ගොඩනැගිල්ලක් කොටසක්ද හා ආවුරුදු 20ක් ඇති ටපාල්වත්තය	කහකඩ පටබැඳිගේ බර්දදස, පාන්තිරුපු, කල්ලුගෙයි	0 2 13
			එකතුව 1 2 35

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ අංගෝත්ත වස 14 වැනි දින පෙරවරු 9ට කල්ලුගෙයි හි. ආර්. ඩී. කන්තෝරුව ගහ ස්ථානයේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1953ක් වූ අංගෝත්ත වස 6 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විභාගයත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි. අයිතිවාසිකම් බරපුකිරීම වේනම් වත් නිබන්ධ සියලු ලියවිලි විභාග කරන වේලාවේදී මා ඉදිරියේදී පෙනවිය යුතුයි.

වම් 1953ක් වූ ජූනි මස 25වෙනි දින මහලලුවේ කම්මරයේදීය. බී. ආර්. දේවරත්න, මහලලුවේ දිනුකුණේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

අංකය : LD. 3288 J/R/1367.

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවරණ පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැව් 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. Bt/මාලවේගෙයි ආණ්ඩුමේ සංභල මිශ්‍ර පාඨශාලාවේ සඳහා—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

නො. අඩවි නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මරුක්කන්දපිල්වල් .. ආවුරුදු 40-50ශේ පොල්ගස් 21ක විත්ත	කේ සිනම්පරපිල්ලේ සහ ඇත් තන් ගහා සකී, දෙත්තම් මාලවේගෙයි	0 2 3.4
2	එම .. ආවුරුදු 40-50ශේ පොල්ගස් 10 සහ කොස්ගසක්ද, මැටිගෙත් බැඳුණු පොල්අතු සෙවිලිකරණු නාමිකාලික පැලක් ඇති විත්ත	වී. කනපති පිල්ලේ, මාලවේගෙයි	0 0 8 7
3	එම .. ආවුරුදු 40-50ශේ පොල්ගස් 20ක් ඇති විත්ත	මේලාවන්තාන්, පෙරියවන්තාන්, මාලවේගෙයි	0 0 20
4	එම .. ආවුරුදු 40-50ශේ පොල්ගස් 20ක්ද, ආවුරුදු 30-40ශේ කොස්ගස් 2ක්ද, ආවුරුදු 10-15ශේ අම්ගස් 4ක් සහ ගලෙන් බැඳුණු මැදුණු ප්‍රදක් ඇති විත්ත	ඇන්. සෙල්ලනාඞි, මාලවේගෙයි	0 0 37
5	එම .. ආවුරුදු 40-50ශේ පොල්ගස් 5ක්, කොස්ගස් 2ක් සහ අම්ගස් 1ක් ඇති විත්ත	නම්බිනඞිනාර් කදිරු මහමිඞි, මාලවේගෙයි	0 0 25
6	එම .. ආවුරුදු 40-50ශේ පොල්ගස් 5, අම්ගස් 1, කොස් ගස් 2ක් ඇති විත්ත	නන්තිනම්ඞි වෙල්ලඞිගා, මාලවේගෙයි	0 0 19.9
7	එම .. ආවුරුදු 40-50ශේ පොල්ගස් 12ක් ඇති විත්ත	නන්තිනම්ඞි ආරුලම්පලම් හා නන්තිනම්ඞි කානමුත්තු දෙත්තම් මාලවේගෙයි	1 0 8.1
8	එම .. ආවුරුදු 40-50ශේ පොල්ගස් 35ක් සහ අම්ගසක් ඇති විත්ත	කන්තපිට්ටිනල්ලකදීඞි, මාලවේගෙයි	0 1 9.0
9	එම .. ආවුරුදු 10-40ශේ පොල්ගස් 15ක්ද, අම්ගස් 4ක්ද, කොස්ගස් 2ක් සහ පොල්අතු සෙවිලිලාසු මැටි බිත්තියෙන් සාදනු කාමිකාලික පැලක් සහ කුණු බැම්මෙන් බැඳුණු රූපයක් ඇති විත්ත	කනමදිපිල්ලේ කුණුවදි සහ වී. උම්මානි දෙත්තම් මේලවේගෙයි	0 0 28.9
			එකතුව 2 0 0

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ අංගෝත්ත වස 15 වැනි දින පුළුබාග 9.00ට මාලවේගෙයි ආණ්ඩුමේ සංභල මිශ්‍ර පාඨශාලාවේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1953ක් වූ අංගෝත්ත වස 7 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විභාගයත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි. අයිතිවාසිකම් බරපුකිරීම වේනම් වත් නිබන්ධ සියලු ලියවිලි විභාග කරන වේලාවේදී මා ඉදිරියේදී පෙනවිය යුතුයි.

වම් 1953ක් වූ ජූනි මස 25වෙනි දින මහලලුවේ කම්මරයේදීය. බී. ආර්. දේවරත්න, මහලලුවේ දිනුකුණේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.



නො. 2 ඉඩමේ නම වස්තර අයිතිකම්කීයන් නා ප්‍රමාණය  
 2 නිරුද්ධගුණව වර්ජනම් නො කුඹුර .. 0 ක්. පි. ජ. මංජුන්දර, පිදුලි ශාඛාන පරික්ෂක, බදුල්ල 0 0 0 27  
 46/2 කේ ටොටසක්, ග්‍රීන්  
 ලෙන් මුසිව

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිවක් සිදුදෙනාම නම් නමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ අගෝස්තු මස 8 වැනි දින උදේ 10 වැනිවන බදුලි කම්මේරියේදී මා සම්මුඛව විභාග කළා.

තවද වම් 1953 ක්වූ අගෝස්තු මස 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එක් ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි උරුමය සම්බන්ධ සියලුම බඳවා තීරණ මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි.

වම් 1953 ක්වූ ජූනි මස 23 වැනි දින ඒ අයි. මොහිදිත්, බදුලි පළාතේ අණුවේ උප ඒජන්තතුමා අංකය 05/ඒ. ඇල් /2046—(ව. ජ)/ඇල් ඇම් 5262.

1950 වූ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැව් 1950 වූ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ වූ දැන්වීම දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන් නා	ප්‍රමාණය, අ.රු. ප.
1	ඇවිනාමලවත්ත	අවුරුදු 35 ක් වයස්වූ රබර් ඇති ඉඩම	කොළඹ මැකාර්නි පාරේ අංක 93 දරන ස්ථානයේ පදිංචි වී ඇත් සි සිංහම් මහතා	0 3 38
2	එම	එම	එම	1 2 18
3	එම	එම	එම	5 1 39
4	එම	අවුරුදු 4 ක් වයස්වූ රබර් තණත	එම	0 2 9
එකතුව				8 3 24

අංක 115 දරන අවසාන ගම් සැලැස්ම ගම්—ඇවිනාමල

386	ඇවිනාමලවත්ත	කේත	කොළඹ මැකාර්නි පාරේ අංක 93 දරන ස්ථානයේ පදිංචි වී ඇත් සි සිංහම් මහතා	15 2 25
387	එම	අවුරුදු 35 ක් වයස්වූ රබර් ඇති ඉඩම	එම	3 2 19
388	එම	එම	එම	7 3 33
එකතුව				27 3 37

අංක 131 දරන ගම් සැලැස්මේ පූර්ව අතීර්ථක ගම්—වැලිපේල

28½	ඇවිනාමලවත්ත	කේත	කොළඹ මැකාර්නි පාරේ අංක 93 දරන ස්ථානයේ පදිංචි වී ඇත් සි සිංහම් මහතා	0 1 19
මුළු එකතුව				36 2 0

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිවක් සිදුදෙනාම නම් නමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ අගෝස්තු මස 10 වැනි දින පෙරවරු 9 ට කැගල්ලේ කම්මේරියේදී මා සම්මුඛව විභාග කළා.

තවද වම් 1953 අගෝස්තු මස 3 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එක් ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ ජූනි මස 22 වැනි දින කැගල්ලේ කම්මේරියේදී මා, ඇම් ඒ. ඩී. පී. බබ්ලිවි, සමරසිංහ, කැගල්ල දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්තතුමා. අංකය : 05/ඇල් ඇල්. ඩී./2322 (ව. ජ)/ඇල් ඇම් 5456

1950 වූ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැව් 1950 වූ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ වූ දැන්වීම දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන් නා	ප්‍රමාණය, අ.රු. ප.
1	මේපෙසාර්වත්ත	අවුරුදු 45 ක් වයස්වූ රබර් ඇති ඉඩම, සිත්ක් තහවුරු කළ බදිනලද සිත්ති ඇති ස්ථර නොමැතිවූ 4 ක්ද, නොමැතිවූ 4 ක්ද, ගොඩනැගිල්ලක්ද, බදිනලද ශ්‍රී. දෙකක්ද තිබේ	එච්. සී. බැග්ට් මහතා, ඇත් ජ මුඩුත්, මහතා, ජ ඇම් බ්ලැක් මහත්මිය (ගැසිසිය) ජෝන් ජී ජීප්පාගේ භාරකරුවෝ කොළඹ, කුමාර ගොඩනැගිල්ලේ, සීමා සහිත හැරිසන් සහ කොස්පිල්ලි මොගෙම මහතන් බාරේ, නැපැල් පෙට්ටි අංකය 96	77 2 19
2	එම	මුඩුබිම	එම	0 1 26
3	එම	අවුරුදු 45 ක් වයස්වූ රබර් ඇති ඉඩම, සිත්ක් තහවුරු කළ බදිනලද සිත්ති ඇති ස්ථර නොමැතිවූ 4 ක්ද, ගොඩනැගිල්ලක් තිබේ	එම	49 2 39
4	එම	අවුරුදු 45 ක් වයස්වූ රබර් ඇති ඉඩම	එම	87 2 34
එකතුව				215 1 38

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිවක් සිදුදෙනාම නම් නමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ අගෝස්තු මස 10 වැනි දින පූර්වහාන 10 ට කැගල්ලේ කම්මේරියේදී මා සම්මුඛව විභාග කළා.

තවද වම් 1953 ක්වූ අගෝස්තු මස 3 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එක් ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ ජූනි මස 30 වැනි දින කැගල්ලේ කම්මේරියේදී මා, ඇම් ඒ. ඩී. පී. බබ්ලිවි, සමරසිංහ, කැගල්ලේ දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවත් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

L. D.—B 49/50.

No. LD 4726/LRO/APL/5295-1, LLD/260/53

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම්ගත යුතු වූ) 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුතුලුමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1953 වෛ අප්‍රේල් මස 29 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලුතුලුමේ, ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්ථාන ලේකම්තුමා.

උප ලේඛනය මුල් පරිදියේ නො. A 1,923. ගම්—කොහෙල්වල

Table with 4 columns: කො. (No.), ඉඩමේ නම (Name), විස්තර (Description), ප්‍රමාණය (Area). Rows include 1. උස්පහාමුවත්ත, 2. උස්පහාමුවත්ත, 3. එම. Total: එකතුව 0 3 00.

L. D.—B 49/50.

LD 4723/LRO/APL/5900A/J/LLD/263/53.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම්ගත යුතු වූ) 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුතුලුමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1953 වෛ අප්‍රේල් මස 29 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලුතුලුමේ, ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්ථාන ලේකම්තුමා.

උප ලේඛනය මුල් පරිදියේ නො. A 1,932. ගම්—බත්තොඩ

Table with 4 columns: කො. (No.), ඉඩමේ නම (Name), විස්තර (Description), ප්‍රමාණය (Area). Rows include 1. ගල්පහකුඹුර, 2. එම, 3. එම, 4. එම. Total: එකතුව 0 2 14.

Ref. No. LRO/APL/3466A-J/LLD/293/53 Kachcheri, Ref. No. LA 3493.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම්ගත යුතු වූ) 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුතුලුමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

දුනුමිඳෙන රද්දේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්ථාන ලේකම්තුමා.

පී. ඩී. මුලුතුලුමේ, ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය මුල් සිතියමේ නොමිමරය A 1,925. ගම්—විරලුගම

Table with 4 columns: කො. (No.), ඉඩමේ නම (Name), විස්තර (Description), ප්‍රමාණය (Area). Rows include 1. මුංකොටුම, 2. එම, 3. එම, 4. එම, 5. එම. Total: එකතුව 5 2 10.

Ref. No. LRO/APL/1838/LA 3492.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියෝග කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය මගින් කිසිදා තේරුම් ගත යුතු) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවහරම් නිබන්ධනයක්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුල්කුලම නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1953 ක්වූ මැයි මස 15 වැනි දින කොළඹදීය

පී. ඩී. මුල්කුලම,  
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අත්පත්දී,  
අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,  
සාමර ලේකම්තුමා.

උප ලේඛනය

මුල් පලයේ නො. A 1,868. ගම්—එනල්ලේඩ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කටුකිතුල්ගම මුලයේන	අවුරුදු 7 වගන්තියෙන්	මාතලේ ඔබ්බිකන්දේ එංගොඩගෙදර රංසිර	0 2 13
2	එම	එම	එම	0 0 4
3	කහටතන මුල වත්ත, මැව්ගැස්සේන	අවුරුදු 40 ක් ඇති වත්ත සහ මඩවත් සාදනලද තාමකාලික පැල	මාතලේ ඔබ්බිකන්දේ මුල්කොවිගේ උඩග	2 0 26
4	එම	අවුරුදු 40 ක් ඇති වත්ත	එම	0 0 8
5	එම	මඩවත් බදිනලද තාමකාලික පැලෙන් ගොඩනගන සා අවුරුදු 40 ක් ඇති වත්ත	එම	0 1 0
6	එම	එම	එම	0 0 8
7	එම	අවුරුදු 40 ඇති වත්ත	එම	0 0 4
එකතුව				3 0 23

Ref. LRO/APL 3466—J/LLD/292/53.

My No. LA 3495.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියෝග කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය මගින් කිසිදා තේරුම් ගත යුතු) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවහරම් නිබන්ධනයක්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුල්කුලම නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

දකුණුදෙන ලද්දේ: ඇස්. ඇල්. අමරසිංහ,  
සාමර ලේකම්තුමා.

පී. ඩී. මුල්කුලම,  
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953 ක්වූ මැයි මස 11 වැනි දින කොළඹදීය.

මුල් සිතියම නො. A 1,924. ගම්—දුල්ලෑව.

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දෙතිගන මුලයේ සහ සේ ම ගොල්ලේ වත්ත	මඩකුඹුර සහ වත්ත, අවුරුදු 10 ක් සිට අවුරුදු 35 ක් පමණ වයස ඇති රබර්, කොකෝවා සහ පොල් නිඹ	මාතලේ දුල්ලෑවේ පදිංචි මයි. ඇම්. උක්කුබණ්ඩාර සහ පු. ඩී. දිසානායක	1 0 31
2	එම	මඩකුඹුර සහ වත්ත, අවුරුදු 10 ක් සිට අවුරුදු 35 දක්වා වයසැති රබර්, කොකෝවා සහ පොල් නිඹ	එම	0 1 29
3	එම	වත්ත, අවුරුදු 10 ක් සිට අවුරුදු 35 දක්වා වයසැති කොකෝවා, රබර් සහ පොල් නිඹ, තාමකාලි පැල පත් දෙකක් ඇත	එම	1 0 5
4	එම	වත්ත, අවුරුදු 10 ක් සිට අවුරුදු 35 දක්වා වයසැති රබර්, කොකෝවා සහ පොල් නිඹ	එම	0 0 25
එකතුව				2 3 11

No. LD. 4232/LRO/APL 2533/J/AL/551.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියෝග කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය මගින් කිසිදා තේරුම් ගත යුතු) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවහරම් නිබන්ධනයක්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුල්කුලම නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1953 ක්වූ මාර්තු මස 28 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුල්කුලම,  
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අත්පත්දී,  
අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,  
සාමර ලේකම්තුමා.

උප ලේඛනය

මුල් පලයේ නො. A 1,521. ගම්—දිප්පිටිය.

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	අඹුකන්දිවිල්ලේන	අවුරුදු 20 ක් පමණ වූ නේ සහ අවුරුදු 10-15 පමණ වූ කොස්, දඹුල්ල සහ ඇලබිසියා සහ ඇති ඉඩම්	අලවතුංගාඩ, දිප්පිටියේ පදිංචි ඒ. ඇම්. අප්පුහාමි	0 1 35
2	එම	අවුරුදු 20 ක් පමණ වූ නේ	එම	0 0 6
එකතුව				0 2 1

අංකය : Q. 4606/LRO/APL 3896A.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා මුලුත්තුලාමේ නමැති මම මේසින් ප්‍රකාශ කරමි.

මිමි 1953ක් වූ පෙබ්‍රවාරි මස 13 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලුත්තුලාමේ,  
ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ : ඇෆ්. ඇෆ්. අමරසිංහ,  
සාමාන්‍ය ලේකම්තුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	මිසතර	මුල් ප්ලාන් නො. A 3,179. ගම්—පරගොඩ	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ඇටඹනගල ප්ලාන් කුලුම, කලින් භාවිතා වූ ඇටඹ ගහලුපිල්ලු	පොල් ඉඩම් (පරණ)	නයිනනායකපතිරුන් නැහැලාගේ ජයසේන, නයිනනායකපති රුන් නැහැලාගේ කරුණරත්න, නයිනනායකපතිරුන් නැහැලාගේ ඉණ්ඩවිත, නයිනනායකපතිරුන් නැහැලාගේ හන්ද සෝම සියලුදෙනාම පරගොඩ, කොටදෙහියාව	0 0 4	
2	එම සහ ඇටඹගහලුමුර, කලින් භාවිතා වූ ඇටඹ ගහලුපිල්ලු සහ නාභනදෙහිය කුලුම	කුලුම සහ පරණ පොල් ඉඩම්, ලිද සහ අඹි පාර	එම .. .. .	0 3 38	
				එකතුව ..	1 0 2

අංකය : Q. 4607/LRO/APL 3896.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා මුලුත්තුලාමේ නමැති මම මේසින් ප්‍රකාශ කරමි.

මිමි 1953ක් වූ පෙබ්‍රවාරි මස 13 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලුත්තුලාමේ,  
ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ : ඇෆ්. ඇෆ්. අමරසිංහ,  
සාමාන්‍ය ලේකම්තුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	මිසතර	මුල් ප්ලාන් නො. A 3180. ගම්—පරගොඩ	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කහවගොල්ලෙවත්ත	පොල්ඉඩම් (පරණ)	නයිනනායකපතිරුන් නැහැලාගේ කොටදෙහියාව	සීලදස, පරගොඩ,	0 0 18
2	එම, මුරුතගහලුමුර	කුලුම, පොල් ඉඩම් සහ ලිද	එම .. .. .	1 1 16	
3	මුරුතගහලුමුර	කුලුම	එම .. .. .	0 0 8	
				එකතුව ..	1 2 2

අංකය : Q. 4631/LRO/APL. 5822.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා මුලුත්තුලාමේ නමැති මම මේසින් ප්‍රකාශ කරමි.

මිමි 1953ක් වූ අප්‍රේල් මස 6 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලුත්තුලාමේ,  
ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ : ඇෆ්. ඇෆ්. අමරසිංහ,  
සාමාන්‍ය ලේකම්තුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	මිසතර	මුල් ප්ලාන් නො. A 3,354. ගම්—පලියවිසන	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කොස්ගහලේන	පොල් ඉඩම්	අනුරාධපුරයේ ගවිරිය, කොරන්පැල්ල, මිනිවත්තොඩාව	0 1 14	
2	එම	එම	එම .. .. .	0 0 10	
3	එම	එම, නාමිකාලික ගෙය, ලිද සහ ලිදක කොටසක්	එම .. .. .	7 0 12	
4	එම	පොල්ඉඩම් සහ ලිදක කොටසක්	එම .. .. .	0 0 32	
				එකතුව ..	7 2 28

අංකය : Q. 4629/LRO/APL 1013.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942න් අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් රකාමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම්ගත යුතු වූ) 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් පැලකොන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර ඉලුප්පුරාම නමැති මහතරු විසින් ප්‍රකාශ කරමි.

මි 1953ක් වූ අප්‍රේල් මස 6 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. බුලත්තුරාම, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ : ඇස්. ඇල්. අමරසිංහ, ස්වාමිර ලේකම්තුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මුල් ප්ලාන් නොමිලියන් A 3,367.	මෙම—මැලිවර්ග නැගෙනහිර අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ගොරකගහවත්ත පොඬුවිකනත්ත	රබර් ඉඩම්	..	අයි. ඩී. සයිමොන් නයිදෙ, සහ උ ඉලුල්ගොම, ඉලුල්ගොම	0 0 1
2	එම	.. එම සහ ලිං රදක	..	එම ..	.. 0 2 17
3	එම	.. රබර් ඉඩම්	..	එම ..	.. 0 0 5
එකතුව					.. 0 2 23

අංකය : Q. 4600/LRO/APL 5114.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942න් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් රකාමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම්ගත යුතු වූ) 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් පැලකොන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර ඉලුප්පුරාම නමැති මහතරු විසින් ප්‍රකාශ කරමි.

මි 1953ක් වූ පෙබරවාරි මස 13 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. බුලත්තුරාම, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ : ඇස්. ඇල්. අමරසිංහ, ස්වාමිර ලේකම්තුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මුලික ප්ලාන් නො A 3,207. මාරපොල	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	බත්මහවතු කුඹුර	කුඹුර	..	බයිලිම්. ඇල්. පී. විජේරත්න, වාසන් බස් සමාගම, කුඹුරත්තාම	0 0 13
2	එම	.. එම සහ දෙක	..	එම ..	.. 0 2 9
3	එම	.. කුඹුර, අවුරුදු 35ක් වූ පොල් ඉඩමේ ඇති අවුරුදු 35ක් වූ පොල් සහ සහ රකාමිල	..	එම ..	.. 0 2 9
4	එම	.. කුඹුර	..	එම ..	.. 0 0 3
එකතුව					.. 1 0 34

L. D.—B 49/50.

No. LD. 4725/LRO/APL 3636/J/LLD/276/53.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942න් අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් රකාමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම්ගත යුතු වූ) 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් පැලකොන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර ඉලුප්පුරාම නමැති මහතරු විසින් ප්‍රකාශ කරමි.

මි 1953ක් වූ ජූනි මා 6 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. බුලත්තුරාම, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ : ඇස්. ඇල්. අමරසිංහ, ස්වාමිර ලේකම්තුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මුල් ප්ලාන් නො. A 1,935	මෙම—අභිදේනිය	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	උඩකුඹුර, උඩකුඹුරේ විනාස	කුඹුර සහ කේන	..	මාවුගොඩ පල්ලේමේල අභිදේනියේ පදිංචි දෙයින් ලැබීය	0 3 38.3
2	උඩකුඹුරේ විනාස	.. කේන	..	එම ..	.. 0 0 11.5
4	එම	.. එම	..	එම ..	.. 0 0 4.4
එකතුව					.. 1 0 14.2



අංකය : Q 4605/LRO/APL 3896.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරන ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගතයුතුය) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රවී බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මිනිසෙකුට ප්‍රකාශ කරමි.

මිනි 1953ක්වූ පෙබරවාරි මස 13 වැනි දින කොළඹදිස.

පී. සී. මුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ : ඇස්. ඇච්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

උපලේඛනය

මුල් ප්ලාන් නොමිලය A 3,268. ගම—පාරගොඩ

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කරනකන්ද සහ මුදුකන්ද වත්ත	පොල් ඉඩම් (පරණ)	නයිනනායක පතිරත්නතුමාගේ ජයසේන, නයිනනායක පතිරත්නතුමාගේ කරුණරත්න, නයිනනායක පතිරත්නතුමාගේ නන්දසේන, නයිනනායක පතිරත්නතුමාගේ ගුණවර්ධන, සියලුදෙනාම පාරගොඩ, කොටදෙකියාම	7 3 5
2	කරනකන්ද	එම	එම	0 0 35
3	එම	එම	එම	0 0 4
එකතුව				8 0 4

අංකය Q. 4593/LRO/APL 4466.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගතයුතුය) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රවී බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මිනිසෙකුට ප්‍රකාශ කරමි.

මිනි 1953ක්වූ පෙබරවාරි මස 16 වැනි දින කොළඹදිස.

පී. සී. මුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ : ඇස්. ඇච්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

උපලේඛනය

මුල් ප්ලාන් නොමිලය A 3,315. ගම—වැලිගොඩ (කොටසක්)

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මීල්ලගමවත්ත..	පොල්ඉඩම්. අවුරුදු 45 වූ පොල්ගස් 4යි අවුරුදු 8-15 දක්වා ඇති පොල්ගස් 3යි, අවුරුදු 25 වූ මාරගස	බිඹිලිම. බිඹිලිම. ප්‍රහායු, වැලිගොඩ, කොච්චිකොඩි	0 0 4
2	එම	අවුරුදු 35 වැනි පොල්ඉඩම් සහ තාවකාලික ගොඩනැගිලි 2	එම	0 3 24
එකතුව				0 3 28

අංකය : Q. 4608/LRO/APL 5687.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගතයුතුය) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රවී බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මිනිසෙකුට ප්‍රකාශ කරමි :

1953ක්වූ මාර්තු මස 10 වැනි දින කොළඹදිස.

පී. සී. මුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ : ඇස්. ඇච්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

උපලේඛනය

මුල් ප්ලාන් නොමිලය A 3,307. ගම—කවුච්චලගම

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මුහුණතවත්ත, කලින් හා මිනා මුහුණතවතුපංඟුව	පොල් ඉඩම්, අඹිපාර සහ සාව පිහිටි ඉඩමට යාළු රිමි සඳහා මෙම ඉඩම් මැදින් ඇති අඹිපාර සාව පිහිටි ඉඩම් කරුවා තීර මුල්ලම පාවිච්චිකිරීමට ඇති නිදහස සමඟ	සේසත්පුරදේවගේ කොරේලිස් ප්‍රනාන්දු, ඇස්මත්තේ B. M. S. සාධාරණාචාර්ය ප්‍රධාන භාරුවරයා, පුම්බපිටිය	1 0 10

අංකය : Q 4617/LRO/APL/1106B.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමා තෝරා ගෙන යුතුය) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1953ක්වූ මාර්තු මස 26වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සාමාන්‍ය ලේකම්තුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නො. A 3,419. ගම—සියගිරිපොයාඩ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන් නා.	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	සියගිරිපොයාඩ	පොල් ඉඩම්	ජී. ඒ. මරසිංහ, "කැල්විලි හවුස්", වරවිපාර, කොල්ලුපිටිය	0 3 3
2	එම	එම	එම	0 0 5
3	එම	එම	එම	0 0 8
එකතුව				0 3 16

අංකය : Q. 4630/LRO/APL 265.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමා තෝරා ගෙන යුතුය) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1953ක්වූ අප්‍රේල් මස 6 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සාමාන්‍ය ලේකම්තුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නො. A 3,284. ගම—අඵත්තමංචෝගමුව

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන් නා.	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දෙල්ගහලත්ත	අවුරුදු 30 වූ පොල් ඉඩම්	ඩී. අර්. ඇම්. රජපක්‍ෂ, මානලේ සහ මිචලේ රජයේ මතු, මානලේ	0 2 38
2	එම	එම	එම	3 1 14
3	එම	අඹ පාර	එම	0 0 9
එකතුව				4 0 21

අංකය : Q. 4636/LRO/APL 5840.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමා තෝරා ගෙන යුතුය) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1953ක්වූ මැයි මස 2 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සාමාන්‍ය ලේකම්තුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නො. A 3,379. ගම—කිලිලපිටිය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන් නා.	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මැලිමදෙල්ලගහලත්ත, පහගත්මත්ත, දෙල්ගහලත්ත, දච්චාගහලත්ත, භාරගහලත්ත (දුන් ගාමනාම පහගත්මත්ත)	අවුරුදු 35 වූ පොල් ඉඩම් සහ මැලිකට නැති මැලිකිලිය	ජී. ඒ. දෙත් නිකලස්, හැදල ස්ප්‍රිතාලය, මත්තල	4 2 36
2	පහගත්මත්ත	අවුරුදු 35ක් පමණ වූ පොල් ඉඩම්	එම	0 0 31
එකතුව				4 3 27

L. D.—B 49/50.

LB. 2196—LRO/APL 5632/J/LLD/349/53.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිත වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා හෝරැම් ගතයුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලාම නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1953 ක් වූ ජුනි මස 18 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලත්තුලාම, ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් ජලයේ නොමිලය A 1,448. ගම්—කපුගම බවතිර

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.රු.ප.
1	මහලේන	අවුරුදු 30-50 ක් කල් වූ පොල් වත්තක්, බිඳුම් ද සාදනු ලැබූ දෙකක්ද, පොල් අතු සෙවිලිකරනු මැවිලි කිරීම සාදනු ලබන ඉඩම්	කේ. එම්. සිතේන්ද්‍ර සිල්වා,	10 0 35
2	එම	අවුරුදු 30-50 ක් කල් වූ පොල් වත්තක්, පොල්ගස් 43 ක්ද, කපුගස් 4 කිණි	එම	0 2 10
				එකතුව .. 10 3 5

Ref. No. LRO/APL 800/LA 3494

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිත වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා හෝරැම් ගතයුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලාම නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

දැනුම්දෙනලද්දේ, ඇස්. ඇල්. අලිසංසා, ස්වාමීන් ලේකම්තුමා.

පී. ඩී. මුලත්තුලාම, ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,

මේ 1953 ක් වූ අප්‍රේල් මස 29 වැනි දින කොළඹදීය.

අවශ්‍යතා ගම්පිහියමේ නො. 62 කේ අතිරේක නො. 1 ගම්— සුදුසකුරුගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම් කීයත්තා	ප්‍රමාණය, අ.රු.ප.
165	කෙදරවෙල ප්‍රීදනාවපරුල	මඩකුඹුර	කේ. විනිට්, සුදුසකුරුගම, පල්ලේපොල	0 0 3
166	එම	එම	එම	0 1 14
				එකතුව .. 0 1 17

L. D.—B 49/50,

1950 අංක 9 දරණ අණුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කර්තෘ දිනෙකින් පසු අණුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුමට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) මේ 1953 ක් වූ අගෝස්තු මස 8 වැනි දින ප්‍රවිභාග 9 ට කර්තෘ කවිච්චන්ද්‍ර පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද කමන්ගේ ජ්‍යෙෂ්ඨ මා ඉදිරියට එමග යුතුයි;
  - (ආ) ක ද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් මේ 1953 ක් වූ ජූලි මස 28 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳී පිළිවෙලකින් විස්තර ගත මෙමා මා වෙත (විටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මේ 1953 ක් වූ ජුනි මස 29 වැනි දින කර්තෘ කවිච්චන්ද්‍රය.

කර්තෘ දිනෙකින් පසු අණුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

උප ලේඛනය

මූලික පලයේ නො. A 3,278. ගම්—බවිටගල

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.රු.ප.
1	නවතිගලදෙකිය සහ නවතිගල දෙකිය නො. 1 උල්ල	රබර්, කුඹුරු, පොල්, කොස්, අඹ සහ කොට්ටන්, ගාස්, අඹපාරක කොටසක්ද තිබෙන ඉඩම්	පන්විල වීදනගේ දියෝස් සිකෙසා, වැලිකැවිය, බවිට ගල, මතුගම	2 3 38
2	නවතිගලදෙකිය	රබර්	එම	0 2 7
				එකතුව .. 3 2 5

L. D.—B 49/50.

No. LD. 4723/LRO/APL 5990A/J/LLD/263/53.

1950 අංක 9 දරණ අණුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහකුඹුර දිනෙකින් පසු අණුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුමට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) මේ 1953 ක් වූ අගෝස්තු මස 11 වැනි දින ප්‍රවිභාග 10.15 ට මහකුඹුර කර්තෘ කවිච්චන්ද්‍ර පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද කමන්ගේ ජ්‍යෙෂ්ඨ මා ඉදිරියට එමග යුතුයි;

(අ) නවද එස් පෙතිසිවන නැතැත්තා පිසින් වම් 1953ක්වූ අගෝස්තු මස 4 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

මේ 1953ක්වූ ජූනි මස 23 වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ම. රජන් රසිරි, මහනුවර දිනුකකරයේ අණුවෙහි උප ඒජන්තතුමා.

**උප ලේඛනය**  
මූලික පලාතේ නො. A 1,932. ගම—බන්ගොඩ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය අ. රූ. ප.
1	ගල්පහිඳුගුරු	අවුරුදු 100ක් පමණකු වූ කුඹුරු	ඒ. ඩීන්, භාගොල්ල පැක්වේරිය, දක්කුරේ, කවුගන්නාම	0 0 28
2	එම	එම	එම	0 0 38
3	එම	එම	එම	0 0 19
4	එම	එම	එම	0 0 9
එකතුව				0 2 14

L. D.—B 49/50.

No. LD 4726/LRO/APL 5295—J/LLD/260/53.

1950 අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිනුකකරයේ අණුවුව උප ඒජන්ත නැතැත්තා වෙස්වින් රජන් රසිරි වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපනතේ අවධානයටත් සඳහා අණුවුව ගැනීමට අදහස්කරනු ලැබේ;
- (2) එස් ගැනීමට අදහස්කරන ඉඩම් මෙහෙයවීමේ වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එස් ගත්ට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—  
(අ) මේ 1953ක් ) අගෝස්තු මස 11 වෙනි දින පුළුගා 10.40ට මහනුවර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙතිසිවිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමුත් ඒජන්ත කෙනෙක් එස් මා ඉදිරියට එම සුභාසි;
- (ආ) නවද එස් පෙතිසිවන නැතැත්තා පිසින් වම් 1953ක්වූ අගෝස්තු මස 4 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (වටපත් දෙකක් සහිත) ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

මේ 1953ක්වූ ජූනි මස 23 වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ම. රජන් රසිරි, මහනුවර දිනුකකරයේ අණුවෙහි උප ඒජන්තතුමා.

**උප ලේඛනය**  
මූලික පලාතේ නො. A 1,923. ගම—කොහල්වල

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	උස්පනාවේවත්ත	ස්ඵර උනාබතැනිල්ලක කොටසකින් සුක්ක ඉඩම	ගම්පොල පොලිසියෙහි නියුක්ත පී. ඊ. කොටුවෙහි	0 0 4
2	උස්පනාවේවත්ත	රත් සහ වත්ත අවුරුදු 30ක් පමණවේ එහි තුළ ස්ඵර ගොඩනැගිල්ලක උනාබසක් තිබේ	එම	0 2 32
3	එම	මුහුණිමි	එම	0 0 4
එකතුව				0 3 0

L. D.—B. 49/50.

No. LD 4447/A/LRO/APL 1102/J/AL/1944.

1950 අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිනුකකරයේ අණුවුව උප ඒජන්ත නැතැත්තා වෙස්වින් රජන් රසිරි වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපනතේ අවධානයටත් සඳහා අණුවුව ගැනීමට අදහස්කරනු ලැබේ;
- (2) එස් ගැනීමට අදහස්කරන ඉඩම් මෙහෙයවීමේ වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එස් ගත්ට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—  
(අ) මේ 1953ක්වූ අගෝස්තු මස 11 වෙනි දින පුළුගා 9.45ට මහනුවර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙතිසිවිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමුත් ඒජන්ත කෙනෙක් එස් මා ඉදිරියට එම සුභාසි;
- (ආ) නවද එස් පෙතිසිවන නැතැත්තා පිසින් වම් 1953ක්වූ අගෝස්තු මස 4 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (වටපත් දෙකක් සහිත) ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

මේ 1953ක්වූ ජූනි මස 23 වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ම. රජන් රසිරි, මහනුවර දිනුකකරයේ අණුවෙහි උප ඒජන්තතුමා.

**උප ලේඛනය**  
මූලික පලාතේ නො. A 1,697. ගම—වෑවල

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ලියන්කොල්ලවත්ත	අවුරුදු 22ක් පමණකු වූ හේ, අවුරුදු 18ක් පමණකු වූ කොස් ගසක්ද තිබේ	අකුරණ මුලුකොහොතුන්ගේ පදිංචි කේ. ඒ. සෙසියදු මොහමම්දු මිදුනේ, අරවිමි	0 2 17
2	පල්ලියේකොඩැල්ලවත්ත කොහොත්තිවත්ත	අවුරුදු 22ක් පමණකු වූ හේ, අවුරුදු 7ක් පමණකු වූ පොල් සහ අවුරුදු 25ක් පමණකු වූ පුළුන් වගාම් ඇති ඉඩම සහ කුඹුරු	එම	1 2 34
3	එම	අවුරුදු 5ක් පමණකු වූ පොල්ගසක්ද, අවුරුදු 25ක් පමණකු වූ පුළුන් ගස් 22ක්ද ඇති ඉඩම	එම	0 0 5
එකතුව				2 1 16

L. D.—B 49/50.

No. LD. 4725/LRO/APL/3636/J/LLD/276/53.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් බස්වත් රේන් රැඳවි වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සහ පහත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් මෙහි සඳහන් වන්නේ උඩාගැනීම සඳහා මා මෙහෙයුම් අධිකාරියට ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) මිලී 1953ක්දී අගෝස්තු මස 11 වෙනි දින පූර්ණය 9.15ට මහනුවර කවිච්චේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
  - (ආ) කවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසිත් මිලී 1953ක්දී අගෝස්තු මස 4 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා මෙහෙයුම් (පවසන් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිලී 1953ක්දී ජූලි මස 23 වෙනි දින මහනුවර කවිච්චේරියේ දීය. ම. රේන් රැඳවි, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය		මූලික ප්ලානයේ නො. A 1,935. ගම—ආබ්දෙහිය		ප්‍රමාණය,
නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ	අ. රූ. ප.
1	උඩාගැනීම, උඩාගැනීමේ උපකරණ	කුඹුර සහ සේන	මාග්‍රිගොඩ පල්ලේවල අබ්දෙහියේ පදිංචි දෙයේ ප්‍රමිත දිසානායක හාමිගේ	0 3 38.3
2	උඩාගැනීමේ උපකරණ	සේන	එම	0 0 11.5
4	එම	එම	එම	0 0 4.4
එකතුව				1 0 14.2

L. D.—B 49/50.

No. LD. 4232/LRO/APL/2533/J/AL/551.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් බස්වත් රේන් රැඳවි වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සහ පහත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් මෙහි සඳහන් වන්නේ උඩාගැනීම සඳහා මා මෙහෙයුම් අධිකාරියට ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) මිලී 1953ක්දී අගෝස්තු මස 11 වෙනි දින පූර්ණය 9.30ට මහනුවර කවිච්චේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
  - (ආ) කවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසිත් මිලී 1953ක්දී අගෝස්තු මස 4 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා මෙහෙයුම් (පවසන් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිලී 1953ක්දී ජූලි මස 23 වෙනි දින මහනුවර කවිච්චේරියේ දීය. ම. රේන් රැඳවි, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය		මූලික ප්ලානයේ නො. A 1,521. ගම—දිප්පිටිය		ප්‍රමාණය,
නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ	අ. රූ. ප.
1	අබ්දෙහි පිහිල්ලේ සේන	අබ්දෙහි 20ක් පමණකු වේ සහ පූර්ණ 10-15 පමණකු කොස්	අලවතුගොඩ දිප්පිටියේ පදිංචි ඒ. ඇම්. අප්පුහාමි	0 1 35
2	එම	අබ්දෙහි 20ක් පමණකු වේ	එම	0 0 6
එකතුව				0 2 1

L. D.—B 49/50.

LA/7393/LRO/APL/4107 & 4107A/J/AL/1488.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සහ පහත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් මෙහි සඳහන් වන්නේ උඩාගැනීම සඳහා මා මෙහෙයුම් අධිකාරියට ඉදිරිපත් කළ යුතුයි;
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) මිලී 1953ක්දී අගෝස්තු මස 3 වෙනි දින පූර්ණය 9.30ට කුරුණෑගල කවිච්චේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
  - (ආ) කවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසිත් මිලී 1953ක්දී ජූලි මස 27 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා මෙහෙයුම් ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිලී 1953ක්දී ජූලි මස 29 වෙනි දින කුරුණෑගල කවිච්චේරියේ දීය. ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය		නො. 310 දරණ අවසාන ගම් මැනීමේ සිතියමේ දෙවෙනි අතිරේකය ගම—මැරහැර		ප්‍රමාණය,
නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ	අ. රූ. ප.
79	බැම්බේකුඹුර	කුඹුර	දන්කොටුවේ හල්දඹුවාගේ පදිංචි බිලිලි. කෙරේසා ප්‍රනාන්දු මැනිය	1 1 22
80	ගම්බස්මේකුඹුර	එම	එම	1 0 20
එකතුව				2 1 31

**அரசாட்சியாரின் தேள்வைக்காடிய காணி விளம்பரங்கள்**

இலக்கம் : LA 7670/J/TW/2648

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தல் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுவக தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும எனறும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புலுசி பண்டா புலவஞ்சலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம ஜூன் மீ 5 ந வ.

பி. பி. புலவஞ்சலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி,  
எஸ் எவ அமரசிங்க,  
நிர்ந்தர காரியதரிசி.

மாகாண ஏசண்டின் இலக்கம் LA 7670  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/2648

**காணியின் விபரம்**

குருணாகல் டிஸ்திரிக் ஹிரியால் அதபத்து மஹலப்பொட எகொட கொறணியில் நெல்லு, தம்பகலை எனறும் கிராமங்களிலுள்ள கீழ வரும் காணித் துணைகளுக்கு எல்லைகள் —

குணம்	காணியின் பெயர்	விசாலம் ஏ. ரு. ப.	எல்லைகள்
1	பனசலவத்த	0 0 36	வடக்கு நெல்வகடுபோகும் கிராமச் சங்க ரேட்டர் கீழ்க்கு அதே காணியில் ஒரு பாகம் தெற்கு விலாகடுபொத, கனேவத்த ரேட்டர் மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்
2	பனசலவத்த	0 1 23	வடக்கு ரெயில்டே காணி கீழ்க்கு கனேவத்த-மஹவ ரேட்டர் தெற்கு விலாகடுபொத, கனேவத்த ரேட்டர் மேற்கு அதே காணியில் ஒரு பாகம்
3	பினவத்த	0 0 17	வடக்கு பினகுமபுற எனறும் நெல்வயல கீழ்க்கு அதே காணியின் ஒரு பாகம் தெற்கு நெல்வகடு போகும் கிராமச் சங்க ரேட்டர் மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்
4	பினகுமபுற	0 0 6	வடக்கு அதே காணியின் ஒரு பாகம், நெல்வயல கீழ்க்கு அதே காணியின் ஒரு பாகம், நெல்வயல தெற்கு பினகுமபுற மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்
5	பனசலவத்த	0 0 10	வடக்கு அதே காணியின் பாகம், பனசலவத்த கீழ்க்கு அதே காணியின் பாகம் தெற்கு பினகுமபுற மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்
6	பனசலவத்த	0 0 4	வடக்கு பனசலவத்த கீழ்க்கு பனசலவத்த தெற்கு கனேவத்த-மஹவ ரேட்டர் மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்
7	மஹபிடிய	0 0 4	வடக்கு கனேவத்த-மஹவ ரேட்டர் கீழ்க்கு புகையிரத காணி தெற்கு புகையிரத காணி மேற்கு அதே காணியின் பாகம்
8	மஹபிடிய	0 0 3	வடக்கு கனேவத்த-மஹவ ரேட்டர் கீழ்க்கு கனேவத்த-மஹவ ரேட்டர் தெற்கு எம் ரதோறாபிக்ருரிய காணி மேற்கு அதே காணியின் ஒரு பாகம்
9	மஹபிடிய	0 0 3	வடக்கு கனேவத்த-மஹவ ரேட்டர் கீழ்க்கு எச் எம் கபுறாறாபிக்ருரிய காணி தெற்கு அதே காணியின் ஒரு பாகம் மேற்கு அதே காணியின் ஒரு பாகம்
10	மஹபிடிய	0 0 3	வடக்கு கனேவத்த-மஹவ ரேட்டர் கீழ்க்கு எஸ் எம் புனசிபண்டாவுடைய காணி தெற்கு அதே காணியின் ஒரு பாகம் மேற்கு அதே காணியின் ஒரு பாகம்
11	மஹபிடிய	0 0 2	வடக்கு கனேவத்த-மஹவ ரேட்டர் கீழ்க்கு எஸ் எம் புனசிபண்டாவுடைய காணி தெற்கு அதே காணியின் ஒரு பாகம் மேற்கு எஸ் டி ஹரமாளில் அபபுறாபிக்ருரிய காணி
12	ஆ	0 0 12	வடக்கு கனேவத்த-மஹவ ரேட்டர் கீழ்க்கு அபயசிங்ஹு பெனடி மெனிககாவுக்ருரிய காணி தெற்கு அதே காணியின் ஒரு பாகம் மேற்கு ஜேயில் அபபுறாபிக்ருரிய காணி
13	பீகஹமுலஹேன	0 0 10	வடக்கு கனேவத்த-மஹவ ரேட்டர் கீழ்க்கு எஸ் டி ஹரமாளில் அபபுறாபிக்ருரிய காணி தெற்கு ஆர் ஏ மாடினிக்ருறோவுக்ருரிய காணி மேற்கு ஆர் ஏ. மாடினிக்ருறோவுக்ருரிய காணி
14	பீகஹமுலஹேன	0 0 8	வடக்கு கனேவத்த-மஹவ ரேட்டர் கீழ்க்கு ஜேயில் அபபுறாபிக்ருரிய காணி தெற்கு அதே காணியின் ஒரு பாகம் மேற்கு எஸ் எபிலோரில் அபபுறாபிக்ருரிய காணி

தண்ண	காணியின பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.	எல்லைகள்
15	மீகஹழலதேன	0 0 3	வடக்கு கனேவத்த-மஹவ ரேட்டே கிழக்கு ஆர். ஏ. மாடின சிஞ்சோவுக்குரிய காணி தெற்கு அதே காணியின ஒரு பாகம் மேற்கு ஆர். ஏ. ஹெலென் நோனாவுக்குரிய காணி
16	மீகஹழலதேன	0 0 3	வடக்கு கனேவத்த-மஹவ ரேட்டே கிழக்கு எஸ். ஏ. பிலோரிஸ் அபபுஹாமிக்குரிய காணி தெற்கு அதே காணியின ஒரு பாகம் மேற்கு ஆர். டீ. ஹரமான்ல அபபுஹாமிக்குரிய காணி
17	கனேவெலயில்லாவ	0 0 6	வடக்கு கனேவத்த-மஹவ ரேட்டே கிழக்கு ஆர். ஏ. ஹெலென் நோனாவுக்குரிய காணி தெற்கு அதே காணியின ஒரு பாகம் மேற்கு நெல் வயல்
18	வத்தகே	0 0 7	வடக்கு அதே காணியின ஒரு பாகம் கிழக்கு எஸ். ஜி. ஆரோனசிஞ்சோவுக்குரிய காணி தெற்கு கனேவத்த-மஹவ ரேட்டே மேற்கு முருதல்கம குளம்
19	வில்லதலகஹவத்த	0 0 5	வடக்கு புகையிரத காணி கிழக்கு புகையிரத காணி தெற்கு கனேவத்த-மஹவ ரேட்டே மேற்கு டிபிளபு இலபெலஹாமியின காணி
20	கனேபொல	0 0 12	வடக்கு கனேவத்த-மஹவ ரேட்டே கிழக்கு எஸ். டீ. ஹரமான்ல அபபுஹாமிக்குரிய காணி தெற்கு அதே நெல் வயலின ஒரு பாகம் மேற்கு எ. ஈ. பெரேராவுக்குரிய கல்வெடியாவத்த
21	கல்வெடியாவ	0 0 24	வடக்கு கனேவத்த-மஹவ ரேட்டே கிழக்கு நெல் வயல் தெற்கு அதே காணியின ஒரு பாகம் மேற்கு ஆர். எம். புனசிபண்டாவின் காணி
22	தம்பகல்லவத்த	0 0 25	வடக்கு எச். ஜே. பெரேராவுக்குரிய காணி கிழக்கு அதே காணியின ஒரு பாகம் தெற்கு ஆர். எம். புனசிபண்டாவின் காணி மேற்கு அதே காணியின ஒரு பாகம்
23	ஷே	0 0 23	வடக்கு ஸ்ரீமதி ஜி. கொடெல்லகேவுக்குரிய காணி கிழக்கு கனேவத்த-மஹவ ரேட்டே தெற்கு எ. ஈ. பெரேராவுக்குரிய காணி மேற்கு அதே காணியின ஒரு பாகம்
24	தம்பகல்ல எஸரேட்	0 0 16	வடக்கு ஜேமிஸ் அபபுஹாமிக்குரிய காணி கிழக்கு அதே காணியின ஒரு பாகம் தெற்கு ஆர். எம். புனசிபண்டாவின் காணி மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டே
25	ஷே	0 0 13	வடக்கு ஸ்ரீமதி கொடெல்லகேவுக்குரிய காணி கிழக்கு கனேவத்த-மஹவ ரேட்டே தெற்கு ஆர். எம். புனசிபண்டாவின் காணி மேற்கு அதே காணியின ஒரு பாகம்
26	யோகமுலெலபுரன	0 0 11	வடக்கு ஸ்ரீமதி கொடெல்லகேவுக்குரிய காணி கிழக்கு அதே காணியின ஒரு பாகம் தெற்கு ஜே. எச். பெரேராவுக்குரிய காணி மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டே
27	யோகமுலவத்த	0 11 2	வடக்கு ஸ்ரீமதி எச். ஜே. பெரேராவுக்குரிய காணி தெற்கு ஜோன அபபுஹாமிக்குரிய காணி கிழக்கு கனேவத்த-மஹவ ரேட்டே மேற்கு ஜோன அபபுஹாமிக்குரிய காணி
28	ஷே	0 1 34	வடக்கு ஸ்ரீமதி எச். ஜே. பெரேராவுக்குரிய காணி கிழக்கு அதே காணியின ஒரு பாகம் தெற்கு ஜேமிஸ் அபபுஹாமிக்குரிய காணி மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டே
29	தம்பகல்ல எஸரேட்	0 0 24	வடக்கு கிராமங்க ரேட்டே கிழக்கு அதே காணியின ஒரு பாகம் தெற்கு ஸ்ரீமதி கொடெல்லகேவுக்குரிய காணி மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டே
30	ஷே	0 0 22	வடக்கு அரசாங்கத்துக்குரிய காணி கிழக்கு கனேவத்த-மஹவ ரேட்டே தெற்கு ஸ்ரீமதி கொடெல்லகேவுக்குரிய காணி மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டே
31	தம்பகல்லவத்த	0 0 6	வடக்கு அரசாங்க காணி கிழக்கு கனேவத்த-மஹவ ரேட்டே தெற்கு வாயக்காலுக்கென சேமிக்கப்பட்ட காணி மேற்கு அதே காணியின ஒரு பாகம்
32	தம்பகல்ல எஸரேட்	0 1 26	வடக்கு எச். எம். உக்ரபண்டாவின் காணி கிழக்கு அதே காணியின ஒரு பாகம் தெற்கு ஸ்ரீமதி எச். ஜே. பெரேராவுக்குரிய காணி மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டே
33	ஷே	0 1 26	வடக்கு எக். எம். உக்ரபண்டாவின் காணி கிழக்கு கனேவத்த-மஹவ ரேட்டே தெற்கு அரசாங்க காணி மேற்கு அதே காணியின ஒரு பாகம்





නුண்ண	කාணியின் பெயர்	விசாலம் அ. நூ. ப.	பரணைகா
53	கந்தலெல்குப்புற	0 0 10	வடக்கு ரீ ரதனபாலவுக்குரிய பனசலவத்த கிழக்கு அதே காணியின் ஒரு பாகம் (நெல் வயல) தெற்கு எஸ் டி வை எம் டி.கிரிபண்டாவுக்குரிய காணி மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்
54	ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 36	0 0 11	கிழக்கு கே ஏ ரதனபாலவுக்குரிய 35 ம துண்டு கிழக்கு அதே காணியின் ஒரு பாகம் தெற்கு நெல் வயல மேற்கு அதே காணியின் ஒரு பாகம்
55	பனசலவத்த	0 0 23	வடக்கு : ரீ ரதனபாலவுக்குரிய நெல் வயல கிழக்கு அதே காணியின் ஒரு பாகம் தெற்கு எஸ் டி வை எம் டி.கிரிபண்டாவுக்குரிய நெல் வயல மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்
56	பனசலகுப்புற	0 0 3	வடக்கு டபிள்யூ ஏ. பிரேமரத்தனவுக்குரிய 68 ம துண்டு கிழக்கு அதே நெல்வயலின் ஒரு பாகம் தெற்கு பனசலவத்த மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்
57	ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 35	0 0 9	வடக்கு பீ ஜோஜினுடைய ஆரம்பப்பட குடியேற்ற துண்டு 23 கிழக்கு கனேவத்த-மஹவ ரேட்டர் தெற்கு டபிள்யூ பீ செலெஸ்தவாவின் 36 ம துண்டு மேற்கு அதே காணியின் ஒரு பாகம்
58	ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 23	0 0 9	வடக்கு பீ. ஜோஜினுடைய ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 23 கிழக்கு கனேவத்த-மஹவ ரேட்டர் தெற்கு டபிள்யூ பீ செலெஸ்தவாவின் 36 ம துண்டு மேற்கு அதே காணியின் ஒரு பாகம்
59	ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 68	0 0 9	வடக்கு : ஆர் கே ஜூலிசினுடைய ஆரம்பப்பட குடியேற்ற துண்டு 67 கிழக்கு அதே காணியின் ஒரு பாகம் தெற்கு ரீ ரதனபாலவுக்குரிய பனசல குப்புற மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்
60	ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 67	0 0 9	வடக்கு : டி. வி.லியங்குக்குரிய ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 65 கிழக்கு அதே காணியின் ஒரு பாகம் தெற்கு ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 68 மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்
61	ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 65	0 0 17	வடக்கு : டி. ஹெனதிரிகுடைய ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு கிழக்கு அதே காணியின் ஒரு பாகம் தெற்கு ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 67 மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்
62	ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு	0 0 6	வடக்கு : கோனாத்தெனிய எஸ் கிழக்கு அதே காணியின் ஒரு பாகம் தெற்கு : டி. வி.லியங்குக்குரிய 65 ம துண்டு மேற்கு அதே காணியின் ஒரு பாகம்
63	ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு	0 0 10	வடக்கு : டபிள்யூ ஜி. அபுஹாமிக்குரிய ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 43 கிழக்கு கனேவத்த-மஹவ ரேட்டர் தெற்கு அரசாங்கக் காணி மேற்கு அதே காணியின் ஒரு பாகம்
64	ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு	0 0 14	வடக்கு : டி. ஏ ஜோனசினுக்குரிய ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 34 கிழக்கு அதே காணியின் ஒரு பாகம் தெற்கு கொமதிய எஸ் மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்
65	ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 43	0 0 30	வடக்கு ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 8, எச் ஏ ஜேயில் அபுஹாமிக்குரியது கிழக்கு கனேவத்த-மஹவ ரேட்டர் தெற்கு கோவினுக்குரிய காணி மேற்கு அதே காணியின் ஒரு பாகம்
66	ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 34	0 0 7	வடக்கு எச் எம் டி.கிரிமெனிக்காவுக்குரிய ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 26 கிழக்கு அதே காணியின் ஒரு பாகம் தெற்கு எஸ் ரீ ஜோனசினுக்குரிய ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்
67	ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 26	0 0 9	வடக்கு ஜே எம் மஹசேனவுக்குரிய 25 ம துண்டு கிழக்கு அதே காணியின் ஒரு பாகம் தெற்கு டி பீ ஜோனசினுக்குரிய 34 ம துண்டு மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்
68	ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 8	0 0 15	வடக்கு ஜே ஏ. தாவித்கினுக்குரிய ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு "A" கிழக்கு கனேவத்த-மஹவ ரேட்டர் தெற்கு : டபிள்யூ ஜி அபுஹாமிக்குரிய 43 ம துண்டு மேற்கு அதே காணியின் ஒரு பாகம்
69	ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு 25	0 0 10	வடக்கு : பீ தொன பேலிஸ்குக்குரிய ஆரம்பப்படத்த குடியேற்ற துண்டு I கிழக்கு அதே காணியின் ஒரு பாகம் தெற்கு எச் எம் டி.கிரிமெனிக்காவுக்குரிய 26 ம துண்டு மேற்கு கனேவத்த-மஹவ ரேட்டர்

නුண்ண	කාணියිසා பெயர்	විசාලය ஏ ரு ப	எலலைகள்
70	ஆரம்பப்படாத குடியேற்ற துண்டு 1	0 0 10	வடக்கு சிமியன பொன்னுறுவுக்குரிய ஆரம்பப்படாத குடியேற்ற துண்டு 4 கிழக்கு அதே காணியின் ஒரு பாகம் தெற்கு : ஜே எம் மஹசேனவுக்குரிய 25 ம துண்டு மேற்கு : கனேவத்த-மஹவ ரோட்டு
71	ஆரம்பப்படாத குடியேற்ற துண்டு " A	0 0 17	வடக்கு அரசாங்க காணி கிழக்கு கனேவத்த-மஹவ ரோட்டு தெற்கு எ. எ. ஜேயில் அபபுஹாமிக்குரிய 8 ம துண்டு மேற்கு அதே காணியின் ஒரு பாகம்
72	ஆரம்பப்படாத குடியேற்ற துண்டு 4	0 0 10	வடக்கு பாதைகளை சேமிக்கப்பட்ட காணி கிழக்கு அதே காணியின் ஒரு பாகம் தெற்கு பீ தொன பேலிலுக்குரிய ஆரம்பப்படாத குடியேற்ற துண்டு மேற்கு கனேவத்த-மஹவ ரோட்டு
73	ஆரம்பப்படாத குடியேற்ற துண்டு	0 0 15	வடக்கு அரசாங்க காணி கிழக்கு அதே காணியின் ஒரு பாகம் தெற்கு பாதைகளை சேமிக்கப்பட்ட காணி மேற்கு கனேவத்த-மஹவ ரோட்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணித்துண்டுகள் ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அந்நகர எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுபெண்டா புலங்குலம் ஆகிய நான்கு இடங்களில் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம ஜூன் (மே) வைகாசிமீ 8 ந ட

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலுவலர் இலத்திரிக் எசுனெவின் இலக்கம் LP 6479  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/1824

காணியின் விபரம்

காலி டிஸ்த்ரிக்டில், வெல்லப்பொட பத்தலில் டெலவத்த, கொடகம் எனனும் கிராமங்களினால் இருபத்தாறு துண்டுகள், இன்னும் விபரமாய் கீழே காட்டியுள்ளன —

- (1) நடக்கவைத்தயினால் 1 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எலலைகள் —  
வடக்கு அதே காணியில் கொஞ்சம்,  
கிழக்கு ஷெ  
மேற்கு ஷெ  
தெற்கு வண்டிபாதை
- (2) டறவதுவிடயினால் 2 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எலலைகள் —  
வடக்கு வண்டிபாதை,  
கிழக்கு அதே காணியில் கொஞ்சம்,  
தெற்கு ஷெ  
மேற்கு ஷெ
- (3) விடானகேயித்தயினால் 7 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எலலைகள் —  
வடக்கு அதே காணியில் கொஞ்சம்,  
கிழக்கு ஷெ  
தெற்கு ஷெ  
மேற்கு ஷெ
- (4) பாலகேவத்தயினால் 3 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எலலைகள் —  
வடக்கு அதே காணியில் கொஞ்சம்,  
கிழக்கு ஷெ  
மேற்கு ஷெ  
தெற்கு அடிப்பாதை
- (5) பொருளபொடவத்தயினால் 6 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எலலைகள் —  
வடக்கு வண்டிபாதை,  
கிழக்கு அதே காணியில் கொஞ்சம்,  
தெற்கு ஷெ  
மேற்கு ஷெ
- (6) கொப்பறவத்தயினால் 8 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எலலைகள் —  
வடக்கு மறடானவத்த எனனும் காணி,  
கிழக்கு அதே காணியில் கொஞ்சம்,  
தெற்கு ஷெ  
மேற்கு ஷெ
- (7) நடாவத்தயினால் 9 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எலலைகள் —  
வடக்கு வண்டிபாதை,  
கிழக்கு அதே காணியில் கொஞ்சம்,  
தெற்கு ஷெ  
மேற்கு ஷெ
- (8) பமுனுவத்தயினால் 4 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எலலைகள் —  
வடக்கு அதே காணியில் கொஞ்சம்,  
தெற்கு ஷெ  
கிழக்கு வண்டிபாதை,  
மேற்கு வபே எல்
- (9) பண்டியவத்தயினால் 7 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எலலைகள் —  
வடக்கு அதே காணியில் கொஞ்சம்,  
மேற்கு ஷெ  
கிழக்கு வண்டிபாதை,  
தெற்கு ஷெ

- (10) சரப்பு படினசனைவததயினால் 3 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —  
 வடகரு பண்டியவதத,  
 கிழகரு . போகஹவதத,  
 மேறகு . அதே காணியில் கொஞ்சம,  
 தெறகு னெ
- (11) போகஹவததயினால் 6 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் .—  
 வடகரு அதே காணியில் கொஞ்சம,  
 தெறகு னெ  
 மேறகு . னெ  
 கிழகரு . அடிபாதை
- (12) ஹெட்டிவததயினால் 6 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —  
 - வடகரு போகஹவதத,  
 கிழகரு பகமீகஹவதத,  
 தெறகு கிராமபாதையும், பகமீகஹவததயும்,  
 மேறகு அதே காணியில் கொஞ்சம
- (13) இம்பொடவததயினால் 1 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் :—  
 வடகரு அடிபாதை,  
 கிழகரு . அதே காணியில் கொஞ்சம,  
 மேறகு வண்டிபாதை,  
 தெறகு . னெ
- (14) இரமுடுகஹவததயினால் 2 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் :—  
 வடகரு . அடிபாதை,  
 கிழகரு வண்டிபாதை,  
 தெறகு னெ  
 மேறகு . னெ
- (15) பெலேனேவததயினால் 1 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு. எல்லைகள் :—  
 வடகரு அதே காணியில் கொஞ்சம,  
 மேறகு . னெ  
 தெறகு . னெ  
 கிழகரு வண்டிபாதை.
- (16) பெலேனேவததயினால் 2 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு. எல்லைகள் .—  
 வடகரு . அடிபாதை,  
 கிழகரு வண்டிபாதை,  
 தெறகு னெ  
 மேறகு . அதே காணியில் கொஞ்சம.
- (17) பெலேனேவததயினால் 2 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு. எல்லைகள் :—  
 வடகரு வண்டிபாதை,  
 கிழகரு னெ  
 தெறகு னெ  
 மேறகு . னெ
- (18) கஹவகஹவததயினால் 5 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு. எல்லைகள் :—  
 வடகரு : டல்கஹவதத,  
 கிழகரு . டோசகேவததயும் அதே காணியில் கொஞ்சமும்,  
 தெறகு பிலினகஹவதத,  
 மேறகு கிராம பாதையும், அமபகஹவததயும்.
- (19) பிலினகஹவததயினால் 3 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —  
 வடகரு . அதே காணியில் கொஞ்சம,  
 கிழகரு னெ  
 தெறகு . வண்டிபாதை,  
 மேறகு னெ
- (20) டல்கஹவததயில் 6 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு. எல்லைகள் .—  
 வடகரு அதே காணியில் கொஞ்சம,  
 கிழகரு . னெ  
 தெறகு . னெ  
 மேறகு வண்டிபாதை
- (21) லிண்டமுலவததயினால் 5 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு. எல்லைகள் .—  
 வடகரு . அதே காணியில் கொஞ்சம,  
 தெறகு னெ  
 மேறகு னெ  
 கிழகரு வண்டிபாதை
- (22) பொருளுபெட்டவதத, மண்டேவததயும், மண்டேவததயினால் 10 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —  
 வடகரு : லிண்டமுலவதத,  
 கிழகரு அதே காணியில் கொஞ்சம,  
 தெறகு பகனிகஹவதத அல்லது கபுகேவதத,  
 மேறகு : டல்கஹவதத.
- (23) டொம்பகஹவதத அல்லது பகனிகஹவதத அல்லது கபுகேவததயினால் 20 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு. எல்லைகள் —  
 வடகரு : மண்டேவதத-பொருளவதத,  
 கிழகரு . கலகாவவததாவும அல்லியாகேவததாவும,  
 தெறகு தியபெடியவதத,  
 மேறகு . அதே காணியில் கொஞ்சம,
- (24) கொறகஹவததயினால் 7 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு. எல்லைகள் —  
 வடகரு : அதே காணியில் கொஞ்சம,  
 தெறகு : னெ  
 மேறகு னெ  
 கிழகரு . வண்டிபாதை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௫௩ (ஜூன்) ஆனிமீ 8 ந உ.

பீ பி புலங்குலம்,  
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்

காணி, கரணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : } Q 4329/J/TW/2426

காணியின் விபரம்.

(1) கொழும்பு டிஸ்திரிக், ஹேவகம் கோறள, ஆற்றிகல்-ஹனவெலபுறம் எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 16 போச்சல விசாலமுள்ள பலமுலவத்த எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : கொழும்பு-அவிசாவெல லோ லெவல் ரோடும்,  
கிழக்கு : கொழும்பு-அவிசாவெல லோ லெவல் ரோடும், அதே காணியின் பகுதியும்,  
தெற்கு : அதே காணியின் பகுதி,  
மேற்கு : பலமுலல்

(2) கொழும்பு டிஸ்திரிக், ஹேவகம் கோறளவில், ஆற்றிகல்-ஹனவெலபுறம் எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 33 பேச்சல விசாலமுள்ள பல்முலவத்த எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு .—

வடக்கு : கொழும்பு-அவிசாவெல லோ லெவல் ரோடும்,  
கிழக்கு : அருவி,  
தெற்கு : அதே காணியின் பகுதி,  
மேற்கு : அதே காணியின் பகுதியும், கொழும்பு-அவிசாவெல ரோடும்

(3) கொழும்பு டிஸ்திரிக், ஹேவகம் கோறளவில், ஆற்றிகல்-ஹனவெலபுறம் எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 16 போச்சல விசாலமுள்ள பலமுலல் எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : கொழும்பு-அவிசாவெல லோ லெவல் ரோடும்,  
கிழக்கு : பலமுலல்வத்த,  
தெற்கு : அதே காணியின் பகுதி,  
மேற்கு : அருவி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம ௫௩ (மே) வைகாசிமீ 29 ந உ.

பீ பி புலங்குலம்,  
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : } Q 4490/J/DMA/2830

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், ஹேவகம் கோறளவில், துன்னு எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 10 ஏக்கர் விசாலமுள்ள குடலுவிவ்வத்த எனனும் ஒரு துண்டை காணி, பிரதமபடம் இல 20,318 ல விவரமாய் விவரிக்கப்பட்டிருக்கிறது எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : பிறாக்குரிய காணி, ரி பி 64478,  
கிழக்கு : பிறாக்குரிய காணி, ரி பி 135777,  
தெற்கு : நெலவயல்கள்,  
மேற்கு : பிறாக்குரிய காணி, ரி. பி 59827.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம ௫௩ (மே) வைகாசிமீ 26 ந உ.

பீ. பி. புலங்குலம்,  
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : } Q 4615 J/TF/238/53.

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அனந்தகுறு கோறள வடக்கு (ஏ) ல, முக்கலங்கொழுவம் எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 1/2 ஏக்கர் விசாலமுள்ள கொறக்க கழுவத்த எனனும் காணியின் ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : பி பி 18107 ல காட்டப்பட்ட டயக்கார முடியானசெவாகே குறுநதுவத்த எனனும் முடிக்குரிய காணி,  
கிழக்கு : திரு கே எம் டி சிலவாவும, திரு. எம் டி. வாசினஅப்பு அவர்கள் உரிமைகேட்கும் கொறக்கழுவத்தவின் பகுதி,  
தெற்கு : என்னெய் ஊற்றும தொழிற்சாலைக்கு எடுக்கப்பட்ட காணி,  
மேற்கு : மீமதி பி டி ஆர். பண்டிதரத்தின் உரிமைகேட்கும் காணியின் பகுதியும், குடையின் பகுதியும்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௫௩ (ஜூன்) ஆனிமீ 5 ந உ

புஞ்சி பண்டா புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண ஏசனடுவின் இலக்கம் LD 3390

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் :

காணியின் விபரம்

மடக்களப்பு பிரிவு, சமநதுறை பற்று, சொறிகல்முனை கிராமத்தில், நெத்திலிய கேணி, சிலைக்கொடி யடசல், மூண்டபுபுவத்தை, கிளாட் கொடிமுலை, எனது அமைக்கப்படும் சுமார் 4 ஏ 1 று 0 பாச்சல விசாலங்கொண்ட மூன்று காணித் துண்டுகள். தனித்தனியே நானு பக்கங்களிலும் முடிக்குரிய பூமியை எல்லையாக்கக்கொண்டன

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம (மே) வைகாசிமீ 29 ந உ.

பி. பி. புலங்குலம்,  
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டின் இலக்கம் .  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் .

Q 4491/J/DRA/2831

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், ஹேவகம் கோளளவில், துணுணு என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 13 ஏக்கர் விவசாயமான கொங்குலந்த என்னும் ஒரு துண்டுகாணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு பிரதமபடம் A 202 ம, 15300 ம விவரிக்கப்பட்ட காணிகள்,  
கிழக்கு . பிரதமபடம் A 202 ல விவரிக்கப்பட்ட காணிகளும், எல்டொலவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடமும்,  
தெற்கு நெல்லயல்,  
மேற்கு ஹே வெவல் ரோட்டு

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க் குறிப்பிடப்படும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அக்காணி எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

இலக்கம் : J/LLD/168/53 (VIB)  
கொழும்பு,

1953 ம (மே) ஆனிமீ 9 ந உ.

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எல் எப் அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி

காணியின் விபரம் .

துவரெலியா டிஸ்திரிக், உட்கோவாஹெட்ட பகுதி, அம்பகலபிட்டிய கிராமத் தலைவமைக்காரன் பிரிவு, அம்பகல பிட்டிய கிராமத்தில் உள்ள அலமா தோட்டம் எனப்படும் காணியின் (பயிர் செய்யப்படாத) 100 ஏக்கர் பரப்புள்ள ஒரு பாகம், கீழ்க்காணும் விபரப்படி நுழைந்துள்ளது —

வடக்கு மலக்கந்தூரவும் பவுந்தர்-ஹேனையும் ;  
கிழக்கு பழைய ரோட்டும், பள்ளத்தாக்கும் ,  
தெற்கு தோட்டத்தின் ரோட்டும் ;  
மேற்கு மஹா சூயாவும் உண்கொல்ல கிராமத்தின் பகுதியும்

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம (மே) (ஆ) ஆனிமீ 29 ந உ.

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண ஏசண்டின் இலக்கம் J/LLD/196/53

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் LL/A 5587

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், குருவிற்றி கோற்றை, கண்ணகம் கிராமப்படம் 236 ல 63 ம இலக்கக் குண்டாகிய ஸ்ரெய்க்கேவத்தைக் கன்னம் காணியின் நானு போச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி நிலத்தின் எல்லைகள் —

வடக்கிலும் கிழக்கிலும் வலியட்டொல்  
தெற்கிலும் மேற்கிலும் அக்காணியின் மிகுதியு பகுதி

இலக்கம் LA 7714/J/LLD/154/53

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம (மே) (ஆ) ஆனிமீ 3 ந உ.

பி. பி. புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டின் இலக்கம் LA 7714

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LLD/154/53

காணியின் விபரம்

குருணாகல் டிஸ்திரிக், கடுகம்பொல் அட்டபட்டு, கல்வெல் பகுதியில் பூரஸ் ரம்பேபிட்டிய என்னும் கிராமத்தில் டிடல்கொம்பெல் என்னும் 1,416 ம இலக்க பிரதம படத்தில் 13 ம துண்டாகிய காணியில் ஏறக்குறைய 218 X 12 சதுர அடி விசாலமுள்ள எல்லை —

வடக்கு டபிளவு எம் ரனஹாமி, டபிளவு எம் டிப்சிரி மெலிக்காவும், எல் ஏ சாலல் அப்புஹாமிக்கும் உரிய நெல் வயல்கள்  
கிழக்கு எம் பி டீ ஸ்மன் பொரூந்தாவுக்கும், பி எம் மெழுவாமிக்கும் உரிய காணி எடுத்துக் பற்றிய சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட காணி  
தெற்கு டபிளவு எம் ரனஹாமி, டபிளவு எம் ரனஹாமி, எல் ஏ சாலல் அப்புஹாமிக்கும் உரிய நெல் வயல்  
மேற்கு 10 C 4 ம துண்டு

இலக்கம் LA 7710/J/HA/2790.

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம (மே) (ஆ) ஆனிமீ 13 ந உ.

பி. பி. புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டின் இலக்கம் LA 7710

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HA/2790

## காணியின விபரம்

குருகுக்கல டிஸ்திரிக், கடடுகம்பொல அட்பதது, வத்தேக்கெதர பகுதியில், வத்தேக்கெதர எனனும் கிராமத்தில் பிள்குமபுற எனனும் காணியில  
ஏறக்குறைய 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லை —

வடக்கு அதே காணியின் மீதிப்பாகம்  
கிழக்கு ராணைக்கலை கோவிலின் வசிக்கும் புத்தக்குருவுக்குரிய நெல் வயல்கள்.  
தெற்கு முருத்தென்கேயிலிருக்கும் சீ எஸ் வத்தேக்கெதர, பிறப்பு, விவாக, பழிவுகாரருக்குரிய தெனைய தோட்டம்,  
மேற்கு முருத்தென்கேயில் எம் மத்தா நபதேவுக்கும் மருபேருக்கும் உரிய நெல் வயல்கள்.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரகக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்  
ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி  
புருசி பண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம் ஆண்டு ஜூன் மீ 11 ந் உ.

பீ பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி  
எஸ். எப். அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 4719.  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/247/53.

## காணியின விபரம்

கண்டி டிஸ்திரிக், உட்புலத்தகம், மஸ்கெலியர்விலிருக்கும் கிண்டாயா தோட்டம் எனப்படும் காணியிலிருந்து சுமார் 1 றூட, 16.15 பொச்சலை விசால  
முள்ள நிலப்பகுதியின் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு : கிண்டாயா தோட்டம்-தேயிலை,  
கிழக்கு தற்போதிருக்கும் பல நிலையம்,  
தெற்கு சமீபத்தில் அரசாங்கம் கொள்ளப்பட்ட கிண்டாயா தோட்டத்திற்கு சொந்தமான தேயிலை காணியின் பகுதி;  
மேற்கு கிண்டாயா தோட்டம்-தேயிலை

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரகக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்  
ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
புருசி பண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம் ஆண்டு ஏப்ரல் மீ 25 ந் உ.

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் IP 6512  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/R/2217

## காணியின விபரம்

(1) காலி டிஸ்திரிக்கில் போகிறவடபுல மடவலமுள்ள கிராமத் தலைவரின் பகுதியில் மினுவாங்கொட எனனும் கிராமத்தில் 0௪ 1 றூட, 30 பொச்சலை  
விசாலமுள்ள ஒரு துண்டு உருத்தது பேசிறவா மிசில் பி கே ஜே ஏ த சிலவா, நொ 276, வகவல்ல பாதை, காலி எல்லைகள் —

வடக்கு : முஹாநதிரம் டபிரியு விஜயநுவின காணி,  
கிழக்கு : டக்டா பிறெட அபேசூரியாவினதும், நளஜீட அபேசூரியாவினதும் காணி;  
தெற்கு மிசில் பீ கே ஜே ஏ த சிலவாவின் காணி,

(2) காலி டிஸ்திரிக்கில் போகிறவடபுல மடவலமுள்ள கிராமத் தலைவரின் பகுதியில் மினுவாங்கொட எனனும் கிராமத்தில் 0௪ 3 றூட 10 பொச்சலை விசால  
முள்ள ஒரு துண்டு உருத்தது பேசிறவா டக்டா பிறெட அபேசூரியாவும், நளஜீட அபேசூரியாவும் ஹெவலொக பாதை, காலி. எல்லைகள் —

வடக்கு ஏ பியதாசவின் காணி,  
கிழக்கு : ஆ. லுசனேவின காணி,  
தெற்கு : மிசில். பீ கே. ஜே. ஏ த சிலவாவின் காணி  
மேற்கு

(3) காலி டிஸ்திரிக்கில் போகிறவடபுல மடவலமுள்ள கிராமத் தலைவரின் பகுதியில் மினுவாங்கொட எனனும் கிராமத்தில் 1 ஏக்கர் விசாலமுள்ள  
ஒரு துண்டு உருத்தது பேசிறவா மிசில். பி கே ஜே த சிலவா, 276 வகவல்ல பாதை, காலி எல்லைகள் —

வடக்கு மிசில் பி. கே ஏ த சிலவாவின் தும், டக்டா பிறெட அபேசூரியாவின் தும் காணி,  
கிழக்கு ஏ பபுனேவின காணி;  
தெற்கு மஹா போதி சங்கத்தின் காணி,  
மேற்கு வகவல்ல பாதை

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரகக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்  
ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி  
மந்திரி புருசிபண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம் ஆண்டு ஜூன் மீ 11 ந் உ.

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4542/J/LG/2838

## காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக், ஹேவகம் கோறனவில், அம்பத்தன் எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 1௪ 1 றூட. 04 பொச்சலை விசாலமுள்ள அம்பற்றலவத்த  
எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி, பிரதமபடம் A 1106 ல துண்டு 1 எனறு விவரிக்கப்பட்டிருக்கிறது எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கணிக் கணிக்,  
கிழக்கு அம்பத்தலவத்த எனனும் தெனைய தோட்டமும், திரு டி. ஏ ஜே விஜயவாததன் உரிமைகேட்கும் றப்பாக காணியும், பிரதமபடம்  
இல A 1106 ல துண்டு 1 ம,  
தெற்கு லோ லெவல் ரோட்டு,  
மேற்கு அம்பற்றல் எல்லம், பிரதமபடம் 19533 ல துண்டுகள் 1 ம, 2 ம.

இலக்கம் LA/MISC/53/2/J/LG 61/53.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 3 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டிவின இலக்கம் LA/MISC/53/2  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LG/61/53

பி. பி. புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

காணியின விபரம்

குருணாகல் டிஸ்திரிக், தம்பெதனி அட்பட்டு, உட்பொல் பகுதியில்; நிலைமும்புர என்னும் கிராமத்தில், தனகலும்புர என்னும் காணியில்  
1. ஏக்கர் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லை —

வடக்கு பக்கே தம்பிகருரிய காணி (சேனை),  
கிழக்கு கபுருஹாமிகருரிய காணி (நெல்லயல்),  
தெற்கு வயல்,  
மேற்கு புகையிரத பாதை

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க் குறிப்பிடப்படும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஏக்கர் காணி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

இலக்கம் J/LLD/167/53(VB)

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 17 ந் உ.

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எவ. அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி.

காணியின விபரம்.

நுவரெலியா டிஸ்திரிக், உடலேவாஹெட்ட பகுதி, ஹப்புவெல் கிராமத் தலைமைக்காரை பிரிவு, ஹப்புவெல் கிராமத்தில் உள்ள கிவலவே தோட்டம் எனப்படும் காணியின் 131 ஏக்கர் பரப்புள்ள ஒரு பகுதி கீழ்க்காணும் விபரப்படி சூழ்ந்துள்ளது —

வடக்கு கிராமவாசிகளின் காணி,  
கிழக்கு ஹப்புவெல்-உணர்நதன் பொதுவேலை இலக்கம் ரேட்டே, அம்பலியத்த கிராமக் கமிட்டி ரேட்டே, பிரக்தியேக் அரசினா காணிகளும்,  
தெற்கு கந்தூர், அரசினா காணியும், கிராமவாசிகளின் காணியும்,  
மேற்கு கிராமவாசிகளின் காணி

இலக்கம் J/TW/165/53/LM 5523

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 13 ந் உ.

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ். எவ. அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி

காணியின விபரம்

கேகேலை டிஸ்திரிக், அத்தலுக்கம் பனுவல் கோற்றுகளின் காரியாதிக்காரியின் பிரிவில், அத்தலுக்கம்-மாகமன கிராமத்தலைவரின் பிரிவில் அத்தலுக்கம் கிராமத்தில் அமைந்துள்ளதும் பின்வரும் எல்லைகளைபுடையதும் கட்டுகாஹலுவிற்ற என்னும் காணியில் 0 ஏ. 0 று 20 ப. விசாலம் எல்லைகள் —

வடக்கு சி. கே. டேவிடால் உருமைசூறும் காணி,  
கிழக்கு பி. டபிளயு டி ரேட்டே,  
தெற்கு புகுசி மாதமயா மெனிக்காவால் உருமைசூறும் காணி,  
மேற்கு கணகம் எல்.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்கை சட்டம் 5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 3 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டிவின இலக்கம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4281/J/HLG/2303

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரியின்  
எஸ். எவ. அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி

காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அனுகுரு கோறன் வடக்கு (எ) ல், நாகொழும்பு நகரசபை எல்லைக்குள் பெரியமுல்லவில், அடனிவல் ரேட்டேயிருக்கும் சுமார் 14 ஏக்கர் விசாலமுள்ள நாகொழும்பு நகர் அளவு படம் (சீ) இல் 1-21/53-2 ல் துண்டு இல் 17 ல் இருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ரி. எஸ். எல். இல் 1-21/45-4 ல் கிழக்கு துண்டு 30 ம் சென்ற அந்தோனி ரேட்டே,  
கிழக்கு நெயிலவேக்குரியது,  
தெற்கு ரி. எஸ். எல். இல் 1-21/53-2 ல் கிழக்கு துண்டு இல் 2, அதே படத்தில் துண்டு 17 ன் மிகுதிப்பகுதி,  
மேற்கு ரி. எஸ். எல். இல் 1-21/53-2 கிழக்கு துண்டு இல் 3, 3, 4 ம் இழுகும் பாதைக்கு வாய்க்காலுக்காக விடப்பட பகுதி

Q 3841/J/HLG/896

1950 ම ජූනියැය 9 ම ලිලික කාණි කොළඹුම සඳුම 7 ම පිරිවිච්චපදියාන අභිච්චිතල්

ඉඟු පරිච්චික තේවෙකු වේනාදියතාන ජිමකකාණුම කාණිය ආදේතුකකොනන අරසාදියාර් ආණ්ණියිරුකිරුරුකන ආනපත 1950 ම ජූනියැය 9 ම ලිලික කාණි ආදේතුර සඳුමතින් 7 ම පිරිවිච්ච (1) ම උදපිරිවිච්ච පිරකාරම නාන ච්චිතල් අභිච්චිකිරේන ආදේතුකකොනනවිරුකිරුරුම කාණියින ව්වරම —

තුණඉ	කාණියින පෙයා	ව්වරම	විරතමපදම ලිලි A 3,451	කිරාමම—දෙලරුරු	ච්චිතල්අභිච්චින පෙයා	විසාලම
ආ	ආ	ආ	ආ	ආ	ආ	ආ
1	කොව්ලවත	තොදම	කේ. ආ අල්පිරළ පොනුත, දෙලරුරු, පිවියත්ත			0 0 0 5
2	ඉ	ඉ	ආ ව්ලවියම සිලවා, ආ මණිල සිලවා, දෙලරුරු			0 0 2 1
3	ඉ	ඉ	ඉ			0 0 1 9
4	ඉ	ඉ	ආ ව්ලවියම සිලවා, දෙලරුරු, ආ. තොමල සිලවා, කොරකපොල, පාණන			0 0 1 4
6	ඉ	තෙණනතොදම	කේ ආ ආපිරුණම පෙරුණ, දෙලරුරු			0 0 16 1
7	ඉ	ඉ	කේ ආ ආසද සිලවා, දෙලරුරු, කේමිච්ච සිලවා, කේ ඉච්ච සිලවා, කේ ආපිරි			0 0 3 0
8	ඉ	තොදම	තොනු පොනුත, ලිලි 79, ඉච්චපදා වීච්ච, කොමුමද			0 0 0 7
9	ඉ	ඉ	ආ අල්පද සිලවා, ආ තිකකො සිලවා, ආ සෙපි සිලවා, ආ ලුණවච්ච සිලවා, දෙලරුරු			0 0 4 9
10	කොකුරු කොරුරු වච්ච	තෙණනතොදම	කේ ආ තොමාණිල පොනුත, කේ ආ සමල් පොනුත, කේ ආ. සොපිලු			0 0 1

මොරුච්චිත කාණිකු ච්චිතපෙකිරුණ සකලුම තාමාක අල්ලත මුණපපද ආමුච්චිල අච්චිකාරම අච්චිකපද කාරියකාරාමුලමාක 1953 ම ලිලි (සෙපරෙමා) පුරදාච්චි මාතම 12 තු තිකති කාණි 9 30 මණිකු කොමුමද කසේරියිල ආණ්ණපාක වෙණිපදුතමදදියුම අකකාණියිල අච්චිකකුණන උදුණකකිණ තණමෙයදියුම ලුච්චිත කාණිය ආදේතුරකාන තදුද ආරුච්චිය අච්චිකකිණ කොරිකකකිණ ව්වරකකදියුම, තදුද ආදේතු තොකෙයදියුම, අදුතොක කණිකපද ව්වරකකදියුම 1953 ම ලිලි (ඉකණ) ජූනියැය මාතම 29 තු තිකතිල මුණන ආමුච්චිල මුප්පිරුච්චිකකාන ආනකු අභිච්චිකුමදදියුම ච්චිතල කේදුකකොනනපදුකිරුණන.

කොමුමද කසේරි, ආ. සෙපින වී. ච්චියුමාණ, 1953 ම ලිලි (ඉකණ) ජූනියැය 27 තු උ. මොල මාකාණ ච්චිත අරසාදි ආසනඉ.

1950 ම ජූනියැය 9 ම ලිලික කාණි කොළඹුම සඳුම 7 ම පිරිවිච්චපදියාන අභිච්චිතල් Q 3733/J/AL/700.

ඉඟු පරිච්චික තේවෙකු වේනාදියතාන ජිමකකාණුම කාණිය ආදේතුකකොනන අරසාදියාර් ආණ්ණියිරුකිරුරුකන ආනපත 1950 ම ජූනියැය 9 ම ලිලික කාණි ආදේතුර සඳුමතින් 7 ම පිරිවිච්ච (1) ම උදපිරිවිච්ච පිරකාරම නාන ච්චිතල් අභිච්චිකිරේන ආදේතුකකොනනපදවිරුකිරුරුම කාණියින ව්වරම :—

තුණඉ	කාණියින පෙයා	ව්වරම	විරතමපදම ලිලි A 3,316	කිරාමම—පොරකදවත, කල්ලුච්ච	ච්චිතල්අභිච්චින පෙයා	විසාලම
ආ	ආ	ආ	ආ	ආ	ආ	ආ
1	කරුණච්ච	තෙණනතොදම	1 ව ලිලි 11 වරකකුම 1953 ම ලිලි (සෙපරෙමා) පුරදාච්චි 21 තු තිකති කාණි 9 30 මණිකු			0 0 1 4
2	ඉ	ඉ	තෙණනතොදම	ඉ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 6 7
3	ඉ	ඉ	ඉ	ඉ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 10 5
4	කෙරුච්ච	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 8 6
5	ඉ	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 7 7
6	ඉ	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 8 8
7	ඉ	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 22 4
8	ඉ	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 0 3
9	ඉ	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 11 6
10	ඉ	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 14 1
11	කෙරුච්ච	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 6

තුණඉ	කාණියින පෙයා	ව්වරම	විරතමපදම ලිලි A 3,316	කිරාමම—පොරකදවත, කල්ලුච්ච	ච්චිතල්අභිච්චින පෙයා	විසාලම
ආ	ආ	ආ	ආ	ආ	ආ	ආ
12	ඉ	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 0 3
13	ඉ	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 20 9
14	කෙරුච්ච	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 10 8
15	ඉ	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 12 2
16	ඉ	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 8 5
17	ඉ	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 26
18	කෙරුච්ච	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 17 2
19	ඉ	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 20 4
20	කෙරුච්ච	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 14 5
21	ඉ	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 23 7
22	ඉ	ඉ	ඉ	ආ. ආ ව්ලවියම වායකකා	ආ මණියා ච්චියුමච්චිණ, පොරකදවත, මිණුවායකොද	0 0 8 5

මොරුච්චිත කාණිකු ච්චිතපෙකිරුණ සකලුම තාමාක අල්ලත මුණපපද ආමුච්චිල අච්චිකාරම අච්චිකපද කාරියකාරාමුලමාක 1953 ම ලිලි (සෙපරෙමා) පුරදාච්චි මාතම 7 තු තිකතිල මුණන ආමුච්චිල මුප්පිරුච්චිකකාන ආනකු අභිච්චිකුමදදියුම ච්චිතල කේදුකකොනනපදුකිරුණන.

කොමුමද කසේරි, ආ. සෙපින වී. ච්චියුමාණ, 1953 ම ලිලි (ඉකණ) ජූනියැය 27 තු උ. මොල මාකාණ ච්චිත අරසාදි ආසනඉ.

ආ. සෙපින වී. ච්චියුමාණ, මොල මාකාණ ච්චිත අරසාදි ආසනඉ.



1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

இல LH 906

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :-

தூணர் காணியின் பெயர்	பிரதமப்படத்த இல. A. 3,437.	கிராமம்—ஹொறன் (பகுதி) ஹொறன் நகர சபை எல்லைக்குள்	விசாலம்
	விபரம்	உரித்தாளியின் பெயர்	ஏ ரு ப
1 ஹொறன் எஸரேற வரி	30-40 வயதுள்ள நப்பா நிலமும், பாழ நிலமும் உண்டு,	த கொனசொலிடேறெட எஸரேறல், கொம 2 2 32	
மதிப்பு இல 150 (பகுதி)	அங்கே 30-40 வயதுள்ள 2 மாமரங்களுமும், 2 முருங்	பனி விமிட்டெட், எஜெண்டல், மெசோல	
இரத்தினபுரி ரேட்	கைமரங்களும், 2 கமுகமரங்களும், 8 நப்பாமரங்	ஜோஜு ஸெருவாட அன கொம்பனி லிமிட்டெட்	
	களும், ஒரு கல்லால் கட்டப்பட்ட பிரேத அடக்கக் கட்டிட	கொழும்பு	
	மும் உண்டு		
2 ஷெ	30-40 வயதுள்ள நப்பா நிலமும் ஒவிறற என்பதும்	ஷெ	2 2 22

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1953 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 15 ந் திகதி முற்பகல் 10.30 மணிக்கு களுத்தறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 7 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எங்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

களுத்தறைக் கச்சேரி,  
1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 25 ந் உ.

ஐ எல் பேடினஸ்,  
அதி உதவி அரசாட்சி ஏசண்டர்.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

L D 4467.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :-

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக்ட், பாதத்துமபர பகுதி, பலலேகம்பஹ கோறன், வெலுவல் உடுகொட கிராமத்தில் 03 7 போச்சல் விசாலமுள்ள போகளுமபுரேவத்த எனப்படும் நிலப்பகுதி ஆரம்பப்படம் A-1,982 ல் தூணர் 1, 2 என அளக்கப்படும் விவரிக்கப்படும்பிரதிகிறது உரிமை கோருபவரின் பெயர்

எ. டபிளியு டபிளியு ஹீனபண்டா, எ. டபிளியு டபிளியு. அலுலாகு மாரிஹாமி, எ டபிளியு டபிளியு பொடிமெளிகே எல்லோரும் உடு கொடையச் சோந்தவர்கள்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1953 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 6 ந் தேதி, காலை 10 30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 30 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் இப்பிரதிகளாக எங்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கண்டிக் கச்சேரி,  
1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 23 ந் உ.

ஓ ரெயின ரயிட்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டர்

குறிப்பு இல L.D 4443/J/HLG/1740

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :-

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், மெத்சியபத்து, நத்தக்கொட, மெடவெல் கிராமத்தில் 1 ஏக்கர் 3 7/8 20\*7 போச்சல் விசாலமுள்ள எல்லா நிலப் பகுதி பி பி எ 1973 ல் தூணர் 1 என விவரிக்கப்பட்டிருக்கிறது.

கண்டி இலக்கம் 127, கடுகஸ்தொட ரேட்டிபுருக்கும் கே. டபிளியு டேவிட், உரிமைகோருகிறார்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1953 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 6 ந் திகதி முற்பகல் 11 0 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 29 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எங்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கண்டிக் கச்சேரி,  
1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 30 ந் உ.

ஓலவின் ரெயின ரயிறு,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டர்

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

இல LD 4427.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :-

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், உட்புலத்தம் பகுதி, அம்பகமுல கோறளே, தரவெல் கிராமத்திலிருக்கும் 05\*9 பொச்சல் விசாலமுள்ள தரவெல் தோட்டம் எனப்படும் நிலப்பகுதி பி. பி. எ. 1975 ல் தூணர் 1 என அளக்கப்படும் விவரிக்கப்படும்பிரதிகிறது.

உரிமை கோருபவரின் பெயர்.

எஹலோ சிலோன அனட் ஜெனரல் எஸ்டேட்ஸ் கொம்பனி லிமிட்டெட், எஜெண்டல் — சீ ஜே. லடர்சன் பொயில் சகோதரர்கள் அனட் கொம்பனி லிமிட்டெட், கொழும்பு

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1953 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 15 ந் தேதி முற்பகல் 10 மணிக்கு யூ. சீ. ஆபிஸ், ஹட்டன் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 8 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் இருபிரதிகளாக எங்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கண்டிக் கச்சேரி,  
1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 29 ந் உ.

ஓ. ரெயின ரயிட்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டர்.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

காணியின் பெயர் கிறெய்கல் தோட்டம்,

இருப்பு டிம்புல ரவுன் (பத்தனை) டிம்புல கோறளே, கொதமலை பகுதி, நுவரெலியா டிஸ்திரிக், மத்திய மாகாணம்,

விசாலம் 2 ஏ. 0 று 00 5 ப A 1,676 பிரதமபடத்தின் துண்டு இல 1

விபரம் 30 வயதிற்கு மேற்பட்ட தேயிலை, 3 பலாமரம் கொண்ட தோட்டம், 2-15 வயதுள்ள 3 தோடை மரம், 6 வயதுள்ள 2 மாமரம், 5-15 வயதுள்ள ஒரு அவகொட பெயர் மரம் 5 வயதுள்ள 6 கோப்பி மரம், 5 வயதுள்ள 6 கோவா மரம், 5-10 வயதுள்ள 2 எலும்பிச்ச மரம் 3-10 வயதுள்ள, தற்காலிகமான வேளாண்மையும் ஒரு நிரந்தரக் கட்டிடமும்.

சொந்தக்காரர் பெயர் . த ஆங்கிலோ சிலோன் அடை ஜெனரல் எஸ்டேட்ஸ் கொம்பனி லிமிடெட், எஜனடல்.—பேரயல் பிரதால் அடை கொம்பனி லிமிடேட், கொழும்பு.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1953 ம (ஆ) (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 18 ந தேதி காலை 10 மணிக்கு நுவரெலியாக்க் ச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஆ) (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 10 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

நுவரெலியா கச்சேரி,  
1953 ம (ஆ) (ஜூன்) ஆனிமீ 20 ந உ.

சி ஜே. சேரநிவஹு,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

LP 6532

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் — அரசாங்க மெட்டவல் பெளத்த கல்வன பாடசாலை.

துண்டு	காணியின் பெயர்	கிராமம் பட இல	கிராமம்—டி.விடுற	உரித்தாளியின் பெயர்	விசாலம்
1	கொல்குறப்பெட்ட	10-15	வருஷகொண்ட கறுவா, (பல் இடங்களிலும்) இதில் 2 ஓலையால் மேயந்த மண் வீடு 10 வருஷக் கொண்ட 5 தென்னமரங்கள், 1 பலாமரம் 2 மா மரம்	மிசில அடைறவல் படபெண்டி மிலன் டி நோன் உ வான், விக்சிரம் சூரிய, போறம்பே, அம்பலக் கொட	2 0 3 9
2	ஷெ	10-15	வருஷகொண்ட கறுவா (பல் இடங்களிலும்) 10-15 வருஷகொண்ட 2 தென்னமரங்கள்	மேறப்படியும், விலியம் விமலசூரிய நிபயாட் இஸ தேசன் மாஸ்டர், கம்பஹா	0 0 13
மொத்தம்					2 0 16 9

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1953 ம (ஆ) (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 6 ந திகதி காலை 10 மணிக்கு பத்தேகம் உ. ஆ ஓ கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஆ) (ஜூலை) ஆடி மாதம் 29 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

காலிக் கச்சேரி,  
1953 ம (ஆ) (ஜூன்) ஆனிமீ 23 ந உ.

சி. விஸ்வாசம்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு.

குறிப்பு இலக்கம் —LD 3230—J/AL/694 (இவ்விலக்கம் இது சமயமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்).

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

உணைச்சைத் திட்டத்திலுள்ள மத்திய கிளைவாய்க்காலோடு அணைக்கட்டுவதற்கு எனனும் ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இல	கிராமம்—நரிப்புல தோட்டம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்
1	பெரியமடு	வண்டிப் பாதையினதும், வாய்க்காலினதும் பகுதிகளுள்ள (பழைய) நெல் வயலான வீண் பூமி	எம் சளுத்தான கண்டு போடியும், நூாமுக்கமதுவும், மறறையோ ரும், ஏறூர் 3 ன் குறிச்சி	1 0 5 1	
2	கெக்கிக்காச சேனை	குளக்கட்டுள்ள ஒவிறற பெரியமடு	ஷெ	0 2 11 7	
3	கெக்கிக்காசசேனை	ஷெ	மீமதி எச் ஸ்ரவட, மட்டக்களப்பு	0 2 7 5	
மொத்தம்					2 0 24 3

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1953 ம (ஆ) (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 11 ந திகதி காலை 9 30 மணிக்கு மட்டக்களப்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஆ) (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 3 ந திகதிக்கு முன்னா எழுத்தில் இரண்டு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

உரிமைகளை அததாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்

மட்டக்களப்புக் கச்சேரி,  
1953 ம (ஆ) (ஜூன்) ஆனிமீ 25 ந உ.

ப இ தேவராஜன்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

குறிப்பு இலக்கம் —LD 3340—J/HLG/2092 (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்படவேண்டும்)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

பொததுவில் பிரசவ ஆலபத்திற்கு எனனும் ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இததால அறிவிக்கின்றேன

எடுத்துக்கொள்ளவிற்குக் காணியின விபரம் —

	ஆரம்பப்பட இல	1,073	கிராமம்—பொததுவில் 3 ன் குறிச்சி	விசாலம்
துண்டு காணியின பெயர்	விபரம்		உரித்தாளியின பெயர்	ஏ. று. ப.
1 மாவடிவளவு	1 கட்டப்பட கிணறும், 1 தண்ணீர் தொட்டியும், மட்டக்களப்பு நியாய தூநதரா திரு கே. வீ எம் 1 0 15		1 தற்காலிக குடிசையுமுள்ள 40 வருஷத்துக்கு சப்பிரமணியம் மேற்பாத்து, காலஞ்சென்ற முதலி யார கே வீ மார்க்கண்டுவின வாரிசுகாரர்	

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் (ஒசுறை) ஆவணி மாதம் 11 ந் திகதி காலை 10.30 மணிக்கு மட்டக்களப்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக் குள்ள உடந்தைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் (ஒசுறை) ஆவணி மாதம் 3 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் இரண்டு பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்

மட்டக்களப்புக் கச்சேரி,				ப. இ தேவராஜன்,
1953 ம் (ஒசுறை) ஆனிமீ 25 ந் உ.				டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

குறிப்பு இலக்கம் —LD 3343—J/H/17/53 (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

மகா ஓயா ஆலபத்திற்கு எனனும் ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இததால அறிவிக்கின்றேன.

எடுத்துக்கொள்ளவிற்குக் காணியின விபரம் —

	ஆரம்பப்பட இல	A 771	கிராமம்—மஹா ஓயா	விசாலம்,
துண்டு காணியின பெயர்	விபரம்		உரித்தாளியின பெயர்	ஏ. று. ப
2 விசாரவத்த	1 வருஷ வாழை, எலும்பிச்சை, தோடையுமுள்ள ஏ எச ஹென்றி சில்வா, மஹா ஓயா, தோட்டம்			0 1 37

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் (ஒசுறை) ஆவணி மாதம் 12 ந் திகதி காலை 3 30 மணிக்கு மகா ஓயா காரியாதிகாரியின கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக் குள்ள உடந்தைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (ஒசுறை) ஆவணி மாதம் 4 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் இரண்டு பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

மட்டக்களப்புக் கச்சேரி,				ப. இ தேவராஜன்,
1953 ம் (ஒசுறை) ஆனிமீ 25 ந் உ.				டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

குறிப்பு இலக்கம் —LD 3344—J/B/2177 (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

கலமுனை அரசினா சிங்கன கலவன பாடசாலைக்கு எனனும் ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இததால அறிவிக்கின்றேன.

எடுத்துக்கொள்ளவிற்குக் காணியின விபரம் —

	ஆரம்பப்பட இல	A 1,082.	கிராமம்—நாயப்பட்டிமுனை தெற்கு(தமிழ்)	விசாலம்
துண்டு காணியின பெயர்.	விபரம்		உரித்தாளியின பெயர்	ஏ. று. ப
1 கூழாவடிப்பூமி	15 வருஷ தென்னந் தோட்டம்		காக்கச்சே பற்றப்பெண்டுகே கெளதமதாச, கோட்டைக்கல்லாறு, கல்லாறு	1 0 22
2 ஷெ	1 நிரந்தர பாடசாலைக் கட்டிடமும், 1 கட்டப்பட கிணறும், 1 தற் காலிகமான குடிசையின பகுதியுமுள்ள 20 வருஷ தென்னந் தோட்டம்		காக்கச்சே பற்றப்பெண்டுகே தாமதாச, பாண்டிருப்பு, கலமுனை	0 2 13

மொத்தம் .. 1 2 35

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் (ஒசுறை) ஆவணி மாதம் 14 ந் திகதி காலை 9 மணிக்கு கலமுனைக் காரியாதிகாரியின கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக் குள்ள உடந்தைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் (ஒசுறை) ஆவணி மாதம் 8 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் இரண்டு பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்

மட்டக்களப்புக் கச்சேரி,				ப. இ தேவராஜன்,
1953 ம் (ஒசுறை) ஆனிமீ 25 ந் உ.				டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

குறிப்பு இலக்கம் —LD 2884—J/HLG/1644 (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

பொததுவில் கடற்கரை வீதிக்கு எனனும் ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இததால அறிவிக்கின்றேன.

எடுத்துக்கொள்ளவிற்குக் காணியின விபரம் —

	ஆரம்பப்பட இல.	A 1,066	கிராமம்—பொததுவில் 2 ன் குறிச்சி	விசாலம்
துண்டு காணியின பெயர்	விபரம்		உரித்தாளியின பெயர்	ஏ. று. ப
1 தென்னந் தோட்டம்.	25 வருஷ 1 தென்னையும், 2 வருஷ 1 தென்னையும், 4 வாழை பத்தைக்கும் உள்ள தென்னந் தோட்டம்		கே எம் சிக்கநதா, பொததுவில், 2 ன் குறிச்சி	0 0 18
2 ஷெ	25 வருஷ 3 தென்னையும், 2 வருஷ 11 தென்னையுமுள்ள தென்னந் தோட்டம்		ஏ மீரா வெல்வைய, பொததுவில், 2 ன் குறிச்சி	0 0 16 5

மொத்தம் .. 0 0 34.5

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் 1953 ம் (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 18 ந் திகதி காலை 10 30 மணிக்கு பொதுவில் காரியாதிக்காரியின கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும், குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 10 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

உரிமைகளை அததாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

மடக்களப்புக் கச்சேரி,  
1953 ம் (ஒகஸ்ட்) ஆனிமீ 25 ந் உ.

ப இ தேவராஜன்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே.

குறிப்பு இலக்கம் LD 3288—J/1367 (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்)  
1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

வாழைச்சேனை அரசினா கலிஷ்ட பாடசாலைக்கு எனமும் ஒரு பரிசாக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

துண்டு	காணியின் பெயர்	ஆரம்பப்படும் இல. A 1,081 விபரம்	கிராமம்—வாழைச்சேனை (தமிழ்)	உரித்தாளியின் பெயர்	விசாலம், ஏ று ப
1	மருங்கையடிபுவல்	40-50 வருஷ 21 தென்கிண்களான தெனநந தோட்டம்	கே, சிதம்பரப்பிள்ளை, என தங்கநாயகி, வாழைச்சேனை	0 2 3.4	
2	ஷெ	40-50 வருஷ 10 தென்கிண்களும், 1 பலாவும், தற்காலிக கூரை மண குடிசையும் உள்ள தெனநந தோட்டம்	கணபதிப்பிள்ளை, வாழைச்சேனை	0 0 8.7	
3	ஷெ	40-50 வருஷ 20 தென்கிண்களான தெனநந தோட்டம்	வேலவண்ணன் பெரியவண்ணன், வாழைச்சேனை	0 0 20	
4	ஷெ	40-50 வருஷ 20 தென்கிண்களும், 30-40 வருஷ 2 பலாவும், 10-15 வருஷ 4 மாலும், 1 கட்டப்பட்ட கிணறும் உள்ள தெனநந தோட்டம்	என செல்லநாச்சி, வாசனேரி	0 0 37	
5	ஷெ	40-50 வருஷ 5 தென்கிண்களும், 2 பலாவும், 1 மாலும் உள்ள தெனநந தோட்டம்	தமிழ்நயினா, கதிராமத்தம்பி, வாழைச்சேனை	0 0 25	
6	ஷெ	40-50 வருஷ 5 தென்கிண்களும், 1 மாலும், 2 பலாவும் உள்ள தெனநந தோட்டம்	நன்னித்தம்பி, செல்வையா, வாழைச்சேனை	0 0 19.0	
7	ஷெ	40-50 வருஷ 12 தென்கிண்களான தெனநந தோட்டம்	நன்னித்தம்பி, அருளம்பலம், நன்னித்தம்பி, வாழைச்சேனை	0 1 8.1	
8	ஷெ	40-50 வருஷ 25 தென்கிண்களும், 1 மாலுமுள்ள தெனநந தோட்டம்	கண்ணப்பா நல்லதம்பி, வாழைச்சேனை	0 1 9	
9	ஷெ	10-40 வருஷ 15 தென்கிண்களும், 4 மாலும், 2 பலாவும், 2 தற்காலிக கூரைமண குடிசைகளும், 1 கட்டப்பட்ட சிறு கோயிலுமுள்ள தெனநந தோட்டம்	கணபதிப்பிள்ளை, காசபதி, வீ உமமணி, வாழைச்சேனை	0 0 28.0	
மொத்தம்					2 0 0

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 15 ந் திகதி காலை 9 மணிக்கு வாழைச்சேனை அரசினா கலிஷ்ட பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும், அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 7 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

உரிமைகளை அததாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்

மடக்களப்புக் கச்சேரி,  
1953 ம் (ஒகஸ்ட்) ஆனிமீ 25 ந் உ.

ப இ தேவராஜன்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே.

இலக்கம் LA 7443 J/AL/1585.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசாக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணகல் டிஸ்திரிக், வண்ணி அட்பட்டு, கடுவன்கு கோறன், மொரகொல்லாகம், நாகொல்லேகம் எனமும் கிராமத்தில் பிமமவெல், அடடிக்காஹு குமபுற அல்லது அடடிக்காஹுமுல்வெல், கோள்குறமுபுற, வெடியேவெல்லநததும், வெடியேவெல்லநத எனமும் காணிகளில் 9ஏ 1று 03ப விசாலமுள்ள 1918 ம், 1916 ம் இலக்க பிரதம்படத்திற்கு 1 ம் இண்படத்தில் 48, 51, 52, 53, 54 ம் துண்டுகளாக அமுநது காட்டப்பட்டுள்ளன

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 24 ந் தேதி காலை 9 30 மணிக்கு குருணகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 17 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணகல் கச்சேரி,  
1953 ம் (ஒகஸ்ட்) ஆனிமீ 24 ந் உ.

என என டி ஜில்லா,  
உதவி அரசாட்சி ஏசனரே

இலக்கம் LA 7659 J/13/2534

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசாக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

குருணகல் டிஸ்திரிக் வேலவெல்லி அட்பட்டு கீழ்க்கு திரகந்தேறே கோறன் ஹேவாபொல் எனமும் கிராமத்தில் ஹேவாபொல்வத அல்லது ஹேவாபொல் எஸ்பேட் எனமும் காணியில் 2 ஏக்கர் 2 றுட 0.7 பாசல் விசாலமுள்ள A 1,261 ம் இலக்க ஆரம்பப் படத்தில் 1 ம் துண்டாக அமுநது காட்டப்பட்டுள்ளது.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1953 ம் ஆகஸ்ட் மாதம் 27 ந் திகதி காலை 9 30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அவர்களுக்கான உடற்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆகஸ்ட் மாதம் 20 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகாரக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

குருணாகல் கச்சேரி,  
1953 ம் ஆகஸ்ட் மீ 23 ந் உ.

என் என். டி. ஜில்லா,  
குருணாகல் உதவி அரசாட்சி ஏசுணை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துணடு	காணியின் பெயர்	பிரதமப்படத்து இல A 269 விபரம்	விராமம்—புதுபட்டியகம் சொந்தக்காரரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	நிலனடு அராவ, கீரீனலேன டிறைவிலுள்ள நெல் வயல் 46, 46/1 இலக்கமுள்ள வீட்டின் ஒரு பகுதி		ஆர் வீ டி. ர. விசயரத்தின, இல 1, 3, குறந்தவத்த ருடாடு, வதுளை, பீ டி எஸ் பெரேரா, பவிலியல் ஸ்டோல், வதுளை	0 0 6 28
2	நிலனடு அராவ, கீரீனலேன டிறைவிலுள்ள நெல் வயல் 46/2 ம் இலக்கமுள்ள வீட்டின் ஒரு பகுதி		கே வீ ஏ விஜயசந்தர, தந்தி இலாகா, பரிசோதனையாளர், வதுளை	0 0 0 27

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1953 ம் ஆகஸ்ட் மாதம் 8 ந் திகதி காலை 10 மணிக்கு வதுளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அவர்களுக்கான உடற்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆகஸ்ட் மாதம் 1 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகாரக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

உறுதி, மற்றும் அததாட்சிப் பத்திரங்கள் யாவற்றையும் விசாரணையன்று எனக்குச் சமர்ப்பிக்கவேண்டும்

வதுளை கச்சேரி,  
1953 ம் ஆகஸ்ட் மீ 23 ந் உ.

எ ஐ மொஹிதன்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுணை.

இலக்கம். J/LLD/2326 (VR) LM/5456.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமப்படம் A 764. விராமங்கள்—புதுலெகம், தலகாஹுத்தெனிய.

துணடு	காணியின் பெயர்	விபரம்.	உரிமைகாரர்	விசாலம் ஏ ரு ப
1	மேவெயா எலட்டே	2 சீமந்தக கிணறறையும், ஒரு கட்டிடத்தையும், 4 நிர்ந்தரமான முடைய 45 வருஷ ரப்பா	காலஞ்சென்ற ஜோன பில்பாவின் உரிமையாளிகளா கிய திரு. எச். சி பகோட, திரு எஸ். சி பிறவுண, திருமதி ர. எம். பிளாக, மெசேல் ஹரிசன அன குறொஸ்ஸீல விமிட்டெட், மேலப்பாத்து தபால் பெட்டி 96, பிறினல் கட்டிடம், கொழும்பு	77 2 19
2	ஷெ	வெறும் நிலம்	ஷெ	0 1 26
3	ஷெ	ஒரு கிணறறையும், ஒரு முடைய 45 வருஷ ரப்பா	ஷெ	49 2 39
4	ஷெ	45 வருஷ ரப்பா	ஷெ	87 2 34
மொத்தம்				215 1 38

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1953 ம் ஆகஸ்ட் மாதம் 10 ந் தேதி காலை 10 மணிக்கு கேகாலவ கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அவர்களுக்கான உடற்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆகஸ்ட் மாதம் 3 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகாரக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கேகாலவ கச்சேரி,  
1953 ம் ஆகஸ்ட் மீ 30 ந் உ.

எம் ஜி வி பி டபிளயு சமரகிஹு,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுணை

இலக்கம். J/AL/2046 (VR)/LM 5262.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமப்படம் A 732 விராமம்—நிவட்டுவயும், வெலிகலையும்

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகாரர்	விசாலம் ஏ ரு ப
1	எறவைல் எலட்டே	35 வருஷ ரப்பா	வி எஸ் சி சிங்கம், இலக்கம் 93, மக்காதி தெரு, கொழும்பு	0 3 38
2	ஷெ	ஷெ	ஷெ	1 2 18
3	ஷெ	ஷெ	ஷெ	5 1 39
4	ஷெ	1 வருஷ ரப்பா பதி	ஷெ	0 3 9
மொத்தம்				8 3 24

கடைசிக் கிராமப்படம் 115. கிராமம்—எறனுவல

துணடு.	காணியின பெயர்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் எ று ப
386	எறனுவல எஸ்டேட் சேனை	ஷெ	..	15 2 25
387	ஷெ 35 லுருஷ் றப்பா	ஷெ	..	3 2 19
388	ஷெ	ஷெ	..	7 3 33
மொத்தம்				27 0 37
பி எஸ் பி பி 131 க்கு முன்பதிப்பு கிராமம்—வெலிகலல்.				
28½	எறனுவல எஸ்டேட் சேனை	ஷெ	..	0 1 10
மொத்தம்				36 2 0

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (ஒகஸ்டு) ஆவணி மாதம் 10 ந தேதி காலை 9 மணிக்கு கோலாக கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாபுறறிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஒகஸ்டு) ஆவணி மாதம் 8 ந தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கோலாக கச்சேரி,  
1953 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆனிமீ 22 ந உ.

எம் ஜி. வி பி டபிளவு. சமரசிங்ஹ,  
முல்திறிக உதவி அரசாட்சி எண்ணடு.

**காணி மீட்டர் சட்டம்**

இல LD 4726/LRO/APL/5295-J/LLD/260/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ். எப் அமரசிங்ஹ,  
நிறந்தற் காரியதரிசி.

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரைமீ 29 ந உ.

அட்டவணை  
ஆரம்பப்பட இல A 1,923. கிராமம்—கேலவல்

துணடு	காணியின பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப.
1	உலப்பனவேவத்த	தோட்டத்தில் ஒரு பகுதியின் நிறந்தற் கட்டிடம்	கம்பொல, பொலில் ஸ்டேஷனில் இருக்கும்	0 0 4
2	உலப்பனவேவேறா	30 வருஷத்திய தேயிலையும், தோட்டமும், ஒரு பகுதியின் நிறந்தற் கட்டிடமும்	பி. ஏ. கொடடுவேகெதற	0 2 32
3	ஷெ	தரவை நிலம்	ஷெ	0 0 4
மொத்தம்				0 3 0

LRO/APL/1838-J/LLD/300/53.  
கச்சேரி நிர். டி. 3492.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்றும் காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்,

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எப் அமரசிங்ஹ,  
நிறந்தற் காரியதரிசியின் அறிக்கை.

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (மேய்) வைகாசிமீ 15 ந உ.

அட்டவணை  
ஆரம்பப்பட இல A 1868 கிராமம்—எனசலம்

துணடு	காணியின பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப.
1	கட்டுகிதலைகஹமுள ஹேன்	7 வருடங்களாய் தேயிலை	எகொடடுகெதற ரனகிறு, ஓலிலிகநதை, மாதநை	0 2 13
2	ஷெ	ஷெ	ஷெ	0 0 4
3	கஹடகஹமுள வத்தை மெற்றி கஹவேறா	மண குடிசை கொண்ட 40 வருடங்களாய் தோட்டம்	வெலகெற்றியே உடஹகெதற ரனகிறு விவிகநதை	2 0 26
4	ஷெ	40 வருடங்களாய் தோட்டம்	ஷெ	0 0 8
5	ஷெ	மண குடிசையில் ஒரு பகுதி கொண்ட 40 வருடங்களாய் தோட்டம்	ஷெ	0 1 0
6	ஷெ	ஷெ	ஷெ	0 0 8
7	ஷெ	நாற்பது வருடங்களாய் தோட்டம்	ஷெ	0 0 4
மொத்தம்				3 0 23

LD 4723/LRO/APL/3636 J, LLD, 276, 53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுத் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ். எப். அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 6 ந் உ.

அட்டவணை

குறைவு காணியின் பெயர்	ஆரம்பப்பட இல A 1,953 காணியின் விபரம்	கிராமம்—அண்டி.டெனிய	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப
1 உட்கும்புற, உட்கும்புறவனத்த நெல் வயலும் சேலையும்	மடுகொட, பலலெவல், அண்டி.டெனியவில் இருக்கும் பூமிக்கு டென்		உரிமைகேட்பவரின் பெயர்	0 3 38 3
2 உட்கும்புறவனத்த	சேலையும்	ஆவிஸ்சா டிஸ்சாயக்கொழும்பினை		0 0 11 5
3 ஷே	ஷே	ஷே		0 0 4 4
மொத்தம்				1 0 14 2

LD 2196—LRO/APL/5632/J/LLD/340/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுத் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 18 ந் உ.

அட்டவணை

குறைவு காணியின் பெயர்	ஆரம்பப்பட இல A 1,448 காணியின் விபரம்	கிராமம்—கப்புகம் மேற்கு	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப
1 மஹேறென	30-50 வருஷக்குசென்ற தென்னாற் தோட்டம், 2 கிணறுகளும், ஓலைக் கூரை போடப்பட்ட ஓர் களிமண் கட்டிடமும் உள்ளன		கே. எச். சமினேரிஸ் சிலவா, தென்னாற் தரை, மாதத்தறை	10 0 35
2 ஷே	30-50 வருஷக்குசென்ற தென்னாற் தோட்டம், 43 தென்னை மரங்களும், ஒரு கம்மரமும் உள்ளன		ஷே	0 2 10
மொத்தம்				10 3 5

LRO/APL/3486-J/LLD/ 202/53  
கச்சேரி தீர் L. A. 3495

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5(1) ம் பிரிவின் கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுத் தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எப். அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 11 ந் உ.

அட்டவணை

குறைவு காணியின் பெயர்	பிரதம பட இல A 1924 காணியின் விபரம்	கிராமம்—துள்ளாவ	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப
1 தெலிகுறையாய வும் ஹேமகொள்ள வததை	10 வருடங்களுக்குமேல் 35 வருடங்களுக்குட்பட்ட நப்பா, கொக்கோ, தென்னை கொண்ட நெல் வயலும் தோட்டமும்		மாதத்தை, துள்ளாவில் வசிக்ரம் வை வண்டா, யு. பி. திஸாநாயக	எம். உக்கு 1 0 31
2 ஷே	10 வருடங்களுக்குமேல் 35 வருடங்களுக்குட்பட்ட நப்பா, கொக்கோ, தென்னை கொண்ட நெல்வயலும் தோட்டமும்		ஷே	0 1 29
3 ஷே	10 வருடங்களுக்கு மேல் 35 வருடங்களுக்குட்பட்ட நப்பா, கொக்கோ கொண்ட தோட்டமும் குடிசைகளும்		ஷே	1 0 5
4 ஷே	10 வருடங்களுக்கு மேல் 35 வருடங்களுக்குட்பட்ட நப்பா, கொக்கோ, தென்னை கொண்ட தோட்டம்		ஷே	0 0 28
மொத்தம்				2 3 11

Q 4630/LRO/APL 265.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம பிரிவினையே மேலும் இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எப். அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,  
1953 ம (சூ) (பெப்ரவரி) மாதம் 6 ந உ.

ஆரம்பப்பட இல A 3,284 கிராமம்—அருத்தம் போக்குவ

கூண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் எ. ரூ. ப.
1	தெல்கண்டலந்த	30 வருஷங்கொண்ட தென்னந் தோட்டம்	டி. ஆர். எம். ராஜபக்ச, மாதத்தீ, ஓவல் அரவினா எஸ்ரேற, மாதத்தீ	0 2 38
2	ஷே	ஷே	ஷே	3 1 14
3	ஷே	ஒற்றடிப்பாக்க	ஷே	0 0 9
மொத்தம்				4 0 21

Q 4605/LRO/APL 3896A

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம பிரிவினையே மேலும் இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வைத்து குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எப். அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,  
1953 ம (சூ) (பெப்ரவரி) மாதம் 13 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3,179 கிராமம்—புன்கொட

கூண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிததாரியின் பெயர்	விசாலம் எ. ரூ. ப.
1	எற்றமபகலுமபுற பிலைவ, எற்றமபகலு முலபிலைவ என்று முன்பு கூறப்பட்டிருக்கிறது	தென்னந் தோட்டம் (பழைய)	நயினாநாயக பத்திரனஹெலாகே ஜயசேன, நயினாநாயக பத்திரனஹெலாகே கருணரத்தின, நயினாநாயக பத்திரனஹெலாகே குணவாததன, நயினாநாயக பத்திரனஹெலாகே நந்தசோம, இவர்கள் பருகொட, கொற்றடேனியா விண்ணிலிருப்பவர்கள்	0 0 4
2	மேற்படி எற்றமபகலு குமபுற முன்பு பழைய தென்னந் தோட்டமும் மண்ணை எற்றமபகலுமுலல் பிலைவ, நாகலு கட்டப்பட்ட கிணறும் ஒரு ஒற்றடிப் பாதை டேனிய என்று கூறப்பட்டிருக்கிறது	பழைய தென்னந் தோட்டமும் மண்ணை கட்டப்பட்ட கிணறும் ஒரு ஒற்றடிப் பாதை யின் பகுதியும் உள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 3 38
மொத்தம்				1 0 2

Q 4605/LRO/APL 3896

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம பிரிவினையே மேலும் இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எப். அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,  
1953 ம (சூ) (பெப்ரவரி) மாதம் 13 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3,268 கிராமம்—புன்கொட

கூண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிததாரியின் பெயர்	விசாலம் எ. ரூ. ப.
1	தரணகந்தவும் சிலகந்தன வத்தவும்	தென்னந் தோட்டம் (பழைய)	நயினாநாயக பத்திரனஹெலாகே ஜயசேன, மேற்படி கருணரத்தின, மேற்படி நந்தசோம, மேற்படி குணவாதன, இவர்கள் எல்லாரும் பருகொட கொற்றடேனியாவி லிருப்பவர்கள்	7 3 5
2	தரணகந்த	ஷே	ஷே	0 0 35
3	ஷே	ஷே	ஷே	0 0 4
மொத்தம்				8 0 4



இல LD 4723/LRO/APL 5000 A/3/LLD/263/53

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எவ. அமரசிங்கு,  
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரைமீ 29 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,932 கிராமம்—படகொட

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் எ ரு ப
1	கல்படிக்குமபுற	100 வருஷத்திய நெல்வயல	கடுகனனாவ, டனசா, நாகொல்ல ஸ்டோரிலிருக்கும் வ டன	0 0 28
2	ஷே	ஷே	ஷே	0 0 38
3	ஷே	ஷே	ஷே	0 0 19
4	ஷே	ஷே	ஷே	0 0 9
மொத்தம்				0 2 14

Q 4600/LRO/APL 5114.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எவ. அமரசிங்கு,  
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச்சு 13 ந் உ.

ஆரம்பப்பட இல. A 3,207. கிராமம்—மாப்பொல்ல

துணை	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ ரு ப.
1	பகமீகஹவத்தகுமபுற	நெல்வயல	டபிளயு எல் பீ விஜயரத்தின, ராசன் பல கெரம்பனி, கடுகனனாவ	0 0 13
2	ஷே	நெல்வயலும் டெனியாவும்	ஷே	0 2 9
3	ஷே	35 வருஷக்குசென்ற ஒரு தென்னை உளை நெல் வயல், கோகில் கிழங்கு உளை 35 வருஷக்குசென்ற தென்னை தோட்டம்	ஷே	0 2 9
4	ஷே	நெல் வயல்	ஷே	0 0 3
மொத்தம்				1 0 34

LRO/APL 3486 A—J/LID/293/53  
கச்சேரி இல LA 3403.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியின் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எவ. அமரசிங்கு,  
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 11 ந் உ.

அட்டவணை

பிரதமப்பட இலக்கம் A 1,925 கிராமம்—வறளளகாம.

துணை	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ ரு ப
1	முங்கொட்டுவ	35 வருடங்களாய் நப்பா, கொக்கோ, தென்னை மாதனை, துள்ளாவவில் திசுக்கும டி. ஆர். ஜயத கொண்ட தோட்டம் திலக்கவும், டி. ஏ அபாசின் பண்டா		0 0 31
2	ஷே	35 வருடங்களாய் நப்பா, கொக்கோ, தென்னை	ஷே	1 0 31
3	ஷே	35 வருடங்களாய் நப்பா, கொக்கோ, தென்னை	ஷே	0 1 3
4	ஷே	ஷே	ஷே	0 1 4
5	ஷே	ஷே	ஷே	3 2 21
மொத்தம்				5 2 10

LRO/APL 800—J/LLD/258/53  
கச்சேரி இல. LA 3494.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (சுபரிஸ்) சித்திரைமீ 29 ந் உ.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அனுப்பப்பட இல. 1 ல் இருந்து இறுதி கிராமப்பட இல 62 கிராமம்—சதுங்குருகம்.

துணை	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
165	கெதரவெல்லிநதகாவபெல்	நெல்வயல்	கே. ரிகசிரி, சதுங்குருகம், பள்ளேப்பொல	எ. மு. ப. 0 0 3
166	ஷே ..	ஷே	ஷே	0 1 14
மொத்தம் ..				0 1 17

Q 4593/LRO/APL 4416.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (பெருவரி) மார்ச்சி 16 ந் உ.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எப். அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3,315 கிராமம்—வெல்லேறன் (புகுதி)

துணை	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
1	மில்லகலுவதத்	45 வருஷக்குசென்ற 4 தென்கன்களும் 8-15 வருஷக்குசென்ற 3 தென்கன்களும், 25 வருஷக்குசென்ற ஓராமரமும் உள்ள தென்னந் தோட்டம்	டபிளபு டபிளபு, பொருந்து, கொச்சிக்கடை,	0 0 4
2	ஷே	35 வருஷக்குசென்ற தென்கன்களும் இரண்டு நிரந்தரமற்ற கட்டிடங்களும் உள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 3 24
மொத்தம் ..				0 3 28

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம் Q 4607/LRO/APL 3896

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (பெருவரி) மார்ச்சி 13 ந் உ.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எப். அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3,180 கிராமம்—பறுகொட

துணை	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
1	கலுறறகொல்லவதத்	(பழைய) தென்கன்களும் தோட்டம்	நயினநாயக் பத்திரனகே சீலதாச், பறுகொட, கொற்றதெனியாவ	0 0 18
2	கலுறறகொல்லவதத், முற்றுற	நெல் வயலும், மண்ணால் கட்டப்பட்டுள்ள ஒரு கிணறும்	ஷே	1 1 16
3	முற்றுறகலுறறகொட்புற	நெல் வயல்	ஷே	0 0 8
மொத்தம் ..				1 2 2

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம் Q 4604/LRO/APL 5687.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 10 ந் உ.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எப். அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை

ஆரம்பப்பட இல. A 3,307	கிராமம்—கறறுவெலகம்	விசாலம்
துண்டு. காணியின் பெயர்	விபரம்	ஏ. று ப
1 புலகஹுவத்த புலகஹவறுபன்குவ, ஓறறடிப பாதை உள்ள பழைய தென்னந்தோட செற புறகொவ்வில பெர்ணுநது தலைமை 1 0 10	டம், இந்தக் காணிக்குள் இருக்கும் ஓறறடிப உபாத்தியாயர், எலவதந, புலகபிறறிய பாதையை உபயோகிக்க பக்கத்து காணிக்காற னுக்கு உரிமை உண்டு	

Q 4629/LRO/APL 1013

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபுரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால், காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,	பீ பி புலங்குலம்,
1953 ம ௨௫ ஏப்பிரல் 6 ந உ	காணி, காணி அபிவிருத்தி மந்திரி
	எஸ் எப் அமரசிங்ஹ,
	நிரந்தரக் காரியதரிசி

ஆரம்பப்பட இல. A 3,367	கிராமம்—வெலிவெரிய கிழக்கு	விசாலம்
துண்டு. காணியின் பெயர்	விபரம்	ஏ று ப
1 கொறகஹுவத்த அல்லது பொடிஸ் ரப்பா . ஐ பீ சைமன் னைடே, பஹால இம்புலகொட 0 0 1		
2 ஷே .. ஷே .. ஷே .. 0 2 17		
3 ஷே .. ரப்பரும் மண்ணூல் கட்டப்பட்டிருள்ள இரண்டு கிணறும் உள்ளது 0 0 5		
	மொத்தம்	0 2 23

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம் Q 4630/LRO/APL 5840

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபுரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால், காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,	பீ பி புலங்குலம்,
1953 ம ௨௫ (மே) வைகாசி 2 ந உ	காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3,379	கிராமம்—கிம்புலப்பிறறிய	விசாலம்
துண்டு காணியின் பெயர்	விபரம்	ஏ று ப
1 வெலிமிடலகஹுவத்த, பத்தயனவத்த, கூரையிலலாத கைவிடப்பட்ட கக்கசும், ஒரு இ. ஏ டொன நீக்களை லெபரி ஹொஸ் 4 2 36	தெல்கஹுவத்த, டவறகஹகுருந்து கம்பி வேலியும் உள்ள 35 வருஷக்குசென்ற பிறறல், ஹெனதல், வத்தல்.	
2 பத்தயனவத்த	35 வருஷக்குசென்ற தென்னந தோட்டம் . ஷே	0 0 31
	மொத்தம்	4 3 27

Q 4631/LRO/APL 5822

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபுரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,	புகுசி பண்டா புலங்குலம்,
1953 ம ௨௫ (ஏப்பிரல்) சித்திரை 6 ந உ	காணி, காணி அபிவிருத்தி மந்திரி
	எஸ் எப் அமரசிங்ஹ,
	நிரந்தரக்காரியதரிசி

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3,354.	கிராமம்—பலியறறியான	விசாலம்
துண்டு காணியின் பெயர்	விபரம்	ஏ று ப
1 கொலகஹுஹேன .. தென்னந தோட்டம் (பழைய)	அணுருக் பெடிகே காவறிய, ஹோறனபெலல் மினுவாவகொட	0 1 14
2 ஷே .. ஷே .. ஷே .. 0 0 10		
3 ஷே .. நிரந்தரமறற ஒரு ஸீமும், ஒரு கிணறும் கிணற ின பகுதியும் உள்ள பழைய தென்னந தோட்டம்	ஷே ..	7 0 12
4 ஷே .. கிணறறின் பகுதி உள்ள பழைய தென்னந தோட்டம்	ஷே ..	0 0 32
	மொத்தம்	7 2 28

Q 4617/LRO/APL 1106 B

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காலிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சாபுலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 82 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிமாண தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் 52 ம எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம ௨௭ (மாசி) பங்குனி 26 ந உ.

பீ. பி. புலங்குலம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ் எப் அமரசிங்கம்,  
நீரந்தரக காரியதரிசி

அட்டவணை

குணம்	காணியின் பெயர்	ஆரம்பப்பட இல A 3,419 விபரம்	கிராமம்—சியாம்பலகொட	உரிதாரியின் பெயர்	விசாலம் எ ரூ ப.
1	சியாம்பலகுவத்த	தென்னந தோட்டம்		எ. ஏ வீரசிங்கம், கல்வெலி ஹவுஸ், ராட ரோட்டு, கொள்ளப்பிட்டி.	0 3 3
2	ஷே	ஷே		ஷே	0 0 5
3	ஷே	ஷே		ஷே	0 0 8
மொத்தம்					0 3 16

LD 4232/LRO/APL 2533/J/AL/551.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சாபுலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இலகைத் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 82 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிமாண தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம ௨௭ (மாசி) பங்குனி 28 ந உ.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ் எப் அமரசிங்கம்,  
நீரந்தரக காரியதரிசி

அட்டவணை

குணம்	காணியின் பெயர்	பிரதமப்படத்து இல A 1,521. விபரம்	கிராமம்—டிப்பிட்டிய	உரிதாரியின் பெயர்	விசாலம் எ. ரூ ப
1	அமுனேபிஹிலேலேன	20 வருஷ தேயிலை, 10-15 வருஷ பிலா, பாகு, எல்பிசியாமரங் கள்		அலவத்தகொட, டிப்பிட்டியவிலிருக் கும எ எம் அப்பஹாமி	0 1 35
2	ஷே	20 வருஷத்திய தேயிலை		ஷே	0 0 6
மொத்தம்					0 2 1

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

கருத்துறை டிஸ்திரிக் அதி உதவி அரசாட்சி ஏசனாடு, திரு ஐவா லொறெனஸ் பேடினனஸ் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க 7 ம பிரிவுக் காணி பெறுதற் சட்டத்தை மேற்கொண்டு இத்தார் சகலரும் அறிய விண்ணப்பிப்பது யாதெனில்:

(1) மேற்கொல்லிய சட்டத்தின்படி 1942 ம ஆண்டு 61 ம இலக்க காணி மீட்சி சட்டத்தின் நோக்கங்களுக்காக கீழ்க்கூறிய அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை பெற்றுக்கொள்ள எத்தனக்கு செய்கின்றேன்.

(2) அத்தகைய காணியிலுள்ள சகல சோநடைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்படவேண்டும்.

(3) அத்தகைய காணியில் சோநடையுடைய சகலரும்—

(அ) 1953 ம ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 5 ந தேதி முற்பகல் 9-மணிக்கு கருத்துறை கச்சேரியில் நோடுக்கமாகவோ அல்லது பிரதிநிதி மூலமாகவோ எமக்குச் சமூகம் தரவேண்டும்

(ஆ) 1953 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 28 ந திகதியன்றும் அல்லது அதற்கு முன்பாக அத்தகைய காணியில் அவர்களுக்குரிய சோநடைகளை யும், சோநடைகளுக்காக கோரும் நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரத்தையும் கொடுக்க வேண்டும்

கருத்துறைக் கச்சேரி,  
1953 ம ௨௭ (ஜூலை) ஆனி 29 ந உ.

ஐவா லொறெனஸ் பேடினனஸ்,  
அதி உதவி அரசாட்சி ஏசனாடு

அட்டவணை

பிரதமப்பட இல A 3,278. கிராமம்—ஓவித்திகல்

குணம்	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் எ ரூ ப
1	நவித்திகலடேனியா எனபதும் நவித்திகலடேனியா கொடெல்ல எனபதும்	றப்பா, நெல்வயல், றப்பா, பலா, தெனனை, மா மரங்கள், ஒரு கோட்டான மரம், 3 ரு காலடிப் பாதையின் பகுதியும் கொண்ட 3 தோட்டம்	மத்துகமலிலுள்ள, ஓவித்திகலயிலிருக்கும் வெலிகெத்தியாவிலுள்ள பனவில் வித்தா னகே டயல சிங்கோ எனபவர்	2 3 38
2	நவித்திகலடேனியா	றப்பா	ஷே	0 2 7
மொத்தம்				3 2 5

L D 4232/LRO/APL 2533/J/AL/551.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரிதகக்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆகஸ்ட் மாதம் 11 ந் திகதி காலை 9 30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆகஸ்ட் மாதம் 1 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் இருபிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக்டு உதவி எஜ்னர ஒலவின் ரெயின் ரைட் ஆகிய நான மோற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கண்டிக் கச்சேரி  
1953 ம் ஆகஸ்ட் மீ 23 ந் உ.

ஒலவின் ரெயின் ரைட்,  
டிஸ்திரிக்டு உதவி அகிபர்

அட்டவணை

துண்டு	காணியின் பெயர்	ஆரம்பப்பட்ட இல. A 1,521	கிராமம்—டிப்பிட்ய	காணியின் விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	விசாலம்.	
1	அமுனேபீலலே	20	வருஷத்திய தேயிலை	10-15 வருஷத்திய பிலா, அலவத்தகொட, டிப்பிட்யிலிருக்கும் எ எம்.	0 1 35		
2	ஷெ	20	வருஷத்திய தேயிலை	பாகு எலிபிசீயா மரங்கள் அப்புறாமி	0 0 6		
						மொத்தம்	0 2 1

இல. LD 4723/LRO/APL 5900/J/LLD/263/53.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரிதகக்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆகஸ்ட் (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 11 ந் திகதி காலை 10 15 மணிக்கு கண்டிக் கச்சேரியில் என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆகஸ்ட் (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 4 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் இருபிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக்டு உதவி எஜ்னர ஒலவின் ரெயின் ரையிட ஆகிய நான மோற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கண்டிக் கச்சேரி  
1953 ம் ஆகஸ்ட் (ஆகஸ்ட்) ஆனிமீ 23 ந் உ.

ஒ ரெயின் ரையிட,  
டிஸ்திரிக்டு உதவி அகிபர்.

அட்டவணை

துண்டு	காணியின் பெயர்.	ஆரம்பப்பட்ட இலக்கம் A 1,932	கிராமம்—படகொட	விபரம்	உரிமை கேட்பவர் பெயர்	விசாலம்	
1	கல்படிமபுற	100	வருஷத்திய நெலவயல்	கடுகனனாவ, டெனசர், நாகொல்ல ஸ்டோரிலிருக்கும்	0 0 28		
2	ஷெ	ஷெ	ஷெ	ஷெ	0 0 38		
3	ஷெ	ஷெ	ஷெ	ஷெ	0 0 19		
4	ஷெ	ஷெ	ஷெ	ஷெ	0 0 9		
						மொத்தம்	0 2 14

இல. LD 4725/LRO/APL 3636/J/LLD/276/53

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரிதகக்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆகஸ்ட் (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 11 ந் திகதி காலை 9 15 மணிக்கு கண்டிக் கச்சேரியில் என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம் ஆகஸ்ட் (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 4 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் இருபிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

கண்டி டிஸ்திரிக்டு உதவி எஜ்னர ஒலவின் ரெயின் ரையிட ஆகிய நான மோற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கண்டிக் கச்சேரி,  
1953 ம் ஆகஸ்ட் (ஆகஸ்ட்) ஆனிமீ 23ந் உ.

ஒலவின் ரெயின் ரைட்,  
டிஸ்திரிக்டு உதவி அகிபர்.

அட்டவணை

துணை	காணியின் பெயர்	ஆரம்பப்பட இல A 1,935. கிராமம்—அண்டிடெனிய விபரம்	கிராமம்—அண்டிடெனிய உரித்தானியின் பெயர்	விசாலம். ஏ. று. ப
1	உட்குமபுற, உட்குமபுறவனத்த	நெல் வயலும் சேனைமும்	மடுகொட, பல்லேவெல், அண்டிடெனியவிலிருக்கும் ஸ்ரீமதி டொன லூவிலைசா டிசானியக்க, ஹாமினே	0 3 38.3
2	உட்குமபுறவனத்த	சேனை	ஷே	0 0 11.8
4	ஷே	ஷே	ஷே	0 0 4.4
மொத்தம்				1 0 14.2

இல. LD 4726/LRO/APL 5295—J/LLD/260/53

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் (ஒசை) ஆவணி மாதம் 11 ந திகதி காலை 10 40 மணிக் கு கண்டிக் கச்சேரியில் எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் (ஒசை) ஆவணி மாதம் 4 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் இருபிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டி. டிஸ்திரிக்டு உதவி ஏஜனர ஒலவின் ரெயின ரயிட ஆசிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கண்டிக் கச்சேரி  
1953 ம் (ஒசை) ஆனிமீ 23 ந உ.

ஒ ரெயின ரயிட,  
டிஸ்திரிக்டு உதவி அதிபா

அட்டவணை

துணை	காணியின் பெயர்.	ஆரம்பப்பட இலக்கம் A 1,923 விபரம்	கிராமம்—கேவல உரிமை கேட்பவர் பெயர்	விசாலம் ஏ. று. ப
1	உஸ்பனவேவத்த	தோட்டத்தில் ஒரு பகுதியின் நிரந்தரக் கட்டிடம்	கம்பொல பொலிஸ் ஸ்டேஷனில் இருக்கும் பி ர. கொட்டுவேகெதர	0 0 4
2	உஸ்பனவேஹேன	30 வருஷத்திய தேயிலையும், தோட்டமும், ஒரு பகுதியின் நிரந்தரக் கட்டிடமும்	ஷே	0 2 32
3	ஷே	.. தரவைநிலம்	.. ஷே	0 0 4
மொத்தம்				0 3 0

இல LD 4447A/LRO/APL 1102/J/AL/1944.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் (ஒசை) ஆவணி மாதம்-11 ந திகதி காலை 9 45 மணிக் கு கண்டிக் கச்சேரியில் எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் (ஒசை) ஆவணி மாதம் 4 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டி. டிஸ்திரிக்டு உதவி ஏஜனர ஒலவின் ரெயின ரைட் ஆசிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கண்டிக் கச்சேரி,  
1953 ம் (ஒசை) ஆனிமீ 23 ந உ.

ஒலவின் ரெயின ரைட்,  
டிஸ்திரிக்டு உதவி அதிபா.

அட்டவணை

துணை	காணியின் பெயர்	ஆரம்பப்பட இல A 1,697 காணி விபரம்	கிராமம்—வேவல உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம் ஏ. று. ப.
1	வியனகொல்லிவத்த	22 வருஷத்திய தேயிலை மரம், ஒரு பிலா மரம், 18 வருஷம்	கே எம் ஏ செய்யது மொகமது, புலுகொஹோ டெனனி, அக்குராண, விதான ஆராசி	0 2 17
2	பலியகொடெல்லெஹேன அல்லது பிற்பேவத்த	22 வருஷ தேயிலை, நெல்வயலும் தோட்டமும், 7 வருஷ தெனனை, 25 வருஷ பாகு மரம்	ஷே	1 2 34
3	பலியகொடெல்லெஹேன அல்லது பிறதேவத்த	5 வருஷத்திய ஒரு தெனனை மரம், 25 வருஷத் திய 22 பாகுமரங்கள்	ஷே	0 0 5
மொத்தம்				2 1 16

LA 7393/LRO/APL 4107, 4107 A/J/AL/1488

1950 ம் ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அடவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்க்ரூவர் மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம (ரூ) (ஒகஸ்டு) ஆவணி மாதம் 3 ந் திகதி காலை 9 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ரூ) (ஜூலை) ஆடி மாதம் 27 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி எஜனாற நரிமான நச்சேர்வாளுஜி டாபோய ஜில்லா ஆகிய நான மேற்கொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

குருணாகல் கச்சேரி,

1953 ம (ரூ) (ஜூன்) ஆனிமீ 29 ந உ

என. என. டி. ஜில்லா,  
உதவி அதிபர்.

அடவணை

சுரை	காணியின் பெயர்.	விபரம்	310 ம பிரதமப்படத்துக்கு 2 ம இணைப்படம் கிராமம்—வெரஹை உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் எ ரூ. ப
79	பெமமகுமபுற	நெல்வயல்	ஹல்தனடுவான, தங்கொடுவயிலிருக்கும் ஸ்ரீமதி டபினயு தெரேசா பொன்னாடொ எனறு சொல்லப்படுகிறது	1 1 22
80	கமவசமேகுமபுற	ஷ	.. ஷ .. .. .	1 0 9
				மொத்தம் . 2 1 31